



தமிழ்த்தாம் வார்த்தை.

தமிழ்ப் பொழில்.

தல்லுசைக்

காந்தைத் தமிழ்ச் சங்கத்துத்

திங்கள் வெளியீடு.

அட்சய ஆண்டு.

(1926 - 1927.)

க. சுப்பா. தல்லுசை
 காந்தை நிலையம்
 புதிய எண் १८२६.
 இரண்டாவது தாண்டர்.

பொழிந்திருண்டு {
 ஆர். வேங்கடாசலம்பிள்ளை.
 டி. கந்தசாமிப்பிள்ளை.



© Kodak, 2007 TM: Kodak

Kodak Gray Scale

A 1 2 3 4 5 6 M 8 9 10 11 12 13 14 15 B 17 18 19

இதன் முதல் எட்டு மலர்கள் தஞ்சை பூர்ணான்தா
அச்சக்கூடத்தும், ஒன்பது முதல் பன்னிரண்டுவரை
யன்ன மலர்கள் தஞ்சைக் கூட்டுறவுப் பதிப்பகத்தும்
அச்சிடப்பெற்றன.

5 ४२५

5 சு. வைகா

2.2

—

1. கட்டுரைகள்.

அஞ்சூனக் குறிப்பு	...	177.
இயல்நாற் குறிப்பு	...	190.
உலகவரவாறு	...	24, 165.
எட்டு ஒன்பது முதலியல்வ	...	122.
ஒரு துயரம்	...	1.
<u>ஒர் நல்வரவேற்பு</u>	...	86.
கம்பரும் மக்களுள்ளமும்	...	161.
கல்லூரி சிகப்புச்சிகள்	...	47.
கல்சி	...	459.
கற்புடையமகள் கண்ணகீ	...	51, 241.
குமரசூருபாவடிகளும் அவர் தால்களும்...	...	196, 337.
குற்றியலுகாப் புணரியல்	...	297.
குவலாகம்	...	4.
சம்புவராயமன்னர்	...	142.
சிலப்பதிகார காடகத்து ஒரு பகுதி	...	304.
சோதிமாம்	...	235.
தஞ்சையாசர்	...	30, 126.
தமிழ் மக்களும் கப்பற்றிருப்பிதும்	...	206.
தமிழர் வீரம்	...	169, 264, 428.
<u>தமிழற் பிறவுமாறிக் கல்பு</u>	...	321.
கல்லூலங்கானத்துச் செருவுவன்ற பாண்டியன் கெடுஞ்செழியன்	...	68, 151, 403.
கிருசிமா	...	398.

வீ தொல்காப்பிய மாபியல்	80.
“தக்தம் போற்றேகடு” என்னும் குறளை	18.
“தக்தம் போற்றேகடு” என்னும் குறளை யாராய்ச்சி	60.
குறங்கதொகைப் பதிப்பு	156.
தெசவுத்தொழிலும் கம்மவரும்	277.
பஸ்கலைக்கழகங்களின் பாட நால்கள்	392.
வீரப்பொக்கும், சிறப்பொவ்வா	342.
மத்தியகாலத்துச் சோழர்	75, 137.
மழவச் வரலாறு	8.
மற்றெதிரு துயம்	80.
முதலாங் குலோத்துங்கன்	441.
மு_த்தாமக் கண்ணியார்	415.
முவர்தமிழ் ஆராய்ச்சி	357.
முவர்தமிழின் சிறப்பு	100.
வரவாற்று மொழிகள்	39, 115, 175.
வரவாற்று மொழியாராய்ச்சி விளக்கம்	226.
வள்ளல்கள் வரவாறு	216, 304.



2. கட்டுரை யெழுதினேர்.

திருவாளர், த. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்,
திருச்சிராப்பள்ளி.

“ , L. உலகநாத பிள்ளையவர்கள், திருவையாறு.

“ , ஆ. கந்தசாமிப் பிள்ளையவர்கள், கோயமுத்தூர்.

“ , P. V. மாணிக்க நாய்க்கர் அவர்கள், சென்னை.

“ , T. V. சுதாசிவப் பண்டாரக்தாவர்கள்,

கும்பகோணம்.

“ , சோமசுந்தரகேதக்கர் அவர்கள், திருவாசூர்.

“ , இ. கோவிந்தசாமி பிள்ளையவர்கள், திருவையாறு.

“ , T. N. அப்பனையங்கார் அவர்கள், மதுரை.

“ , சாமி. சிதம்பரனுர் அவர்கள், அரசர்மடம்.

“ , வி. உலகழுழியர் அவர்கள், பூலீஸ்மேடு.

“ , சி. சோமசுந்தரமுத்தியரவர்கள், காஞ்சித.

“ , ஈ. மு. கோவிந்தாய நாட்டாவர்கள், B.A., L.T.,

அரசர்மடம்.

“ , கோ. குப்புசாமிராச அவர்கள், பன்னியக்கிரகாம்.

“ , மா. வே. கோபாலகிருஷ்ணயரவர்கள், காஞ்சித.

“ , N. விசுவநாததயாவர்கள், காஞ்சித.

“ , சி. குப்புசாமி பிள்ளையவர்கள், காஞ்சித.

“ , ஒ. தங்கவேலுப் பிள்ளையவர்கள், B.A., B.L.,

திருச்சிராப்பள்ளி.

“ , K. சோமசுந்தரம் பிள்ளையவர்கள், தஞ்சை.

“ , ஒன்றை. ச. துணைசாமி பிள்ளையவர்கள், காஞ்சித.

“ , சி. கந்தசாமி பிள்ளையவர்கள், பொழிற்செல்லாந்தர்.

“ , R. வேங்கடசலம் பிள்ளையவர்கள்,

பொழிற்செல்லாந்தர்.

இவர்கட்டுச் சங்கத்தின் மன்றாரச்சு வாழ்க்கூடு உயியதாம்.
கீடு வாழ்க.

தமிழ்ப் பொழில்.

காந்தைத் தமிழ்ச் சங்கத் துத் திங்கள் வெளியீடு.

நூலார் : உ.

அட்சய-ஜப்பசி.

மலர் : க, உ..

ஓரு துயரம்.

இச்சங்கத்திலைவரவர்களின் முதன்மகனும், சங்கத் தின் அருமைத் தொண்டனுமாகிய பந்தாபகேசன் என்றும் பதினாறுஞ்சுச் சிறுவன் விண்ணலுகிற் நமிழ்த்தொன் டியற்றப்புக்கது தமிழ் அன்பர்கட்குப் பெருந்துயர் விளை வித்தது, விளைவிப்பதொன்றுகும்.

இவ்விளைஞன் தன் நண்ணிரவால், பாவர்க்கும் பொது யாகவும், கல்விப்பிற்றிய ஆசிரியர்கட்டருச்சிறப்பாகவும் மிகு வியப்பினையும், மகிழ்ச்சியினையும் தந்துவந்தவன். தான் பாரின்றுவந்த S. S. L. C. வகுப்பில் தனக்கு இணையில்லை யென முதன்மைபெற்று விளங்கினவன். தமிழ்க்கல்வியில் மேலிய ஆர்வத்திற்கும் தெளிவிற்கும் அனவிலதென மினிர்க் கவன். ஒரு நாட்ட பழகியோரும் தனது அன்பு, அடக்கம் அழுக்கம் முதலிய உயர்குணக்களை நன்கு அறிந்து பெரு மகிழ்வுற சின்றவன். தன் கடமைகள் எத்துவையில்லை எச்சம் வையாது அவ்வப்போது முடித்துவிடுதலில், தவக்குறையுடைய தன் தங்கையாரினும் சிறந்தவன். ‘கன்றும் வதவும் கனி’ என்பதற்கு ஒரு சிறந்தசான்றுக் கிண்று சிக்கத் தொன்கைந் திறம்பெற இயற்றிவந்தவன்.

இவ்வரிய சிறுவனை இழந்ததினால் இச்சக்கத்திற்கு எப்திய பெருந்துயமினுக்கும், கலக்கேட்டினுக்கும் அன்னின்று.

இம்மாணவனை இழந்த ஆசிரியர்களும், அன்பர்களும் வருந்திக்கூறியினால்—

திருச்சிராப்பள்ளி, தமிழ்ப்புலவர், திருவாளர். க. வேங்கடசாமி நாட்டாரவர்கள் கூறிய வெண்பாக்கள்:

துண்மாண் புலனும் நவனும் விளைத்திறனும்
எண்மாண் குண்ணு மினையக்கெதவர்க்குஞ்—கண்மாணும்
பந்சாப கேசவன்பின் பாலனே மெப்ம்மையினில்
துஞ்சாப்பீ துஞ்சவதோ சொல். (1)

மாயா விசித்திரமா மண்ணுலக நாடகத்திற்
பேயான வஞ்சப் பெரும்பிழைகள்—தோயாத
நல்லங்க மொன்றே நடித்தா யெனினுமின்
தல்லன்முடி வாய தறி.

திருவாளர் R. வேங்கடாசலம் பிள்ளையவர்கள் கூறியன
என்றும் பொழின்மினிர எவ்வழியுங் தாப்சிழற்றக்
கண்றே! சின் பொற்கனியைக் காண்பதெலங்க-நன்றில்லே
பாங்ககலா மாணவனே! பாங்மதியாம் சின் நெஞ்சியை
யாங்கைபோ காண்குவனே யான். (2)

அங்கோபாழ்க் கூற்றே! யெம் மண்ணல்நற் கண்கொண்டா
முக்துபுரி நீசெயல்கள் முற்றுயோ-சிந்துதிலரய்!
மண்மக்க ஹெல்லாந்தன் மக்களெனக் கொள்வானே
என்னையினிச் செய்வ திடர்? (3)

தஞ். பேத்ரு உயர்ப்பள்ளிக்கூடத்தின் VI. A. வகுப்பு
உபாத்தியாயர் திருவாளர் R. சுந்தரமையாவர்கள் B. A.,
L. T., கூறிப்பது:

“My dear boys,!”

“We all meet to-day under very bad circumstances. It is sad to learn that VI-A is to-day one less than when we last dispersed for Michaelmas. It is a great pity that we have lost one of our very bright, intelligent and quiet boys, in fact, the very best among us. I mean the sad demise of U. Panchapakesan. After a short illness of two days which was not thought to be of a serious kind, the poor boy succumbed to fate and the school has lost one of its brightest gems.”

இம்மனிடின் மிழங்கதூபற்றிய சங்கக் கல்லூரி ஆசிரி
யர்மாணவர்களது துயர விகழ்ச்சிகளைத் தலைமையாகிறியர்
அவர்கள் எழுதியுள்ள தனிக்குறிப்பால்லிக்.

ஒப்பி ஸ்ரீவாண் பஞ்சாப கேசனே !
இப்பு விப்பிறப் பென்னுமி கடாஷிலா
வேப்ப சீங்கிட மேஷுக வீட்ரோ
தட்ப மார்தமிழ்த் தாயருள் தாங்கியே !

வே.

கூவலாமை.

“கூவலாமை குரைகட வாம்பைக்
கூவ லோடொக்கு மேரகடல் என்றல்போல்”

என்பது திருநாவுக்கரச்சாய்ஞரால், குதுகியஅறிவுவடியார் பரந்த அறிகின் பயளைபறியமாட்டார் என்னுங்கருத்தை வீவக்கு வதற்காகக் கொள்ளப்பட்ட ஓர் உயற்றும்பாகும். “கிணற்றல் வாழும் ஆஸம் கடலில் வாழும் ஆஸமயை கோக்கி ‘எம் கிணற் அக்கு தும் கடல் இணையாகுமோ’ என்பதுபோல்” என்பதே இதன் பொருள். சண்மிக்குறிப் கிணற்றலில் வாழும் ஆஸம், தான் வாழுகின்ற கிழையைச்சூந்த உலகப்பறப்பையும், அவுள்ளகைச்சூழ்ந்துள்ள கடலின் விவையையும் அமிதற்கியலாத்தாகி, அவ்வறியாமையினால் ஏற்பட்ட ஆணவமிகுதியால், தான்வாழுகின்ற கிணற்றைபே பெரிதெனத் தவக்குள எண்ணிக் கொவைதோடன்மையாது அக்கிணற்றும் தடல் கருத்துத்தோன்ற கூவலோடொக்குமோ கடல்? எனவும் எண்ணத்துடன் சுனவுகின்றது. கடலின் உயர்வை அறிந்துகோடற்காய் முற்சிகள் கூவலாமையின்பால் ஒன்றுமிகியேதும், கடல், தான் எல்லையற்ற பெருவெளியோடு கலந்த ஒருவெளி பென்னுங்கருத்துக்கேந்தப், மனது யியற்கையாய் அருள் மேம்பாட்டால் “எல்லையற்ற தொன்றுள்ளது” “பரந்த தொன்றுள்ளது” “பரவெளியின் பெருகிலைகண்டளைவரு மின்புறுமின்” என அணிவரையும் அன்போட மூழ்ப்பதுபோன்று திரைக்கை காட்டி ஒலிக்கும்பங்கிறே: அவ்வாறு ஒலிக்கும்ஒலியேதும் கூவலாமையின் செனியைபெட்டி அதற்குக் கடலின் மாண்பைத் தெரிவித்தபாடில்லை. இது குறித்தே அழிகள் கடல் எனக்குறுவதோடன்மையாது ‘ஒலி’ பென்னும் அடைகொடுத்து ஒலிகடலென வருளினர். தானேயறிக்கு கோடற்கேற்றவன்மையும், பொதுப்படக் குறுவதைக்கொண்

தேனும் தெரிக்குதொள்ளும் திறனுமற்ற இக்கல்லாமையின் பால் கடலின் பரப்பையும், பெரும்மனையைம் நேரேயுணர்க் கிண்டிரும் கடலாண்மொன்று சென்று, அக்கடலின் உயர்வையுணர்த்திறும், கூவலாமை தன் குறுகிய நோக்கத்தினின்று மகாது கூவலே பெரிதெனக்கொண்டு இறுமாந்திருக்கின்றது. இதனால் குறுகிய நோக்கமுடியார்க்குப் பெருகோக்கம் வருவது சிற்று இடர்ப்படும் என்பதும், குறுகிய நோக்கில் ஆணவழும் ஏனையசிருஞும் குழுதொள்ளுமென்பதும் தெரிகின்றன.

இவ்வுவலை, இக்காலத்து, அறிவுக் கடலின் பரப்பை அறிந்து இன்புறுவதற்கு ஒருசிற்றும் முயலாது, ஒரு சிறு கூவலீட்டத்தே தங்கிற் காண்டிக்குதித்தின் புகம்சும் தமிழ் மக்களுக்கே எங்குபொருந்தும் எனக்கூறின் ஒரு சிற்றும் பிழை பாகாதென வென்றுகின்றோம். உக்கமுழுதும் பலவகையா இம் சிறப்புற்றோங்கவும், அவ்வாறு சிறப்புற்றோங்கும் செப்தி கம் செவியிடத்தோலிக்கவும், அவ்வாறு சிறப்புற்றோரை கேரிற கண்டும் நம்மக்கள் தங்கள் துயிலினின்று எழுதற்கு ஒரு சிற தும் முயலாதிருக்கின்றனர். சிறர் புகமூலையினத்தும் தங்களைப் படுக்கையைப்பிட்டெட்டுப்பும்சங்கொலியெனக்கருதாது, தங்களைத் துயிறுறச்செய்யும் பாட்டொலியெனக்கருதி ஆயர்ந்துறங்கல் பெரிதும் நகைக்கிடலுகின்றது.

மொழிவளர்ச்சியென்ற ஒரு துறையை நோக்குவேரமா யின், உலகத்தவர்க்கு யாம் எவ்வளவு பிறப்பட்டிருக்கின்றோம் என்பது என்கு தெரியும். நம்மொழி சூரடைத்த காலத்துக்குப் பற்பல நூற்றுண்டுகளுக்குப் பின்புகே ராண்றிய மொழிகளைல்லாம் இக்காலத்தடைத்துள்ள உயர்வும், நம்மொழியடைந்துள்ள தாழும் உம் உற்கு நோக்குவேரமாயின், ஒரு குழியில், பெயர்னெருவன் இலக்கியவிலக்கனங்களைல்லாம் என்குகற்றுத் தொல்காப்பிய வாராய்ச்சியில் லாழுக்கு, தமிழகத்தே பிற்காலத்தே புகுந் ஜட்டகம் தொல்காப்பிய மரபியதுள் முன்னமே எவ்வா புகுந்ததெனச் சிஸ்தித்துக்கொண்டிருப்ப, அவன் பாட்டன் அ சுவடியைக் கையிலெலுடுத்துக்கொண்டு தன் கண்முதுதொடு “

வின் வளைந்தமுதனகைப்பார்த்துப் பாத்துக்கொள்வதுபோலிருக்கின்றது. பிறமொழிகளிலெல்லாம் அறிவுநால்கள் மலிங்து கிடக்க அந்தால்கள் நம்மொழியில் பெரிது மில்லாதிருப்பது நம்மவர் உள்ளத்தையெல்லாம் மிகவும் கவல்விக்களில் கீழா? இவ்வாறு நம்மொழி தாழ்வடைதற்குத் துணையாக இன்றது நம்மவரது ஜக்கக்குறைவன்றிப் பிறகேதேனு முன்தோ?

பிறமொழிகளின் உயர்வைக் குறுவோமாயின் நம்மவரில் மொழிப்பற்றுள்ள சிலர், “நமது மொழிக்கு ஏனையமொழிகள் இனையாகுமோ? இஃது அகத்தியன் பயந்த செஞ்சொல் ஸாரணங்கள்கூரோ? கண்ணுதற்பெருமான் களித்தருள் மொழி யல்லவா? ஆங்கிலம் முதலாம் மொழியெலாம் ஈங்கிலாக்காலத்தே பாக்கொடு பாண்டியர் தாங்கிய தமிழன்கூரோ?” என எதுகை மோளையோடு சொல்லமைத்துப் புகழ்ந்துபேசி, இவ்வாறு தாங்கள் புகழ்ந்து விட்டதினுலேயே தமிழ் உயர்வடைத்துவிட்ட தெனக்கருதி மகிழ்ந்து கொள்வார்கள். இக்காலத்து யாதொரு தகுதியுங் தேடமுயலாது பழம்பெருமைகளைச் சொல்லிக் கொள்வ தெல்லாம் “கல்லா வொருவன் குலநலம்பேசுதல், கெல்லிலுட பிறக்க பதரா கும்மே” என்னும் அழகனை ஒருமுறை கிணாலுட்வேதொகும்.

நமது பழம்பெருமைகளைக் கூறிக்கொள்வது தகாதென்பது நமது கருத்தன்று. நாம் நமது முன்னேர்களது பெருமைக் கேற்ப கடந்துகொள்கின்றோமா என்பதுதான் நமது கேள்வி. பழம்பெருமையைக் கூறிக்கொள்ளும் நம்மவரில் எத்துணைவர், நமது பழம்புலவர்களின் வரலாற்றை நன்குணர்ந்திருக்கின்றனர்? உணர்ந்துகொள்ள முயன்றவர்களில் எத்துணைவர் உண்மையை யாராய்ந்து வெளிப்படுத்தியிருக்கின்றனர்? வெளிவந்துள்ள ஒன்றிரண்டு நூல்களையும் வாங்கிப் படித்தவர்கள் எத்துணைவர்? உண்மையாகக் குறுவோமாயின் மேற்குறித்த கேள்விகளுக்கெல்லாம் விடையாகப் பகரக்கூடியது, எவருக்கேட்டு ஏனான்குசெய்யக்கூடிய விடையன்றிப் பிறிதுள்தோ?

இவ்வாறு நாம் நம் குறைகளையே விரித்துக் கூறுவோ மாயின், இஃதோர் பயனற்ற வெற்றுணரையே யாகுமென்பது வெளிப்பட்டது. எனவே, யாம், இனியேனுங் கூவலாமைபோலி ராது, அறிஷ்க் கடலீன் பரப்பை இனிதுணர்ந்து, நலனடைந்து, நம்முன்னேர் பெருமைக்குப் பொது இக்காலசிலைக்கும் யாதொரு இழிவும் ஏற்படாவன்னும் தக்க வழிகளைத்தேடி அதன்படி நடத்தல் இன்றியமையாதாகும். நமது மொழியும் நாமும் முன் னேறுவதென்பது ஏதோ ஒரு சிலர் கையிலிருப்பதாக நாம் கருதல் கூடாது. உடல் நலத்திற்கு ஒவ்வொரு உறுப்பின் உதவியும் எவ்வாறு வேண்டப்படுகிறதோ, அவ்வாறே நம் தமிழக முன்னேற்றத்திற்குத் தமிழ்மக்களுள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உதவுவேண்டியவர்களாவார்கள். நம்மவர் ஒவ்வொரு வரும் அவரவர்கள் செலுத்தவேண்டிய கடமைபை நன்கு தெரிந்து செவ்வையாகச் செலுத்தவேண்டும்.

உலகில் எவரும் தங்கள் பெருமையையும், உரிமையையும் கேட்பதென்றால், கன்னாலுக் தெனுங் கலங்கதெனக்கருதி மகிழ் வரென்பதும், கடமைகளைக் கேட்பதெனின், வேம்பினுங் கைப் பெண்க்கருதி வெறுப்பரென்பதும் நாமுனராதனவல்ல. எவ்வாறு அவர்கள் கொள்ளினும், கடமைகளை நன்குணர்ந்து செலுத்தாவழி உரிமையும் பெருமையும் எவ்வாறெழுப்புவர்?

நம்மவர் கடமைகளைச் சுருங்கச் சொல்லுவோமாயின், தமிழ்ப் புலவர்களாயுள்ளவர்கள், பழந்தமிழ் நால்களை நன்காராய்ந்து, அவற்றின் அருமை பெருமைகளை வெளியிடவேண்டுமென்பதும், பிறமொழிவில்லார் அவ்வாம்மொழிகளிலுள்ள அரியதால்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டுமென்பதும், அறிவு நால்களில் தேர்ச்சியுற்றார்கள் அவரவர் தேர்த்துள்ள கலைகளைத் தமிழிலாக்கவேண்டுமென்பதும், ஏனையோர் இக்கடமைப் பொது நால்கள் வெளிவருவதற்கும் பரவுவதற்கும் தங்கள் தங்கள் தகுதிக்கேற்பத் துணியாக நிற்கவேண்டுமென்பதுமேயாம். நாம் உலகசிலையில் முன்னேறுவதற்காகச் செலுத்த

வேண்டிய பல கட்டமைகளுள், மொழிகுறித்துச் செனுத்தவேண்டியவற்றுள், மேற்குறித்தலைகளே முதன்மையானவைகளாகும்.

இத்தகைய தொண்டிகளை நாம் ஒய்வொருவரும் தனித் தனியாகச் செய்வதிலும், சேர்ந்துசெய்வதே சிறப்பும் பயனுமா மென்பதை கண்குணர்த்து, நம்மையெலாம் ஒருசேர்க்கூடிய ஒருவருளத்தை ஒருவரறிக்கு சிரிப் தொண்டாற்றும் வண்ணம் செப்தற்கென வழைந்ததே கமது தமிழ்ப் போழிலாதும். ஆக வே, தாலூங்ட சிரைத் தலையாற் ரகுந்தன்மைத்தாய் எம் பொழி ஸின் தண்ணிழலமர்த்து தமிழன்பர்களைனவரும் தக்கதமிழ்ப் பக்கியாற்றித் தமிழகத்தைத் தன் பழும்பெரும் சிலைக்குக் கொண்டுவர முபலுமாது இறைவன் நிருவருளீ வழுத்து கிண்றோம்.

ந. க.

மழவர் வரலாறு.

(முற்றேடர்ச்சி.)

கிருவானர், தமிழ்ப்பண்டிதர், T. V. சுதாசிங்பு பண்டாரத் தாரவர்கள், கும்பகோணம்.

இனி, அங்காலத்தே அறிவர், தாபதர், பரக்கையர் என் போரும் சிறப்புற்று விளங்கினவராவர். அவர்களூர் அறிவர் எனப்படுவார் முக்காலங்களுமுணர்த்து எல்லாவுமிரிட்டத்தும் செங்கண்மைபூங்கு பேரர்ஜ்ஜிராப் சிலைய சிறைமொழிமாந்தர். அறிவரே அந்தணரென்று கூறப்பெற்றேர். அவர் துணையிற் கூறியனவெல்லாம் மகற்றபெண்டும் மந்திரமெனவும் சொல்லப்படும் தாபதர் என்போர் தவவேடமுடையராப் சிரதவொழுக்கம் மேற்கொண்டவராவர். பார்ம்பாருள் அறிவரும் தாபதரும்

ஆயினுர்ஜனர். ஆனால் அறிவுரெல்லோரும் பார்ப்பாரல்லர்; அன் நியும் தாபதரெல்லோரும் பார்ப்பாருமல்லர். எனவே, அறிவு ரும் தாபதரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவரல்லர். பரததையர் காதற்பாத்தையரும் காமக்கிழத்தியருமென இருவகைப்பிரிவின் ராய் வாழ்ந்த வரைவின்மகளிராவர்.

இதுகாறும் யாம் குறிப் பின்களே முன்னர் தமிழ் நாட்டில் வசித்த பழங்குடியிற்கு குடிகளாவார். அந்தணர் அரசர் யணிகர் வேளாளர் ஆகிப நான்கு வகுப்பினரும் அகங்கர்க்கண் னும் ஜூந்திணைமக்கள் குறிஞ்சி, மூல்லை முதலை சிலங்களிலுள்ள சிற்றுரின்கண்ணும் வசித்துவந்தனர். தொழிலாளரும் குற் றேவண்மாக்களும் புறக்கர்க்கண் சேரிகளில் வசித்தனர். பரத தையர் அகங்கரில் வாழ்ந்துவந்தனர். அறிவுரும் தாபதரும் யாண்டும் வசித்தற்குரியர். ஆனால் வடுகர் முதலான தமிழ் ரஸ்லாத பிறசாதியினரும் தமிழகத்தில் தற்காலத்தில் வாழ்ந்துவரி னும், இன்னோர் பழங்குடியிற்களும் வாழ்ந்துவரி இவர்களைப் பற்றிய ஆராய்ச்சி உண்டைக் கேற்புடைத்தன்றெனக்.

இனித் தொல்காப்பியத்திற் கூறப்பெற்றுள்ள பல்வகைக் கூட்டத்தினருள் ‘மழவர்’ என்பார் கூறப்படவில்லை. எனவே அன்னவர் மேற்குறித்துள்ள பிரிவினருள் அடங்கியுள்ளவராதல் வேண்டும். இன்றேல், பிறநாட்டினின் றும் போங்கு தமிழகத்தில் குழியேறியுள்ள வேறுதேயமக்களாதல் வேண்டும். சன்னி இதனையாராய்ந்து உண்மைகாண்பாம்.

சாதிப்பெயர், இடம்பற்றியும் தொழில்பற்றியும் உண்டாகு மென்பது ஆசிரியர் தொல்காப்பியனாரது கருத்தாகும். எனவே, சேரநாட்டில் வசிப்போர் எல்லோரும் சேரரும், பாண்டிநாட்டில் வசிப்போர் எல்லோரும் சோழரும் ஆதல்வேண்டும். ஆயின், பண்டைநாற்களிலும் கல்வெட்டுக்களிலும் பயின்றுள்ள சேரர் பாண்டியர் சோழர் என்ற இடத்தாற்போங்கு குடிப்பெயர்கள்

அங்காடுகளில் தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்துவந்த அரசர் குலத் தன்றைக் குறிக்கின்றனவேயெனின், கூறுவாம்: ஒரு நாட்டில் வசிப்போர் பல்லவரைக் குலத்தினராயினும், அங்காட்டின் அடியாகத்தோன்றிய குலப்பெயர்கள் அங்காட்டில் தொன்றுதொட்டு அரசினமை பெய்தியுள்ளார்க்கே யுரியதாகும். பிறகுலத்தின ரிருப்ப, சேர், பாண்டியர், சௌழர் முதலிய நாட்டியாகப் போந்த குலப்பெயர்கள் அங்காடுகளிலுள்ள அரசர் குலத்தின ரையே அவ்வாறு குறிப்பது சிறப்புப்பற்றியே யாமெனவுக் கொண்க.

இனி, அங்காடுகளில் வசிக்கும் பார்ப்பார், வணிகர், வேளாளர் முதலிய பிறகுலத்தினரைக் குறிக்குங்கால் அங்காடுகளின் அடியாக மருவிப்போந்த பெயரோடு அன்னேரது குலப்பெயரையும் இனைத்துக்குறுதல் வழக்காரை வள்ளதென்பதையாவரும் அறிவர். உதாரணமாக, சௌழநாட்டில் வசிக்கும் பார்ப்பார் வணிகர் வேளாளர் என்ற இன்னேர் சௌழியப்பார்ப்பார், சௌழியசெட்டி, சௌழியவேளாளர் என்றழைக்கப் பெறுதல்காண்க. இதுகாறும் குறியவாற்றால் நாட்டின் அடியாகத்தோன்றிய குலப்பெயர் தனித்து வழங்கிவரின் அஃது அங்காட்டின் அரசர் குலத்தினரையே குறிக்குமென்பது மிகத் தெளிவாய் விளங்குகின்றது. இது நால்வழக்கானும் உலகவழக்கானும் ஒருங்கே உறுதியெய்துதல் காண்க.

இத்தனையும் குறியவாற்றால், காம் அறிக்குதொள்ளுமாறு முயன்ற ‘மழவர்’ என்பார் மழநாட்டில் வசித்தோர் ஆதல் வேண்டுமென்பது நன்கு புலப்படுகின்றது. நாட்டினடியாகப் போந்த ‘மழவர்’ என்ற குடிப்பெயர் பிறகுலப்பெயரோடு இனைத்துவழக்கப்பெறுது தனித்து வழங்கிவருதலைச் சங்க நூல்களில் காணகின்றோமாகளின் இன்னேர் (மழவர்) அங்காட்டில் அரசுபுரிந்துவந்த அரசர் குலத்தினராதல் தெள்ளிது. இதனால் மழநாட்டிலுள்ள அரசர்குலத்தினரே சுக்கத்துச் சான்றேர்களால் ‘மழவர்’ என்ற வழக்கப்பெற்றுள்ளனரென்பது இனிதுணரப்படுகின்றது. இன்னேர், மழ நாட்டினடியாகத்

தோன்றிப் ‘மழவர்’ என்ற குடிப்பெயரையே தமக்குரிய குலப் பெயராகக் கொண்டுள்ளதையால் இவர்களது தாப்ளாடு மழ நாடாகுமென்பது நன்கறியப்படும். இம்மழாடு ‘மழபுலம்’⁽⁵⁾ என்றும் அழைக்கப்பெறும்.

இனி, இம்மழாடு யாண்டுள்ளதென்பதை யாராய்வாம். இது தமிழ்மாழிக்கே சிறப்பெழுத்தாயுள்ள ‘மு’கரம் பயின்றுள்ள பெயருடையதாயிருக்கின்றது. ஆதலால், இது எம் தமி முகத்தில் அடங்கியுள்ளதொரு நாடாதல்வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியனுரானும் பவணந்தியாரானும் கூறப்பெற்ற செங்கிளம் நாட்டைச் சூழ்ந்துள்ள பண்ணிரண்டு கொடுந்தமிழ் நாடுகளுள்⁽⁶⁾ மழாட்டின்பெயரைத் தொல்காப்பியத்திற்குரைகளா—பெரியாருள் எவருங் கூறக்கண்டிலம். உரையாசிரியர்களால் கூறப்பெறுத பல்ளாடுகள் எம்தமிழுகத்தில் உளவென்பது, தொண்டைநாடு, கொங்குநாடு, திருமுனைப்பாடிநாடு முதலியவற்றால் தெளியப்படும். அங்குனம், உரையாசிரியர்களால் விதந்தேரதப்படாத பல்லாடுகளுள் மழாடும் ஒன்றுயிருத்தல்வெண்டும். அன்றியும், தமிழகம் சேநாடு, பாண்டிநாடு, சோழாடு என்ற மூன்று பெரும்பிரிவுகளை யுடையதாயிருந்ததென்பது

“வண்புகழ் மூலர் தண்பொழில் வரைப்பில்
நாற்பெய் ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தெண்மனை புலவர்”⁽⁷⁾

5. கழல்புனை திருக்தடிக் கன்யர் கோமான்

மழபுலம் வணக்கிய மாவண் புல்வி

விழவுகட விழுச்சீர் வேங்கடம்,—(ஆகம். 61.)

அகாஞ்சாற்றின் முற்பகுதியிலுள்ள சிலபாடல்களுக்குக்குறிப்புறை எழுதியுள்ள பக்ஞடபாசிரியர் ‘மழபுலம்’ என்பதற்கு மழாடு என்ற பொருள் எழுதியுள்ளார்.

6. கொடுக்கத்தமிழாடு பண்ணிரண்டாவன:—தெண்பாண்டி, குட்டம், குடம், ஏந்தா, வேண், தூழி, பண்டி, அருவா, அருவாவட்டம், தீடம், மலாடி, புன்னுடி.

7. தொல்காப்பியம் போகுளத்தொரம் செய்யுளியல் குத்திரம்—1.

என்ற தொல்காப்பியச் செய்யுளியற் குத்திரத்தால் என்கறியக் கிடக்கின்றது. இம்மூன்று பெரும்பிரிவுகளும் பல உள்ளாடுகளையுடையனவா யிருந்தனவென்பது பழைய தமிழ் நூற்கணையும் கல்வெட்டுக்கணையும் ஆராய்வார்க்கு இனிது புலப்படும்.(8) ஆகவே, இம்மூன்று பெரும்பிரிவுகளுள் அடங்கியுள்ள பலங்காடுகளில் மழாடும் ஒன்றுமிருத்தல்வேண்டும்.

தாயவன் யாவுக்குஞ் தாள்சடை மேற்றனிக் திங்கன்லைத்த
தாயவன் பாதர் தொடர்ச்சுதொல் சிர்துளை யாற்பரவும்
வேயவன் மேன்மழு நாட்டு விரிபுனன் மங்கலக்கோ

ஞபவ ஞனுய வென்னை யுவந்தாண் டருளினனே.(9)
என்ற நம்பியாண்டார் நம்பிகளது திருவாக்கினுலும் உறுதி
யெப்துகின்றது. இதற்கேற்ப ஆசிரியர் சேக்கிழார், திருஞான
சம்பந்தாயனார் புராணத்திலும் ஆனுயாயனார் புராணத்திலும்

8. சோழரட்டில் பல உண்ணுடிகள் உள்வென்பதை அடியிற்குறித்
துள்ளவற்றில் அறிக.

1. “அகன்பணிஸீர் கன்னட்டி மேற்காந்தாதானார்”

பெரியபுராணம். திருக்களைப்போவார்—1.

2. “தன்னும்பொன்னி ஸிர்காட்டுமருக்காட்டுச் சுஞ்சாஜூர்”

பெ. பு. செருச்துணையார்—1.

3. “கிதியழுவாகெறியினராய் சிலாங்குடியாவெனுடிலத்து
மீதுவிளங்குக் தொண்மையது மிழலைகாட்டுப் பெருமிதலை”

பெ. பு. பெருமிதலைக்குறும்பர்—1.

4. “செழுஷ்தளிரின் புடைமறைந்த பெட்டகளிப்பத தேமாவின்
கொழுக்குனர் கோதிக்கொண்டு குமினுடிகோண்டு”

பெ. பு. இடங்கழியார்—1.

9. திருத்தொண்டர் திருவக்காடி—15.

முறையே குறியுள்ள

அங்கணகன் நம்மருக்கிலங்கணர்தம் பதிபலவு மனோந்துபோற்றிச்
செங்கமலப் பொதியகிழுச் சேல்பாடும் வயன்மதுவாற்சேறு
மாருப்
பொங்கொலிநீர் மழாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய்ப்
புகலிவெந்தர்
ஙங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிரா மம்பனிய நன்னும்
போதில் (10)

மாடுவி கரப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
குடுப ரப்பிய பண்ணைவ ரம்புசு கும்பேற
ஈடுபெ ருக்கிய போர்களின் மேகமி கொத்தேற
நீடுவ எத்தது மேன்மழ நாடெனு நீர்காடு. 11.

பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகண் மேலோடும்
வெங்கதிர் தங்கவி எங்கிய மேன்மழ நன்னுடாம்
அங்கது மன்னில் ருங்கல மாகவ தற்கேயோர்
மங்கல மாயது மங்கல மாகிய வாழ்மூதார். 12.

என்னும் பாடல்களால் சோழாட்டின்கண் மழாடென்ற
தோர் உன்னோடுள்ளைம நன்கு தெளியப்பெறும். கிவனியபார்
அறபத்துமூவருள் ஒருவராய ஆனையாயனுர் அவதரித்த திருப்
பதியாகிய திருமங்களமும் திருஞான சம்பந்த சுவாமிகளால்
பாடப்பெற்ற திருப்பாச்சிலாச்சிரமும் இம் மழாட்டின் கண்
உள்ளைம மேலே காட்டியுள்ள பாடல்களால் இனி துணரப்படும்.
அன்றியும் அன்பிலாலந்துறை, திருமாந்துறை, திருப்பழுஞ்,
திருமழபாடி, திருவிசயமங்கை (13) முதலிய பாடல்பெற்ற
திருப்பதிகள் இந்நாட்டின் கண்ணுள்ளனவேயாகும். ஆகவே,

11. 12. ஷி ஆனுபாயனுர் புராணம்—1, 7.

13. இந்திருப்பதி இப்போது “கோவிந்தபுக்தர்” என்ற பெயருடன்
கொள்ளிடத்தின் வடக்கரவில் திருப்புறம்பயத்திற்கு வட
மேற்கில் இரண்டுமைல் நூரத்தில் இருக்கிறது.

10. பெரிப்புராணம்—திருஞானசம்பந்தாயனுர் புராணம்—310.

இம்முநாடு கொள்ளிடத்தின் வடக்கரையைச் சார்ந்ததாய், ஜபன்வாய்க்கால் பெருவளவாய்க்கால் முதலிய கால்வாய்களாற் பாப்பெற்றுத் திருச்சிராப்பள்ளி சில்லாவில் கிடமேல் பலகாத தூரம் நீண்டு கிடங்கதொரு நாடாதல் வேண்டும். இஃது ஆசிரி யர் சேக்கிழார்காலத்தில் சேராமாட்டின் உள்ளாடுகளில் ஒன்றுக் கிருந்ததென்பதை அப்பெரியாரது செங்கமிழ்ப் பாடல்கள் கொண்டு இனிதுவிளக்கினேம். ஆனால், சங்கத்துச்சான்றேர்கள் இயற்றியுள்ள தொகைதூர்களில் காணப்பெறும் பாடங்களால் (14) இந்காடு சேராட்டின் ஒரு பகுதியையும் கடைச்சங்க நாளில் தன்னகத்து அடக்கிக்கொண்டிருந்தமை நன்குபெறப் படுகின்றது. ஆகவே, மழகாடு சேராட்டின் கீழ்ப்பகுதியையும் சேராமாட்டின் மேற்பகுதியையும் தன்பால் அடக்கிக் கொண்டு, பண்ணடக்காலத்தில் ஒரு பெரிய நாடாகவே இருந்துள்ளது. இதனால் இந்காட்டில் வசித்துவங்த மதவர்குடியினர் தமிழகத்தின் பழைய மக்களேயன்றி இடைக்கண் இக்குக்குடியேறியவர்கள் ரெப்பது நன்கு விளக்குதல் காணக்.

தற்காலத்தே நமது இந்தியப்படைஞரில் கிக்கியரும் கூர்க்கரும் சிறந்த வீரராயிருந்தல்போல் இம்மஹவர் குடியினர் பண்ணடக்காலத்திய போர்வீரர்களில் சிறந்து விளக்கியவராவர். இன்னேர் இத்தகைப் பிறக்கு வீரராயிருந்தமையின் நெடுமுடிவேந்தர்

14. “மஹவர்மெய்ம்மறை” என்ற சேரநைப்புகழும் பதின்றப்பத்து அடிகளால் மழகாடு சேராட்டின் உட்பிரிவுகளிலும் ஒன்று மிருந்ததென்பது புலனுகின்றது. மஹவர்பெருமானிய அதிக மாண்புகளுமிரண்டுகியினதுதலைக்காகவதகடிரும் அவன்தகுதிகள் மலையும் அக்குடியிற்கேள்ளிய குறுகில்லைகளுகிய வல்லில் லோரியினது கொல்லிக்கூற்றறமும் சேராட்டின் கீழ்ப்பகுதியில் ஒள்ளுமை எமது கொள்கையைபே வலியுறுத்துகின்றது. அந்தியும், “பூவிரியும் பொழிற்சோலைக்காவிரியைக் கடக்கிட்டழகமைந்த வராஞ்சியின் மழுகொங்கமடிப்புத்தும்” என்ற வேள் விக்குடிச் செப்பேட்டிற்கண்ட அடிகளால் கொங்குகாட்டின் ஒரு பகுதியும் மஹவர்க்குரித்தா மிருந்ததென்பது வெளிபாகின்றது.

களாய் சேர பாண்டிய சேராம் இவர்களைப் போர்த்துகிணகொண் டிருந்தனர். “குவியற்கண்ணி மழவர் மெய்ம்மறை” (15) “வா ஊன் வல்கி மழவர் மெய்ம்மறை” (16) எனவரும் பதிற்றுப்பத்தால் இமய வரம்பன்றம் பி பல்யானிச் செல்கெழுகுட்டிவனும் (17). ஆடுகோட்டபாட்டுச் சேரலாதனும் (18) மழவர்களைப் படைத் துகிணகொண்ட செப்தி நன்கறியப்பெறும்.

இனி இவர்களுள் பெரும்பகுதியர் குதிரைப்படைஞராக வும் யானையிராகவும் இருந்துள்ளனரென்பது “உருவக் குதிரை மழவரோட்டிய” (19) எனவும், மைப்பு நெடுங்கேதான் மழவ ரோட்டியிடைப்புலத் தொழில்த வேந்துகோட்டியானை” (20) எனவும் போதரும் சங்கத்துச் சான்றேர் பாடல்களால் இனிது புலப்படும். அன்றியும் இன்னேர் சிறந்த வில்லாளிகளாகவும் இருந்திருத்தல் வேண்டுமென்பது “ஒண்சிலைமழவர்” (21) கல்லா மழவர் வில்லிடங் தழீதி” (22) என்பவற்றுல் அறியப் பெறும். இனி “மழவர் முழுவின் கோன்றலை கடுப்பப்-பிடைகப் பெய்த கமழுநறும்பூவினர்” (23) என்ற மதுரைக் காஞ்சியதி கள் இன்னேர் ஒரு வகைப் போர்ப்பறைக் கொட்டிச்செல்லும் வழக்குடையவரென்பதைத் தெரியிக்கின்றன. இவர்கள் ஆற்

15. பதிற்றுப்பத்து—21.
16. பதிற்றுப்பத்து—55.
17. பதிற்றுப்பத்துள் பாலைக்கெளதமனுரால் பாடப்பெற்ற மூன்றும் பத்துக்கொண்டோன் இம்மன்னேயாவன்.
18. பதிற்றுப்பத்துள் காக்கைபாடியார் கச்செள்ளோயார் பாடிய ஆனும் பத்திற்குத் தலைவன் இவன்.
19. அகாஞ்சு பாடல்—1.
20. மதுரைக்காஞ்சி அடிகள் 687—688.
21. அகாஞ்சு—119.
22. “ 127. ‘கல்லாமழவர்’ என்றது போர்த்துகொழில்லன் வேதுகொழில் கல்லாகமைய யுனர்த்திற்றுஎன்பது பழைய உரை.
23. மதுரைக்காஞ்சி—396—397.

ழுந்தொடை விழவு (24) மிகச்சிறப்புடையதென்பது 187-ஆம் அகப்பாட்டால் தெரிகின்றது. இனிப் “ழுந்தலைமழவர்” 25 என்னும் மதுரைக் காஞ்சியானும் “குவியற்கண்ணிமழவர்” (26) என்னும் பதிற்றுப்பத்தானும் இவர்கள் தங்கட்கு அடையாளமாகப் போர்ப்பூவும், தார்ப்பூவும் சூடிக்கொல்லுதல் பெறப் படுகின்றது. “தகர்மருப் பேப்ப்பச் சுற்றுபுசரிந்த-கவன் மாய்ப் பித்ததச் செங்கண்மழவர்” 27 என்று இன்னேரது தலை மயிர் சிறப்பிக்கப்பெற்றுள்ளது. உண்ணற்குரிய உணவுகளாக இவர்கள் கைக்கொண்டவை உருசியுள்ள தினபண்டங்களும்மீரர் கட்குரிய வேதுயித உணவுமேயாமென்பது “தீம்புழல் வல்சிக் கழற்கான் மறவர்” (28) “செவ்லூன்ரேஸ்ரூ வெண்டுவை முதிரை-வாதுரண்வல்சி மழவர்” 29 என்பவற்றுல் நன்குண்றப் படுகின்றது.

இங்குனம் போர்வீரத்திற்கும் படைவண்மைக்கும் பேர் பெற்றவர்களாக விளக்கிய மழவர் மிகச்சிறப்புற்று உயர்ந்திலையிலிருந்தது மதுரைமா நகரின்கண் கடைச் சங்கம் நின்றுநிலவிய காலமேயாம். எனவே, இவர்கள் சிறந்துவாழ்ந்தமை இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னரேயாமென்கொள்க.

-
24. ‘தெம்முஜீச் சிகைத்த கடும்பரிப் பூவில்
வார்கழற் பொலிக்த வண்கண் மழவர்
ழுந்தொடை விழவின் நல்கா எண்ண
தகுமணை கெழிரிப் திருக்கர் முற்றம் (அகம்—187)
மழவர் செய்யும் ஷுந்தொடை விழவை ‘ஆபத்துசை’ என்ற
குறியுள்ளனர் கற்றினை உரையாசிரியராலைய காலஞ்சென்ற பின்னத்துர்
நாராயணசாமி அய்யர் அவர்கள்.
(கற்றினை “பாடிலூர் வரலாது” பார்க்க.)
25. மதுரைக்காஞ்சி.
26. பதிற்றுப்பத்து—21.
27. அகாஞ்சா—பாடல் 101.
28. மதுரைக்காஞ்சி—395.
29. பதிற்றுப்பத்து—55.

கி. பி. ஆரூம்தாற்றுண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பல்லவ வேந்தனும் முதல்மட்சக்திரவர்மனது தங்கையுமாகிய சிம்ம விழ்ஞவென்பான் தென்னுட்டின்மீது படைபெடுத்துப் பாண்டியர், சோழர், கேரளர், மழவர் என்ற மன்னவர்களை வென்று ஜென்ற காசாக்குடிச் செப்பேடுகள் கறுகின்றன. (30). இதனால் கி. பி. ஆரூம் தாற்றுண்டினும் மழவர் குடியினர் சேபாண்டிய சோழரோடு ஒருங்குவைத் தெண்ணப்படும் பெருமையுடையாராயிருந்தனரென்பது தெரியாகின்றது. கி. பி. எட்டாம் நாற்றுண்டினிகடையில் பாண்டியாட்டில் ஆட்சிபுரிந்தவனும் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன் என்று செப்பேடுகளில் குறிக்கப்பெறவதுமாகிய முதல் இராச சிம்ம பாண்டியன் ஒரு மழவ அரசனாது புதல்வியை மனைக்குதொண்ட செப்தி வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது. (31.)

அன்றியும், திருச்செப்பாவிலுள்ள பதிகங்களுள் ஒன்றைத் திருவாய் மலர்ந்தருளிய முதற்கண்டராதித்த சோழதேவர் மழவர் குடியிற்கேள்றிய ஒரு பெண்மனியைத் திருமணஞ்செய்து கொண்டாரென்பது கல்வெட்டுக்களால் வெளிபரகின்றது. (32) இன்னேலுர்க்குப் பிறந்த அருமைப் புதல்வனே உத்தமச் சோழ ஜென்ற புகழுப்பெறும் மதுராந்தகச் சோழனென்பான். (33) இம்மன்னன் இராச ராசசோழனது ஆட்சியின் முற்பகுக்கில் அவனேடு சேர்த்து சோழாட்டை ஆட்சிபுரிந்தவன். இவற்றால், ஏழு, எட்டு, பத்து, பதினேராம் நாற்றுண்டிகளிலும்

1. The Pallavas by G. Jouveair Dubrevil p. p. 36.
2. செக்கதமிழ்க்கொகுதி 20, பகுதி 5.
32. South Indian Inscriptions Vol. II Part III p. p. 375.
33. தஞ்சை சில்லாவி தூண்ன சோணேரிராசபுரத்துக் கோயிலில் முதற்கண்டராதித்த சோழதேவர், மழவர்குலவினக்காகிய செம்பியன் மாதேவியர் உத்தமச் சோழன் என்ற மூவாத படிமங்களும் அமைக்கப்பெற்றுள்ளன.

(Historical Sketches of Ancient Deccan Vol. I, P. P. 233.)

மழவர் குடியினர் சிறந்துவாழுங்களை நன்கு பெறப்படும். இச் காலத்தே இவர்கள் சோழர்கட்டு அடங்கிப் பூதுஷலமண்ணராக வும் அன்னேருக்குப் படைத்தலீஸராகவும் மந்திராலோசனீசுபையின் அங்கத்தினராகவும் இருந்துள்ளனர். (34.)

ஆகவே, நெடுமுடிவேந்தராகிய சேரபாண்டிய சோழரது கிளைகுலைய, பிறர் இத்தமிழகத்தைக் கைப்பற்றிய காட்களில்தான் மழவரும் தங்கள் பண்டைப் பெருமையிற் கருங்கித் தாழ்ந்த கிளையை பெய்தத் தலைப்பட்டனர். இனி, இம்மழவரது வழித் தோன்றல்களாகத் தற்காலத்தே யுள்ளவர் யாவரென்பதை ஆராய்வாம்.

(தொடரும்.)

(18)

ஞி:

நத்தம்போற்கேடு என்னுங் குறளுரை.



திருவாளர் T. N. அப்பணியங்கார் அவர்கள், பண்டிதர், மதுரை.

தமிழ்ப் பொழிலின் மாசி-பங்குனிப் பகுதியில், திருவாளர், க. மு. வேங்கடசாமி காட்டாரவர்கள் ‘ஒரு குறட்பா’ என்னுங் தலைப்பெயரிட்டு எழுதியுள்ள பொருளுரையைக் கண்டு மகிழ் வற்றேன். ஆயினும் ஜன்றி நோக்குக்கால் அதனிடைச் சிறிது பொருந்தானை கானுதலின் அதனைக் கணிக்கொள்ளாத்து இஃதீன்டு எழுதப் பெறுகின்றது.

34. அதிகாரி சுத்திரியகிகாமணி வளாக்டுப் பனையூர்காட்டு செயங் கொண்ட சேரமங்களுருட்டயான் உதையகிவாரன் குத்தாடு வானுன் வீராகேந்திரமழவராயர் உடன்கூட்டத் த அதிகாரி கணுள் ஒருவரென்பது கல்வெட்டுக்களில்கண்ட செய்கியாகும்.

(South Indian Inscriptions Vol...)

“நத்தம்போற் கேடு முன்தாகுஞ் சாக்காடும்-வித்தகர்க்கல்லா வரிது” என்பது திருக்குறள். அதற்கு ஆசிரியர் பரிமேஸ்யகர், “புகழுடம்பிற்கு ஆக்கமாகுஞ் கேடும், புகழுடம்பு உள்தாகுஞ் சாக்காடும் சதுரப்பாடுடைபார்க் கல்லது இல்லை” என உரைகூறிப் போந்தனர். மணக்குடவர், “ஆக்கம் போலக் கேடும் உள்தானுற் போலச் சாததும் வல்லவற்கல்லது அரிது” எனப் பொருளென்முதியுள்ளார். இவ்விருவருடையும் ஒரே கருத்துடையன என்றால் எவ்வாறு பொருந்து மென்பது விளங்கவில்லை.

பரிமேஸ்யகருடையில், ஆக்கமாகுஞ்கேடு-புகழுடம்பு செல்வமெப்தப் பூதவுடம்பு கல்கூர்தல் என்றும், உள்தாகுஞ் சாக்காடு-புகழுடம்பு சிற்கப் பூதவுடம்பு இறத்தல் என்றும் விவரணமுரைக்கப்பட்டிருக்கிறது. மணக்குடவருடையிலுள் இக்கருத்துச் சிறிதேனும் வெளிப்புமாறில்லை. ‘ஆக்கம்போலக் கேடு’ ‘உள்தானுற் போலச் சாதல்’ என்பன தெளிவாய்ப் பொருளுணரக்கிடப்பனவாயோ?

‘ஆக்கம் போலக்கேடு’ என்றதனை ஆக்கம்போலத் தோன்றும் கேடு என்று இன்னணம் ஒருவகையான் விரித்துரைக்கலாகும். எனினும் அதனை ‘வல்லவற் கல்லது அரிது’ என்னுஞ் சொற்றெடுப்போடு கூட்டிப் பொருள்கானுமிடத்து, அது மிகவும் பொருத்தமிலதாய் ஒழிகின்றது. எங்கனமெனில், தோற்ற மாத்திரையின் ஆக்கம்போற் காட்டி உண்ணையிற் கேடாகவே முடிவுதொன்றை யடைதல் வல்லாற்கே எளிதாவதன்றி மற்றெல்லார்க்கும் அரிதாம் என்பதே அதனுற் போந்த பொருளாகவேன்றும். ஆகவே அது பரிமேஸ்யகருடையுடன் முழுதும் முரணுவதல்லது பிறிதில்லை. ‘உள்தானுற் போலச் சாதல்’ என்றதனையும் இவ்வாறே விரித்துரைத்துப் பொருத்தாமை கண்டுகொள்க.

இனி ஆக்கம்போலக்கேடு என்றதனை முன்பின்னுக்க மாறிக்கேடுபோற் ரேன்றும் ஆக்கம் எனப்பொருள் கொள்வோ

மெனின், அங்கனமாய குறிப்பொன்றும் அவ்வரையிற் காண வாகானமொனும், 'உள்தானுற்போலச் சாதல்' எனக் கண்ணழிவு குறியுள்ள முறை அதற்கிடக் காதாகலானும், தரிஜும் அது பெரிதும் இடர்ப்படிவதாகலானும் அது சிறந்த பொருள்ளென மறுக்கற்பாற்று. அன்றியும், அது சிறப்புடையதாயின், மனக் குடவருக்குக் காலத்தினுற் பிறப்பட்ட பரிமேலழகர் தாழும் அவ்வாறு உரைசெய்தலைத் தனிர்க்கு, போலெண்பதை உரையாசையாகக் கூறிவிடுத்த தென்னீ? ஆதலால் அதனை உவமச் சொல்லாகவே சிறுத்தி உண்மைப் பொருள் கானுஞ்சல் எனித்தினியலா தென்பது தனிவாயிற்றென்க.

இனி, 'பெயர்வியப்படாத ஒருவரதுரையுடன் கூடிய திருக்குறட் பணியேட்டுச்சுவடி'யிற் கண்டபொருள் எத்தகைய தென் பதைச் சிறிது விசாரிப்போம். அதனைத் திருக்குறளின் நேரான பதவை பென்றுதல்அன்றிப் பொழிப்புரை பென்றுதல்கொள்ள இடமில்லை. மற்று அது ஏதோ ஒருவகையான கருத்தினைப் புலப்படுக்கின்ற ஒருபோலியுரையெனவே புறக்கணிக்கத்தக்கது. "சங்காயிரஞ் சூழவாழும் வலம்புரிபோலக் கிழையானது தன்னைச் சூழவாழ்வது கீர்த்திமானுக்குக் கைவரும்" என்னும் உரை "நத்தம் போற் கேடு முனதாகுஞ் சாக்காடும், வித்தகர்க்கல்லா வரிது" என்னுங் குறளோடு எவ்வளவாக இயைபுடைய தென்பதை அறிஞர்கள் தாமே ஆராய்ந்து கொள்வாராக. திருக்குறளின் பெரும்பான்மையான சொற்களுக்கு அவ்வரையிற் பொருள் கானுமாறில்லை. அன்றி 'நத்தம்போற்கேடு' என்று மனவிற்கேற்றும் அதில் நேரிதான் உரையுண்டோ வென்னில் அதுவுமின்ற. ஆகவும், அதில் "நத்தமென்பதற்கு வலம்புரி யெனப் பொருள் கொள்ளப்பட்டிருப்பது வெளியாகிறது" என எளிதாகக் கூறிவிடுதல் எவ்வாறு ஏற்கும்? 'போல்' என்பதை அடித்துள்ளதனால் அஃதறியப்படுமேயெனின், அதனையித்துள்ள கேடென்னுஞ் சொல்லுக்குக் 'கிளை' யெனப் பொருள் கொள்ளப் பட்டதென்றாலும் பொருந்திற்குருகல் வேண்டும். அன்றியும் அதில் 'சாக்காடு' என்பதற்குச் 'சூழவாழ்தல்'

எனப்பொருள் கொள்ளப்பட்ட தென்றலும் குற்றமாகாகவும் வேண்டும். ஆசலால் நத்தமென்னுஞ் சொற்பொருள் துணிதற்கு இவ்வரையினையே போதிய சான்றுக்க் கொள்ளுதல் இயலாதென்க.

இனி, “சங்குடைந்தலையவண்டாமரமலர்த்தடங்கள் போலும்-நங்குடி” என்னுஞ் சிந்தாமணியுரையில், ஆசிரியர் நச்சினார்க்கிளியர் ‘நத்தம்’ என்பதற்குச் ‘சங்கு’ எனப்பொருள் கொண்டுள்ளாரென்ற சொல்வதை எடுத்துக்கொள்வோம். “கடங்களிலே உடைந்த தன்மையவாகிய மலரும் சங்கும் போலும் நங்குடி.. இது தூய்மைக்கு உவமை. இனி, சங்கு கெட்டாலும் நிறக்கெடாததுபோலக் கெட்டாலும் தன் தன்மை கெடாத குடியுமாம். ‘நத்தம்போற்கேடும்’ என்பு என்பதே அவ்வரைக் குறிப்பாகும். அஃதின்டுச் சிறிது விளங்கவரைக்கத்தக்கது.

சங்கும் வெண்டாமர மலருமாகிய இரண்டுவைகள் அண்டுப் பயின்று வருகின்றன. அவை இரண்டும் குடியின் தூய்மையை விளக்குவன என்பது முதலுரையின்கருத்து. அவற்றைத் தனித்தனி பிரித்துத் ‘தூய்மை’க்கு மலரும் ‘கெட்டாலுங் தன் தன்மை கெடாமை’க்குச் சங்கும் உவமைகளாக எடுத்தாளப்பட்டன என்பது இரண்டாவது உரையின் குறிப்பு. இரண்டையிலும் ‘உடைந்தலைய்’ என்பது மலருக்கு அடை. அலாந்த தன்மையவாகிய என்பது அதன் பொருள். இதனால் நச்சினார்க்கிளியர் அனைய என்பதை உவமச் சொல்லாகக் கொள்ளவில்லை பென்பது தேற்றம்.

அங்கனமாகவும், “பிறபொருளில் சங்கு உடைந்தலைய குடியென இப்பையும்” என்றல் அவருரைக்கு மாறுகொளக் கூறலாம். அன்றியும் சங்கு உடைந்தகாலத்தும் நிறம்வேறுபடாதது போலும் தன்மையை யுடைய குடியென அதற்குப்பொருள் கொள்ளுமிடத்து, உடைந்தகாலத்து நிறம் வேறுபடாமை மற்றெல்லாப் பொருள்களிடத்தும் உளதாயிருப்பவும் அதற்குச் சங்கிளியே எடுத்துக் காட்டுதல் ஏற்படுதைய தன்றும்.

மற்று கச்சினார்க்கினியர் கருத்தின்படி பிறபொருளிலும் ‘சங்குபோலுங்குடி’ எனவே இயைத்துப் பொருள் காணுதல் அமையும். அதன் பொதுத்தன்மைமட்டில் இங்கு வேறுவகையாக விரித்துரைக்கத்தக்கது. “சங்கு கட்டாலும் வெண்மைதரும்” என்பவாகளின் கேட்டினும் சிறங்கெடாத அதனியல்பு நன்கு பெறப்படுமென்க. சங்கிற்குக் கேடாவது தியினுற் சடப்படுதல். நெருப்பினுட் பட்டவாரே பிறபொருள்கள் நிறமிஹப பனவாகவும், சங்கு தன் வெண்மையிற்குன்றுது விளக்கமுற்றிருக்கும். அதுபோலக் கேடுற்ற விடத்தும் தன் தன்மையிற்குன்றுத் துடி என அதன் பெருமைதொன்றக் கூறியதாகப் பொருள்முடிவு கண்டுகொள்க.

‘சங்குடைந்தனையகுடி’ எனப் பிறவாறியைத்துப் பொருள் கொள்ளுமுறையில், உடைதலென்பதற்குத் தியினுற் சடப்படுதலென உரைக்குறவது மிக இடர்ப்பாடுடைத்து. அது சிற்க.

“நத்தம்போற்கேடும் என்ப” எனக்சினார்க்கினியர் மேற்கோள் காட்டி விருப்பதன் கருத்தும் சிறிது ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. அக்கருத்து நன்கு விளங்காத கிளையில், அவர் நத்தமென்பதற்குச் சங்கெனப் பொருள்கொண்டாரென ஒருதலை துவித்தும் ஒவ்வாமையுடைத்தென்க.

‘நத்தம்போற் கேடு’ என்பதற்குப் பரிமேலமுகருவரையைத்தழுவியே, கச்சினார்க்கினியரும் ‘ஆக்கமாகுக்கேடு’ எனப் பொருள்கருதியுள்ள ரென்றலும் ஆண்ணடைக் கேற்படுத்தயதாகின்றது. (“சங்குகெட்டாலும் சிறங்கெடாததுபோல”) கெட்டாலும் தன்மை கெடாத்துடி” எனக்குடியின் பெருமையை மேலேகூறிப் போந்தவர், அப்பொருளை வலியுறுத்தற்கு, அங்குனம் வறுமையாற் கேட்டைந்தகாலத்தும் தமதன்மையிற்குன்றுது ஆக்கமுற்று விளங்குதல் புகழ்ப்படவாழுங் குடிப்பிற்தார்கண்ணே உள்ளாம் என்னுங்கருத்துள்ள “நத்தம்போற் கேடு முன்தாகுஞ் சாக்காடும், வித்தகர்க்கல்லாவரிது” என்னும் கிருக்குறளை முதற்குறிப்பினால் கிணைப்பூட்டிச் சென்றனரெனக்கொள்

ஞத்தலில் யாதோரிமுக்குமின்று. அங்குனங் கொள்ளுங்கால், நத்தமென்னுஞ் சொல்லுக்கு ஆக்கமென்னும் பொருளினையே ஆசிரியர் நச்சினார்க்கினியரும் கருதினாராவர். ஆகவே அவர் அதற்குச் சங்கென்னும் பொருள்கொண்டாரென்பது ஐயமின் ரித் தெளிப்படாதென்க.

இங்குனன்றி அவர்க்கதுவே கருத்தாகக்கொள்ளின், அவ்வரை பரிமேலமுகருவரயோடொப்ப அத்துணைப்பெருமையுடையதென்று கூறுவிடலாது. ‘நத்தம் (ஆக்கம்) ஆகும்கேடு’ உள்தாகுஞ் சாக்காடு’ என ஒன்றந்கொன்று முருங்கையவாய்த் தொட்டபெற்றுள்ள சொற்களானுய அவ்விரு தொடர்களுக்கும் ஒற்றுமைப்பட்ட பொருள்கையம் குன்றிச் செப்பினின்பஞ் சிதைந்துவிடுவதுமல்லாமல், ‘சங்குபோலுங்கேடு.....வித்தகர்க்கல்லாலிது’ என்னும் அவ்வரையுள் மிகங்கிந்து பொருள்காணவேண்டியுமிருத்தலால் அது ஆசிரியர் கருத்தொடுப்பட்ட சிறந்த உரையாகக்கொள்ளற் கிடமின்று. ஆதலால் அதனை உச்சிமேற்புவையிருக்கொள்ள நச்சினார்க்கினியரும் உடன்பட்டதெனக்கூறுதல் அத்துணைப் பொருத்தமுடையதன்றென்று தேரன்று கிறது. ஆயினும் அஃதற்றினார்களாலராய்ந்து முடிவுரைக்கற் பாலது.

இதுகாறுங்கூறிபவாற்றால், “நத்தம்போற் கேடு முன்தாகுஞ் சாக்காடும், வித்தகர்க்கல்லாலிது” என்னுஞ் திருக்குற ஞக்கு ஆசிரியர் பரிமேலமுகர்கண்ட உரையே அமைவதைப் தாயிற்றென்பதும், மணக்குடவரும் பிறகும் உரைத்தன அத்தேடு மாறுபட்டனவென்பதும், நத்தமென்னுஞ் சொல்லுக்குச் சங்கெனப்பொருளுரைத்தல் நச்சினார்க்கினியர் கருத்தன்றென்பதும்; அங்குனமுரைக்குமுரையும் அத்துணைச் சிறப்பினதன் றென்பதும், பிறவும் ஒருவகையாக உணரலாவன.

உலக வரலாறு.

(ஓர் ஆங்கில நூலிற்கண்படி.)

திருவாளர், ஒளவை, சு. துரைசாமி பிள்ளையவர்கள்,
ச. த. சங்கம்.

நம் கட்டுலனும் இவ்வளவின் தோற்றும், வடிவு முதலிய
வற்றை ஆராய்க்கும் பேரரிவாளர்கள் மிகப்பலர் எனினும்,
அவருட்சிறந்துவின்றுர் கொண்டது உலகு ஒரு உருண்டை
வழிவாய்பொருள் என்பது. அது, வழிவில் உருண்டையெனினும்,
எண்ணியபருமனும், ஒனிதெறிக்கும் இபல்பும் பொருந்த,
அளப்பரிய ஆகாயமென்னு மனக்களில் மிதக்கும் பலவேறு
வகைப்பட்ட பொருள்கள் செறிந்த ஒரு திப்பியப் பொருளாகும்.
இன்னும் அதனைக் கூர்ந்து நோக்கின், அது. ஒரு காரத்தம்
பழுத்தைபொத்து, மேலுங்கீழங்குத்தட்டையாய், இருமருங்கினும்
அச்சக்கள் நிறுத்த அவை உட்சென்ற நடுவில் கூடுமென
நினைத்தற்கு ஏதுவாய், அவ்வச்சின் வழியாகவே சுற்றுக்கிறது
எனக் கருதுவதற்கும் இடனுயிருக்கிறது.

இவ்வாறு, இது சுற்றுவதனால், இதன் எப்பாகம் ஞாயிற்
வின்முன் வருகிறதோ, அப்பாகம், அஞ்ஞாயிற்றின் ஒளி
பெற்றுப் பகற்காலத்தைப் பெறுகிறது அக்காலே, மற்றைப்
பாகத்திலிருள் பரவ இராக்காலம் நிகழும். நிற்க, இதுபெறும்
ஒனிக்குக் காரணமாயது ஞாயிறு என்பதென்னையெனின், அது
ஒரு ஒனிகிறைந்த அழற்பிழம்பு என்பர். அதனிடத்திலிருந்தே
இவ்வுலகு தோன்றிற்றெனவும் கூறுவர். வேர்க்கடக்கி, மொச்சை
முதலியவற்றைத் தீயில்லெங்கால், அவை வெப்பத்தால் யெழிப்ப,
அவற்றினின்றும் விதைகள் மிகுந்த விரைவுடன். வெளிக்கிளம்ப
லொப்ப, அஞ்ஞாயிறவின்றும் அழற்பிழம்பின்கண் யெழித்து
விரைக்கெழுந்த பொருள்களுள் ஒன்று இது எனவும் கூறுவர்.
இன்னைம் ஞாயிற்றினின்றும் வெளிப்போக்கு பொருளாக்

இப்பூமிக்கும் இன்னுயிற்றுக்கும் ஒரு கட்புணுகாத் தொடர்புண்டு. அத்தொடர்பு ஒன்றைபொன்றுபற்றியே சிற்கும். விளங்கக்கூறின், ஞாயிறு பூமியைத் தன்மாட்டிமுத்தலும், அப்பூமி அதனை பிழுத்தலுமாப் தொடர்பு. இதனை வடமேறி யானர் ஆகர்ஷண சக்தியென்பர். மேனுட்டார் Attraction of Gravitation (அட்ராக்ஷல் னாவ் கிராவிடேஷன்) என்பர். இத்தொடர்பு வயப்பட்ட இவ்வுலகம் தன்வலியிற் குன்றுதாய் நின்றவண்ணமே தன் முதற்பொருளைச் சுற்றிவரும். அச்சுற்றுக்களுன் ஒவ்வொன்றின் காலவளவும் ஓர்பான்டு என்பர். அன்றியும், ஒர் யாண்டில் நிகழும் கார், கூதிர், முன்பணி, பின்பணி முதலாய் பருவங்கள் தோன்றுதற்கும் அச்சுற்றே காரணமெனவும் கூறுவர்.

இக்கறிய கொள்கையேபெரும்பாலார் கொண்டீதனிலும், இதற்கு முரணுபினாற்றுமூனர். இதிற் சிற்று வழுவியாருமூனர் எனவுங்கொள்க. இவர்களுட் ரண்டைய முனிவர்களும் ஒரு சாராராவர். இவர்க்குள், சிலர் இப்பூவிலுகு ஒரு சமனுணவெளி பென்றும், இதனைத் தாங்கும் பலதின்னிய தூண்கள் பல இதன்கீழே யுளவென்றுக் கூறுவர். சிலர் இதுவொரு பேரரவின் முடியிலிருக்கிறதென்றும், வேறுசிலர், ஒரு அடல்மிக்கயாமை யாளிது சமக்கப்பெறுகின்ற தெனவுங்கறுவர். இவர்கள் கறிய தூண், அரா, யாமை முதல்யென நின்ற தாங்கற்கு உரிய இடம் என்னெனக் கடாயினார்க்கு சிகிடபிறுத்தலாகாமையின், அவை கொள்ளற்பாலனவுல்ல வெங்க.

பிராமணர்கள், விண்ணுலகு மண்ணுலகைச்சார்க்கு மேனிற் கிறதெனவும், இவற்றினிடையில் கீரிடைத்தவழும் மீனினம் போல், ஞாயிறும் தங்களும் வானிடை மிதங்கு கீழுக்கு மேற்காகச்சென்று தத்தமக்குரிய காலத்திற்கியில் உலக ஸிரிம்பை (Horizon) யடைந்து, முடிவில் தத்தம் முறைப்படித் தோன்றுமிடத்தையடையுமெனவும் கூறுவர்.

நற்க, புராணிகர்கள், இப்பூமியொரு தட்டைச் சமவெளி யென்றும், இதனைச்சுற்றிப் பாற்கடலைத்தலைக்கொண்ட எழு வகைக்கடல்களும், அவற்றினிடையில், மேருமுதலாக எழுவகை மலைகளுமிருக்கின்றன வென்றுக் கற்ளேடமையாது, சூரிய சக்திர சிரகணங்களாவன இராகுவென்றும் பேரவு சிலகாலங்களிற்குரோக்கி அவற்றுளொன்றை விழுங்குக் காலமே எனவுங்கதுப.

அபுல்காசன்-ஆலி யென்றும் பேரறிவாளரொருவர் தம் நாட்டு வல்லார் உரைகளைக் கற்றுத் தம் நண்ணறியிற்குக் தோன்றிப் சிலவற்றைத் தாம் எழுதியுள்ள “போன்னிலழும் மணிச்சுரங்கழும்” (Mourondge-ed-dharab, or The golden meadows, and the mines of precious stones) என்றும் உலக வரலாற்றுட் குறுமாறு:—

“இப்பூவிலகு ஒரு தனிப்பெரும் பறவையாகும். இதன் தலையே மெக்கா, மெதினு என்றும் ககரங்கள். பாரசிகழும் இந்திபாவும் அதன் வலச்சிரகாகவும், காக் (Gog) என்ற நாடு இடச்சிரகாகவும், ஆப்பிரிக்கா அதன் வாலாகவும் அமைந்துள்ளன. இங்கைப்போது நாம் வாழும் இப்பூவிலகின் முன்பு, வேறொரு உலகிலுந்தது. அதுதோன்றி ஏழாயிரம் ஆண்டுகளே இருந்தது. அதனை இப்பூப்பாறவையின் குஞ்செனினும்பொருந்தும். தோன்றியிருங்க அது, இடையில் சிகந்தத வெள்ளம், நிலங்குக்கம் முதலாய இடையூறுகளால் இன்னல்வாய்ப் பட்டிறங்கொழிய இது தோன்றிற்ற. இக்கணம், பூவுலகம் தோன்றியழிதல் இயற்கையே. அவற்றிற்குரிய காலம் எழுபதினுயிரம் ஒன்றோவும் ஆகும். ஒரு ஹஸ்ரோவுமென்பது பண்ணிராயிர மாண்டுகளாம்.....”

இக்காலக் குறிப்பும், வரையறையும் இவர் தம்மோடிக்குந்த பிராமண நண்ஸர்களொடு கலந்து செய்ததால்ல இந்தாலாற் ரெரிகிறது.

இந்துலாசிரியரைப்பற்றிய குறிப்புக்கள் :— இவரது தங்கை ஆல்கான் ; அவர் தங்கை அளியென்பார் ; அவர் தங்கை அப்தர் ரஹிமான் ; அவர் தங்கை அப்துல்லா ; அவர் தங்கை மசௌடல் அதெலி. இவரை யாவரும் மசௌடி யெனவே யழைப்பார். பிறகு இவரது அறியைக்குறித்து, இவர்க்குச் “குத்புமன்” என்றும் பட்டமும் அக்காலத்தார் அளித்தனர். எனினும், இவர் அப்பட்டப் பெருமையையும் சுருதாது லாஹூர் அர்செள் (பரம்பொருளின் துததுடைய தோழன்) என்று மொருதாழ்வான் (அக்காலத்தார் சுருத்து) பட்டத்தையே பேற்றனர்.

நாற்குறிப்பு :—

இது உலகின் தோற்ற முதல் இந்தால் எழுதியகாலம் வரையிற் கூறும்வரலாறுகும். இவரது காலம் மோதிபில்லாவின் கிளாபத் காலம். அதாவது ஹிஜிரா 336.

இதுகாறும் கூறிய கொள்கைகளும் இன்னேரன்னபிறவும் பூவுலகைப் பொருத்தமட்டில் மிகப்பல உண்டு. ஒவ்வொரு கொள்கைக்கும் அதனையாய்ந்தறிந்த பெரியோர்கள், அவ்வக் காலத்துக்கேற்பப் பலசில காரணங்களும், காரிகளும் காட்டியே கிண்ணனர்.

இனி, ஞாயிறு முதலிய வானுலகப் பொருள்களைப்பற்றி அவர்கள் கிணைத்தவற்றைப் பார்ப்போம்.

ஞாயிற்றின் பிறப்பு முதலியவற்றைக் கூறவாத் தேவேற் பேரற் ஞர்களும் பலரே. அவர்கள் ஒவ்வொருவரும் காட்டிய சான்றுகள், அவரோத்த அறிஞர்களை மயக்குக் கொண்டுமொய்கிறன, அவரவர் தத்தம்மாளியன்றவளவு பிறப்புக்கூறினர். அங்ஙனங்குறினார்தொகையைத்தொக்கி நோக்குங்கால், அவர்கள் மூன்று வகையுள்ளதாகவர். ஒருவகையார் மிகப் பண்டைக் காலத்து அறிஞர்களாவார். அவர்கள், ஞாயிறு ஒரு அளத் தற்கிய அழலாழி (Wheel of fire) யென்பர்; ஒரு சாசார், ஒரு பணிக்கொத்த வொன்தெறிக்கும் (Transparent)

கண்ணுடி அல்லது உருண்டைவடிவிற்கும் பளிங்கு என்றனர்; மூன்றாம் பிரிசினர், கல்தும் இரும்பும் கலங்கு, பேரழவாப்ப பட்டுருகி, ஒளிகாலும் தன்மைவாய்ந்த ஓர் அரும்பெரும் பொருள் என்பர். இவருட் டையாயவர், அனாகஸ்ரொஸ் (Anaxagorus) என்பார். அன்றியும், இவர் விண்மீன், திங்கள் முதலை வரங்பொருள்களைத்தும் மண்ணினின்றும் தெறித் தெழுந்த கற்களைவும், அவை ஒவ்வொன்றிற்குமூன்ள வானிடைத்தொடர்பு (அல்லது தன்வயக்கோடல்) Attraction of gravity) வயப்பட்டு, விரைவுது சுற்றிச்செல்லும் இயல் புக்டமையின் பயனுக்கு தீக்கொண்டு ஒளியிடுகின்றனவென்றுக் கூறுவர்.

இவர் இத்தகைய ஆராய்ச்சிமுடியை ரோம் (Rome) தேயத்துமக்களுக்கு வெளியிட்டதாலே, அவர்கள் இதனை யேற்றற்கு மறுத்ததோடுமையாது, இவரையும் தம் நாட்டினின்றுங் துரத்திவிட்டாராதனின் இதனை நாம் நன்கு ஆய்தல் வேண்டிற்றில்லை. அன்றியும், பண்டைக்காலத்து ரோம் தேயத்து மக்கள் தமக்கு ஏற்காதகொள்கை, எண்ணம் முதலிரவற்றை ஒருவர் வெளியிடுவதே அதனை மறுக்கும் வகையால் அவரை வெளியாடுகொள்க்குத் துரத்தியிடுதல் மரபெனவும் கொள்க.

நிர்க், வேறுகிலர், மண்ணினின்றும் அழற்பொருள்கள் பல மேலே கிளர்க்குத்தென்று, நாளாவட்டத்தில் வானவெளியிற் றிரிக்கு நிற்பத் தற்செயலாக அவை ஒன்றுக்கு ஒரு பேரழற் பிழும்பாயின; அப்பிழும்பே இஞ்ஞாயிறு; அப்பொருட்களுட் சில (அவையும் எண்ணிற்கனவே) ஒன்றுக்கடாது, தனித்தோ, தம்பொன்ற சில கூடித் திரண்ட சிறு பிழுப்புகள்களேவா விண்மீன்களைத் திகழ்கின்றன; இவைகள், காலம் சீடித்த காலை, வேறு சில அழற்பொருள் தம்முழும் வர்க்குதோ, ஒருங்கே ஒளிபெறுவதுமுண்டு என்று கூறுவர்.

சிலர், நம்கட்டுல்லும் ஞாயிற்றின்மூன் வேரேர் ஞாயிற இருங்கதெனவும், அது ஒரு காலத்துக் கால் ஒளிமுழுதும்

ஒழிக்குமதறைப், ஒரு திங்கள்காறும் உலகம் ராளிவின்றியிருந்தது; அப்போற்றே, இஞ்சூயிறு தோன்றிற்று எனவும் கூறவர். வேறுசிலர், கூயிறு என்பது ஓர்பெறலரும் சீருஞ்சிறப்பு மகைந்து, பேரமகுவாய்ந்த பேரகமெனவும், அங்கு மக்கள் சென்று வாழ்த்துங்கூடு மென்றும் கூறி, அப்பேரகத்தின்மீது ஒரு வகைத்தான் ஒனி, வெப்பம், சீர் முதலியவும் வேறுபிரவும் கலந்த மேகபடலம் சூழவுள்ளதன்றும், அப்படலத்தின் செயலே இப்பூவுகுபெறும் ஞாயிற்றிருளியெனவும் கூறப். இவருட்டலூயாயவர் ஹெர்ஸ்கேல் என்பவர்.

இம்முறையே, அவரவர் கூறியுள்ளவற்றைத் தேடிக் கொண்டே செல்வது விரிவுகானுமாதலால், இதனை விம்மட்டி னிறுத்தி, இனி, இந்சிலம், கூயிறு, திங்கள் விண்மீன் முதலியவை தத்தமிலையிற்றரியாது கொட்டுதும் தன்மை யையும், விரைவையும் பற்றியெழுந்த பெரியோர்களின் பலவேறு வகைப்பட்ட மதங்களையும் கூறி முடிவில் நம்காட்டின் வரலாற்றையும் நோக்குவோம்.

(தொடரும்).



தஞ்சை யரசர்.

திருவாளர், குப்புசாமி ராச அவர்கள், பன்னியக்கிரகாரம்;
தஞ்சை.

தஞ்சை நாட்டின் அரசர்களைப்பற்றி ஆராயுங்கால், சரித்திர ஆராய்ச்சிக்கு உட்பட்டகாலத்தில் முதன்முதலில் இங்காடு சோழரால் ஆண்பட்டு வந்தது தெரிகிறது. இங்காட்டின் பண்ணையை வரலாற்றைப்பற்றி ஆராயுங்கால், சோழர்களுக்கு முன்பு முதன்முதலில் இங்காட்டை ஆண்டுவந்தவர் நாகர் என்ற ஒரு மரபினர்.

நாகர். இங்கார் என்ற கூட்டத்தார் சற்றுக்கொடியவர் களாயும் வேட்டையாடியே காலம் கழித்துக் கொண்டும் சிறிதும் நாகரிகமின்றியும் இருந்து வந்தவர்களால் தெரிகிறது. இவர்கள் நாகம், மரம் முதலைவற்றைத் தாங்கள் தொழும் கடவுளை மதித்து அவற்றிற்கு ஆடு, கோழி, முட்டை முதலைவற்றைக்கொண்டு பலியிட்டும் பூசைசெப்தும் வந்தார்களென்றும், இவர்கள் நாகத்தைத் தொழுது வந்தமையினால், இவர்களுக்குப் பின்வந்தவர்கள் இவர்களை நாகர் என்று பெயரிட்டுழூத்தனரென்றும் சிலர் கூறுகின்றனர்.

சோழர் முதன்முதலில் நமது நாட்டிற் புகுந்தபொழுது அப்பனார், வேதர் என்ற இரண்டு நாகர் கூட்டத்தார் தஞ்சை நாட்டின் தெற்கில் ஆண்டுவந்தனர். அவர்களது ஆட்சி இப்பொழுது வழங்குகிற நாகப்பட்டினம் வரையிலும் பரவியிருந்தது. பிறகு அவர்கள் ஒரு காலத்தில் நாகப்பட்டினத்தைத் தங்கள் தலைநகராகக் கொண்டிருந்தனர். நாகர் இதனைத் தங்கள் முக்கியபட்டணமாகக் கொண்டமையால் இதற்கு நாகப்பட்டினம் எனப் பெயர் வழங்கிப் பின்பு டல்கவழுக்கத்தில் நாகப்பட்டின மேன மாறினதாகச் சில ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

சோழர். வங்களை இராசதானியின் சீழ்ப்பாகத்தினின்று, பல கூட்டத்தினர் தங்கள் மிழைப்பை நாடி, கடலைக்கடந்து, பர்மா, சினா, இலங்கை, தென்னிந்தியபா முதலிய பற்பல விடங்களுக்குச் சென்றுர்களென்றும், அவர்களைல்லாம் ஒரே மரபின ரெண்றும் கில அறிஞர் கூறுகின்றனர். தென்னிந்தியாளில் வந்து தங்கினவர்களில் ஒரு பிரிவு சோழர் என்பதும் அவர்களிற் பலர் தஞ்சை நாட்டில்தான் மிகுதிபாய் வசித்து வந்தனரென்றும் தெரிகின்றன. இவர்கள் ஏறக்குறைய இரண்டாம் நூற்றுண்டு முதல் பதினாறுவது நூற்றுண்டு வரையில் சிறப்பொடு வாழ்ந்து வந்தனரென்றும் கூறுகின்றனர். இப்பொழுது திருச்சி நாட்டில் உறையூர் என வழங்கும் ஊரை, சோழர் முதன்முதலில் தங்கள் தலைக்கராகக் கொண்டனர். அதற்குப் பின்பு உறையூரிலும் பலவசதிகளையும் தஞ்சை நாட்டில் கடற்கரை போரத்திலுள்ள துறைமுகமாகிய காவிரிப்பூம் பட்டினத்தைத் தங்கள் தலைக்கராக அமைத்துக்கொண்டனர். இது காவிரிந்தியும் கடலும் ஒன்றுமிக்க கலக்குமிடத்தில் பிருக்கிறது. இக் காவிரிப்பூம்பட்டினத்தின் பண்டைய சிருமிசிறப்பும் “கிலப்பதிகாரம்”, “பட்டினப்பாலை” முதலிய பழங்குடியிற் நால்களைக்கற்றவர் உள்ளத்தே என்றும் கிண்ணுங்கவனவாகும். முன்பு அப்பட்டினம், பெருவளம் பெற்று, பல்வணிகத்திற்கிடமாகி, நீங்காத பெருஞ்செல்லயம் எப்தி, புகழ் பல பரப்பித், தமிழ் மணக்கமழுத்து, கிலைபெற்றிருந்ததும், இப்பொழுது அது இருந்த இடம்கூடத்தெரிபாமல், ஏறக்குறைய அதின் முழுபாகத்தையும் கடல் கொள்ளிகொண்டதும், மேற்கூறிய நூல்களைக் கற்றவர் மனத்தைப் பெரிதும் வருந்தாமற் போகா.

சோழர் ஆட்சிக்குப்பட்ட நாடெல்லாம் பெரிதும் கீர்வள மெப்தியிருந்தனமொல், அவர்கள் தங்கள்நாட்டைப் பொதுவாகப் “புனல் நாடு” எனப்பெயரிட்டமூத்தனர். சோழர் ஆட்சி, கிழக்கே கடல்வரையிலும், தெற்கே வெள்ளாறுவரையிலும், மேற்கே கோட்டக்கரி அதாவது தற்காலம் திருச்சி நாட்டில் கோட்டைக்கரை என்னும் ஊர்வரையிலும், வடக்கே பெண்ணோயாறு வரையிலுள்ள சென்றிருந்ததெனப் பலரும் கூறுகின்றனர்.

“கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரவென் எாறு
குடிசைக்குக் கோட்டைக் கரையாம்—வடதிசைக்கு
சம் முதலா யிருபத்து நாற்காதன்
சோழாட் டெல்லிபெணச் சொல்”

என்ற ஒளவையார் பாட்டாலும் சோழாட்டெல்லை வரை
யறுத்துக் கூறப்பட்டிருக்கிறது.

சோணுட்டின் தலைக்கராடிய இக்காவிரிப்பூம்பட்டினம்
அனேக கோட்டைகளையுடைய ஒரு பெரும் பட்டினமாகக்
காவேரி நதிக்கரையின் வடபாகத்தில் “கரிகாலச்சோழன்”
என்பவரால் அமைக்கப்பட்டது. இப்பட்டினம் துறைமுகமா
யிருந்தமையால் “ரோம்” முதலிய பலஜோப்பிய நாடுகளுடன்
ஏற்றுமதி இறக்குமதி செய்துகொண்டு அப்பறங்காலத்துப்
பட்டணங்கள் பலவற்றுள்ளும் பெரும்சிறப்புடையதாய்த் தமிழர்
நாகரிகத்துக்கே தலையணியாகத் திகழ்ந்துவந்தது. இக்காவிரிப்
பூம்பட்டினம் இரு சீரிவாகப் பிரிக்கப்பெற்றுக், கடலோரத்தி
சிருந்த பிரிசிற்கு “மருஷுர்ப்பாக்கம்” என்றும், மற்றதற்குப்
பட்டினப்பாக்கம் என்றும் பெயர் வழங்கப்பெற்று வந்தது.
இவை இரண்டிற்கும் இடையே இருந்த பாகத்தில் நெருங்க
மரங்கள் வைத்து மிகவும் அழகாய் வளர்க்கப்பெற்று வந்தமை
யால், அவ்வழியே செல்வோர்க்குக் கடுவெயிலினும் சிறிதும்
குரிபவெப்பம் தாக்குவதில்லை. பட்டினப்பாக்கத்தில் வணிகரும்,
அரசாங்கத்தில் உயர் நிலையிலுள்ளவர்களுமே வசித்துவந்தனர்.
மருஷுர்ப்பாக்கத்தில் மற்றக்குடிகளும், லஜோப்பிய வணிகரும்
வசித்துவந்தனர். இவ்விருபாக்கத்திற்கும் இடையில்தான் சோழர்
அரண்மனை அமைக்கப்பெற்றிருந்ததென்பதும், அவ்வரண்மனை
போன்ற மற்றென்று அக்காலத்தில் எங்காட்டினுமிருந்ததில்லை
யென்பதும் பண்டைய தமிழ் நூல்களால் அறியக்கிடக்கின்றன.
சோழாட்டிற்கு மேற்கிலும் தென்மேற்கிலும், இவர்கள்
போன்ற “பாண்டியர்,” “சேரர்,” என்னும் இருவகுப்பார்
ஆண்வெந்தனர். சோழர்களுக்கு முதன்முதலில் அரசாங்க
வந்தவர் “கரிகாலச்சோழன்” என்பவர்.

கரிகாலச்சோழர்.

ஒருக்கின்ற வெஸ்லமுடியாத இவரது பகைவர் இவர்கள் தீவினால் கரியாகும் வண்ணம் குழ்ச்சி செய்தமையால், இவர் கரிகாலன் எனப்பெயர் பெற்றனரென்ற ஒரு சாரார் குறுவர். இவர் காலத்தில் இவருக்கும், பாண்டியர், சேர் முதலியவர்களுக்கும் அடிக்கடி போர் கிகழ்ந்தவண்ணமா பிருந்தது. ஒரு சமயத்தில் இவரை எதிர்த்துப்போர் புரிந்த பாண்டியர்சேரர் இருவரையும் இவர் வேண்டியிருப்பொருள்களை தோல்வியடைக்கொடோமேபடி செய்தார். அப்போரில் மிகவும் புண்பட்ட சேரன், தன்னுட்டிற்குத் தப்பியோட மணமில்லாது, தன்னுலியன்றவரை கரிகாலச்சோழன் எதிர்த்துப்போர்ப்புரிந்து, முடிசில் போர்க்களத்திலேயே தன்னுயிரைகிட்டுத் தனது விரத்தை கிளைநிதுத்தினான். கரிகாலச் சோழர் தம் காலத்திலேயே தம் நாட்டிற்கருகாவையிலிருந்த, “நாகர்” கட்டத் தாஸரயும், அவர்கள்போன்ற “குஹம்பர்” என்ற கட்டத் தாஸரயும் யென்று அவர்களைத் தம்மாட்சிக் குட்படுத்திக் கொண்டார். இவர் தன்னுட்டில், பல பெருங்குளங்களையும், காகிரியினின்றும் பல கிளையாறுகளையும் வெட்டுவித்து, பயிர்த் தொழில், வணிகம் முதலியவற்றை மேம்படசெய்தார். இக்கரிகாலச் சோழனுடைய மகளைச் சேரமன்னன் மணம்புரிந்த அன்றமுதல், சோழ சேரபாண்டியர் மூவரும் சண்டையின்றி அஸ்தியாக வாழ்ந்துவந்தனர். இக்கரிகாலச் சோழர், கி. பி. 50 முதல் 90 வரையில் ஆட்சிப்புரிந்தார் என்று ஒரு சாரார் குறுவர். இவருக்குப் பின்பு இவரது மகன் “நல்கிள்ளி”, என்பவர் அரசரானார்.

நலங்கிள்ளி.

இவர் அஞ்சா சிரமும் பகைவரைவெல்லும் திடமும் கீழ்ப் படிதலெல்லா ஆட்சியும், குடிகளிடத்துப் பேரன்பும் கூண்டவர். நலங்கிள்ளி பலத்தடவைகளில் பாண்டியர் சேரரோடு போர்ப்புரிந்து

பெருக்கோட்டைகள் குழந்த பல நகரங்களைப் பாண்டி நாட்டினின்றும் கைப்பற்றியுள்ளார். இவர் சுமார் இருபதாண்டுகள் வரையில்தான் தஞ்சை நாட்டை ஆண்டின்றார். எங்கின்விக்குப் பின் அவர் மகன் “கிள்ளி வளவன்” என்பவர் அரசரானார்.

கிள்ளி வளவன்.

இவர் சில ஆண்டுகள் வரையில்தான் அரசு செலுத்தினார். இவர் சிறிதுகாலம் வரையில் பாண்டியர் சேர்த்து திலியவர்களோடு அடிக்கடி போர்ப்பிரிந்து, அவர்கள் தலைக்கரம்வரைத் தென்று அவற்றில் சிலவற்றைத் தனது நாட்டுடன் சேர்த்துக்கொண்டார். இவர் தென்னாற்காடு சில்லாசி துள்ள “மலூடு” என்ற நாட்டை ஆண்டுவந்த ஓர் மன்னைப் போரில்வென்று அவனைக் கொன்று அவன் நாட்டையும் கைப்பற்றிக்கொண்டார். இவர் அக்காலத்து இலங்கை மன்னன் மகனை மணம்புரிந்துகொண்டார். இவருக்குப் பின் அரசராக வந்தவர் இவரது தமிழ் “பெருந்தின்வி” என்பவர்.

பெநுநற்கிள்ளி.

இவர் சிறது காலம்தான் ஆட்சிபுரிந்தார். இவர் காலத்தில் சிறப்பாகக்குறிக்கத் தக்கவைகள் ஒன்றம் நிகழ்ந்ததாகத்தேநன்ற வில்லை. ஆனால் இவர் இராசகூப யாகம் என்றதோர் பெரும் யாகத்தைச் செய்து முத்தார் என்று சொல்லப்படுகிறது. பெருந்தின்விக்குப்பின் சேரமுடாட்டைக் “கோச்செங்கனைன்,” “கோக்கிள்ளி”, என்ற இரண்டு சேரமுன்னர் ஆண்டுவந்தனர்.

கோச்செங்கனைன், கோக்கிள்ளி:— இவர்களில் கோச் செங்கனைன்னபவர் சிவபெருமாணையும் திருமாலையும் வழிபட்டு அல்லிரண்டும் தோன்ற பல ஆஸ்பங்கள் அனுமத்தார் என்பதுப், கோக்கிள்ளி என்பவர் நாகர்கூட்டத்துள் ஒரு பெண்ணை மனந்து அவள் வழித்தோன்றிய “தோங்குமான் இன்தினாபன்” என்பவருக்குக் தென்னாற்காடு வடதுற்காடு. செங்கற்பட்டு முதலீடியபல சூர்க்கீாக்கொடுத்தாரென்பதும் அவற்றைக் கொண்டை

மான் இளக்திவரபன் ஆட்சிபுரிந்ததினால் அவற்றிற்குக் “தொண்டமண்டலம்”எனப்பெயர்வழக்கலாயிற்றெனவும் தெரிகின்றன. கோக்கிள் விக்குப்பின் சோழநாட்டை “பல்லவர்கள்” கைப்பற்றிக்கொண்டனர்.

அதற்குப்பின் எட்டாம் நாற்றுண்டு வரையிலும் சோழநாட்டை ஆண்டுவந்த சோழமன்னர்கள் உள்ளாட்டுக் குழப்பங்களினால், வெளிராடுகளினின்று வரும் பக்கவரை எதிர்க்குப் போராட வளியற்றவர்களாய்த் தளர்வதைந்துமொல் சோழநாடு வரவர சிலைக்குலைப் பூரம்பித்தது. மற்றும் சோழ சேர பாண்டியர்களுக்குள் ஒற்றுமையின்றி ஒருவரோடொருவர் அடிக்கடி இடைவிடாமல் போர்ப்புரிந்துவந்தனர். இது இவ்வாருக, வட இந்தியாவினின்றும் “பல்லவர்” என்ற ஒரு பெருங்கூட்டத்தார் மத்திய இந்தியாவிலிருந்த “ஆந்திரர்” என்ற கூட்டத்தாரை வென்று, தென்னூட்டிற் புகுஞ்சு தொண்டமண்டலத்தைக் கைப்பற்றிக்கொண்டு, சோழ நாட்டையும் கொள்ளோ கொள்ளத் தலைப்பட்டனர். அப்பொழுது “முதலாவது மகேந்திரவர்மன்” என்பவர் சோழநாட்டை ஆண்டுவந்தார். பல்லவர் சோழ நாட்டிற் புகுஞ்சு அவர்களைத் தங்களுக்கு குட்படுத்தினாமையக் குறித்து, மகேந்திரவர்மனின் தங்கை “சிம்மவிழ்ணு” என்பவராதும் அவரது மற்றிருக்கன் “முதலாவது சரசிம்மவர்மன்” என்பவரானும் வெட்டுகிறத் தலைவெட்டுக்கள் மூலமாப்த தெரிய வருகிறதெனத் தற்காலத்துச் சரித்திர ஆராய்ச்சியானார் கூற கேள்றனர்.

அதற்குப்பின் மத்திய இந்தியாவினின்றும் “சாஞ்சியர்” என்றேருக்கு கூட்டத்தார் பல்லவர்களை வென்று பின்பு தென்னூட்டிற்குஞ்சு சோழநாட்டைக் கைப்பற்றி, பாண்டிய சேர் முதலாரினூரை வென்று அவர்களது நாட்டிற் சில பகுதிகளைக் கொண்டனர். ஆயினும் சோழநாட்டில் சாஞ்சியரது சிலையில்லை ஆட்சி இருக்கத்தாகத் தோன்றவில்லை. முடிசில் சாஞ்சியர், எல்லாருக்குப் பக்கத்தில் நூல்கள் வெங்கி என்றும் ஜரில் போய்த் தங்கினார்கள். பின்னெருக்காலத்தில் பல்லவர் தலைவரான நந்தி

வர்மன் பல்லவமல்லன் என்பவருக்கும் சாளுக்கியர் தலையரான இரண்டால்து விக்கிரமாதித்தன் என்பவருக்கும் பகையுண்டாக முடிவில் பல்லவர்களை அவர்கள் இருந்த இடம்கூடத் தெரியாமல் சாளுக்கியர் முறிபடித்து வென்றனர். சிறகு சாளுக்கியர்களுக்குள் ஒருவருக்கொருவர் போர்புரிந்துகொள்ள அவர்கள் நாடும் சிறைவுபட்டது. பல்லவர் ஆட்சி சிறைவுபட்டதும் அவர்கள் நாட்டைக் கங்காபல்லவர் என்ற மற்றொரு கூட்டத்தார் கைப்பற்றி ஆண்டுவந்தனர். அவர்களுட் சிறந்தவர் விஜயநிந்பதுங்க விக்கிரமவர்மன் என்பவர். இவர் ஒன்பதாம் நாற்றுண்டில் ஆண்டு வந்தது தெரிகிறது. இவரும் மற்ற பல்லவர்களைப்போலவே சோழநாட்டிலும் புகுந்தனர். இவ்வாறு, சென்ற நாற்றுண்டுகளாக உள்ளாட்டாராலும், வடாட்டாராலும் இடர்ப்பட்டுவந்த சோழநாடு ஒன்பதாம் நாற்றுண்டின் துவக்கத்தில் விசயாலயன் என்னும் ஓர் சிறந்த சோழ மன்னரால் தலைகிழிர்து ஒங்கிவளர்க் கொடுக்கிறது.

முதலாவது ஆதித்தியன் :

விசயாலயதுக்குப்பின் சோழநாட்டிற்கு அரசராக வந்தவர் முதலாவது ஆதித்தியன் என்பவர். இவர் “கொங்குராடு” அதாவது இப்பொழுது வழங்குகிற கோயம்புத்தூர், சேலம் முதலிய நாடுகளையும், பல்லவரிடமிருந்து தொண்டை மண்டலத்தையும் கைப்பற்றினார். இவருக்குப்பின் தஞ்சை நாட்டிற்கு அரசராக வந்தவர் முதலாவது பராந்தகர் என்னும் சோழ மன்னர்.

முதலாவது பராந்தகர்:—இவர் காலத்தில்தான், சிர்குலீங் திருந்த சோழநாடு மிகவும் பரவுத்தொடங்கிற்ற. இவர் ஒட்டாற்காடு, தென்னாற்காடு முதலிய பல்லிடங்களினின்றும் வந்த பாணர், மைசூரினின்றும் வந்த கங்கர், பாண்டியர், இலங்கையரசன் முதலியோர்கள் மேற் படையெடுத்துப் பஸ்தவைகளி லும் அவர்களை வென்றுள்ளார். இவர் போர் புரியச்சென்ற பல நாடுகளினின்றும் கொணர்ந்த தங்கம் பொன் முதலியவற்றைச்

கொண்டு, சிதம்பரத்தினுள்ள ஆலயத்தின் ஒரு கோபுரத்தைத் தங்கத்தினால் கட்டினார் என்றும், அந்தனர்க்குப் பூகானம் கோதாளம் முதலையை பலதானங்கள் கொடுத்து ஆலயம் பல தோற்று வித்தாரன்றும் சிலர் கூறுகின்றனர். இவர் பத்தாம் நாற்றுண் யுன் பாதிவரையில் தான் ஆட்சிபுரிந்தனர் என்று சரித்திரக்களி னாற் புப்படுகின்றது. இவர் முதன் முதலில் காஞ்சிபுரத்தையும், அதற்குப்பின் நமது தஞ்சாவூரையும் தமது தலைநகராக அமைத்துக்கொண்டனர்.

இராஜாதித்தியன் :— பராந்தகர் இறந்தவுடன் சோழ நாட்டில் ஒரு பெருக்குமூப்பம் உண்டாயிற்ற. அவருக்குப்பின் அவரது மூத்தமகன் இராஜாதித்தியன் ஆட்சிபெற்ற சில ஆண்டுகளுக்குள், சாளுக்கியர் தலைவனுன முன்றவது இராட்டிரகுத்தா கிருஷ்ணராஜா என்பவன் மீண்டும் தொண்டைமண்டலத்தைச் சோழரிடமிருந்து கைப்பற்ற என்னங்கொண்டு அரக்கோணம் என்றுமிடத்தில் சோழரை வென்று தொண்டைமண்டலத்தையும் கைப்பற்றிக்கொண்டான்.

ஆதித்திய கரிகாலன் அல்லது இரண்டாவது ஆதித்தியன் :— இராஜாதித்திபனுக்குப் பின், காஞ்சிராதித்தியன், அரின் ஜாவர், இரண்டாவது பராந்தகர், ஆதித்தியகரிகாலன் அல்லது இரண்டாவது ஆதித்தியன், மதுராந்தகன் எனும் சோழர் ஜூவர் எழுந்து ஒவ்வொருவரும் தங்களுக்குத்தான் பட்டம் கிடைக்க வேண்டுமென்று தங்களுக்குள்ளேபே சண்டையிட்டுக்கொள்ள முடிசில், ஆதித்திய கரிகாலன் அல்லது இரண்டாவது ஆதித்தியன் என்பவர் சோழாட்டிற்கு அரசரானார். இவர் ஆட்சிபெற்ற சில ஆண்டுகளுக்குள் சாளுக்கியரை வென்று அவர்களிடமிருந்து மீண்டும் தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றிக் கொண்டார். இவருக்குப்பின் இவரது தமிழ் முதலாவது இராஜராஜசோழன் என்பவர் அரசரானார்.

முதலாவது இராஜராஜ சோழன் :— இவருக்குப் பொய் “இராஜகேசரிவர்மன்” என்றிடப்பட்டு பின்பு சில காரணங்க

எால் “இராஜராஜன்”, “ஒபம்கொண்டசோழன்”, “சிவபாதசேகரன்” என்ற பெயர்கள் இவருக்கு வழங்கலாயின. இவர் தமிழோன்ற சில மன்னாரை வென்று அவர்களுக்கிடமல்லாம் பெறு மன்னாலும் ஆட்கிபுரிச்தமையால் இவருக்கு “இராஜராஜன்” என்றும், இவர் போருக்குச் சென்றவிடமெல்லாம் ஒபம்கொண்டு மீண்டமையால் இவருக்கு “ஒபம்கொண்ட சோழ” என்றும், இவர் சிவழகையில் மேம்பட்டு அடியார்ப்பால் பேரண்டுமுன்டவரானமையால் இவருக்குச் ‘சிவபாதகேசரன்’ என்றும் பல பெயர்கள் வழங்கலாயின என்பர். எங்கும் ஒபம்கொண்டமை எக்காலத்தும் அழியாதுயாவரும் அறிதல்வேண்டி, ஒபம்கொண்ட சோழன் என்ற தனது காரணப்பெயரால் ஒபம்கொண்டசோழ புரமென ஓர் பேரூர் அமைத்தனர். அங்கு இப்பொழுது திருச்-சிராப்பள்ளி ஜில்லாவில் இருள்ள ஒபம்கொண்டசோழபுரம் என்பது.

இவர் மேற்கே “கொல்லன்,” “குடகு” என்னும் ஐங்கள் வகையில்லை, தெற்கே கண்ணியாகுமரியுள்ளன, இலக்கைத்தீவு வரையிலும், வடக்கே “ஒளிஸ்லா” முதலிய ஊர்களிலும்கொண்ட உள்ள நாடுகளைவென்று தனது ஆட்கிக்கு உட்படுத்திக்கொண்டார். இவருக்குப்பின் வந்த சில சோழமன்றார்கள். சோழாடு, “பர்மா,” “மலேயன் பெனின்சலா” என்றும் தீவுகள் வகையிலும் பரவியிருந்ததாகத் தெரிகிறது. இராஜராஜன் பாதாம் நாற்றுண்டின்இறுதியில் பாண்டியர், சேரர் இருவரையும் போரில் வென்று தனக் குட்படுத்திக்கொண்டு கைமகுரிசிறுத் தக்கர் என்பவர்களையும், திருவஸ்லம் என்றும் ஊரிலிருந்த பாணர் என்ற கூட்டத்தாண்டியும் வென்று அவர்களையும் தனக்கு உட்படுத்திக்கொண்டார். பிறகு கிழக்கிலும் மேற்கிலுமிருந்த சாலூக் கியரையும் வென்று அவர்கள் தலைக்கராகிய வேங்கி என்றும் நாட்டையும் கைப்பற்றி அந்நாட்டின் பழைய வட்சத்தவர்களில் ஒருவேளை தனது சிற்றாசனுகளிலிருந்து வெச்சியை ஆண்டுவரும்படி செய்தார்.

வரலாற்று மொழிகள்.

திருவாளர். சி. சோமசுந்தர புதலியார் அவர்கள்,
கர்ந்தெ.

வரலாற்றுமொழிகள் என்ற சொற்கேட்டானே குறப்புகும் பொருள் இன்னதென நன்கு விளக்கக்கூடியதாகவில்லை யெனினும் சற்று விரிப்பின் தெற்றென விளக்கும். அன்றியும் குறப்புகும் பொருள் முழுவதையும் ஒருவாற்றக்கி ஒரு தலைப்பெயர் அளித்தல் பொரிதும் இயலாத்தொன்றுகும். நானுதலியபொருள் முற்றம் பல சொற்கேட்டால் ஆக்கப்பட்ட முகவுரையில் விளக்குதல் இயலாத்தெனப் பண்டை இலக்கண வாசியியில் ஒரு சாரார் குறவாராயின், இவ்வாராய்ச்சியிற் குறப்புகும் பொருளை இயலாராய்ச்சியைக் குறிக்கும் தலைப்பெயரில் எங்கனம் அடக்குதல் கூடும்? சொற் சுருக்கல் நோக்கிக் குறப்பட்ட “வரலாற்று மொழிகள்” என்ற சொற்கேட்டான் ஒருவாறு விரித்து, யாம் குறப்புகும் பொருள் இன்னதெனச் சற்று விளக்குவாம்.

“தம் வரலாற்றைத் தாமே உணர்த்தும் சில தமிழ்பொழிகள்” என்று கூறின் தம் வரலாற்றை மொழிகள் தாமே உரைக்கவல்லன என்றும், அங்கேற்றியில் தமிழ்ச் சொற்கள் நன்கு உரைக்கவல்லன என்றும், அங்கையும் உரைக்கவல்ல தமிழ்ச் சொற்கள் சிலவே ஏன்று ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்றும் என்றின்னேரன்ன பொருளெல்லாம் நன்கு விளக்குவதை உற்று நோக்குவார் எவரும் கானுதல் கூடும். சொற்களிற் சிலவேனும் தமிழ்வரலாற்றைத் தாமே உணர்த்துகின்றன என்று குறுவதையாரும் மறக்கார். ஒவ்வொரு மொழியும் தனக்குள் பொருளைக் குறிப்பதற்கு ஜூச் முதலிய காரணங்களில் ஒன்றுபற்றியே தோன்றும். தமிழ் மொழியில் எல்லா மொழிகளும் காரணம் குற்றநன்றெனப் பண்டை இலக்கண

ஆசிரியர் தொல்காப்பியர் குறிப்போந்தனர். எல்லா மொழிக்கும் காரணம் இப்பொழுது காணக்குமோ எனின், கூடும் என்று ஒரு தலையாப்சு சொல்லுதல் இப்பொது. மொழிகளின் ஆக்கக் காலத்திற்கும் இக்காலத்திற்கும் இடையே பெருங்காலம் சென்ற மையானும், மொழிகளே பிறமொழிக் கூட்டுறவு முதலியவற்றுல் ஒரை பொருள் முதலியனவும் பெரிதும் மாறுபட்டிருத்தலானும் எனிதிற் காரணம் காணகியலாது என்னும் பொருளீடுள்ளடக்கி அத்தொல் தாலாகிரிப்பே “மொழிப்பொருட் காரணம் விழிப் பத் தொன்று” என்றார். ஓடிகுறிசிப் பார்க்கின் சற்று விளங்கு மெனப் பெற்றும். இங்கனம் சில சொற்களுள்ளாதல்பற்றியோ “அன்றிக் காரணமின்றிப்படைத்துக்கொள்ளுங்களையியாகி இயற் கைக்குமாறுள பலவிலக்கணக்கொண்ட வடமொழிப்போக்கைப் பின்பற்றியோ சொற்களைக் காரணச் சொல்லென்றும் இடுகுறிச் சொல்லென்றும் பின்னுாகிரியர் பிரித்தனர். ஒருவர் இடுகுறி என்றுசொல்லும் சொல்லைக் காரணச்சொல்லென்று தக்க ஏதுக் களுடன் நாம் காட்ட இயறுமாயின் பின்னும் அதனை இடுகுறி என்று கூறல் சற்றும் இப்பொது. நாம் காட்டும் காரணப்பொரு வொடு இப்பொழுது வழங்கவில்லை என்று பிறர் காட்டினாலும் அதுபற்றி அச்சொல் இடுகுறியாகாது ஓர்கால் அக்காரணப் பொருவொடு வழங்கியிருத்தல் கூடுமாதலின். ஒவ்வொரு சொல் கூடியும் இங்கனம் கண்ணுழித்துப் பொருள்காரின் பலசொற்களுக்குக் காரணம் ஏன்றுக் கிளக்குமென்பது சொல்லாமலே அமையும்.

1. ஒன்பது.

தன் வரலாற்றைத் தானே உணர்த்தவல்ல மொழிகளில் ஒன்பதுள்ளபதும் ஒன்றுகும். தனி மொழிகளின் வரலாறுக்குத் தல் எனிதன்று. கூட்டுச்சொற்களின் வரலாறுக்குத் தல் சிறிது எனிதாகும். ஒன்பது ஓர் கூட்டுச்சொல்லாதல்பற்றி அது போன்னுப்பெயர்களுடன் புணருமிடத்துக் காணப்படும். சில வேறுபாடுகளின் உண்மையை ஆராயுமிடத்து அம்மொழியின் வரலாறு மிகவும் எனிதில் உணரக்கூடியதா பிருக்கின்றது.

இவ்வொன்பது என்னும் எண்ணுப்பெயர் பத்து, நாறுள்ளும் எண்ணுப்பெயர்களுடன் புணருமிடத்து சிகழும் வேறுபாடுகளை உற்ற கோக்குமிடத்து அவை இருமொழிப் புணர்ச்சிக்கன் இயல்பாகத் தோன்றக்கியயவைகளா என்று ஆராய்தல்வேண் டும். ஒன்பதும் பத்தும் புணரத் தொண்ணுருகுமென்றும் ஒன்பதும் நாறும் புணரத் தொள்ளாயிரமாகு மென்றும் எல்லா இலக்கணங்களிலும் காணகின்றோம். தொல்காப்பியம், நன்னால், இலக்கணங்களிலும் இப்ரூன்றமே இக்காலத்துப் பெரிதும் வழக் கின்கண் ஆவட்படும் இலக்கணநால்களால்லேன் அந்தாற்கள் இவ்விருமொழிப் புணர்ச்சியை எங்கனம் குறுகின்றனவேன்று ஒரு சிறிது ஆராய்வாம்.

ஒன்பா நெகரமிசைத் தகர மொற்று
முங்கை யொற்றே னகார மிரட்டும்
பங்கெதன் கிளகி யாய்தப காக்கெட
கிற்றல் வேண்டு மூகாரக் கிளகி
யொற்றிய தகரம் றகச மாகும்.

ஒன்பான் முதனிலை முங்கைகள் தற்றே
முங்கை யொற்றே னகார மிரட்டும்
நுறென் கிளகி நகார மெய்கெட
ஆவா வாகு மியற்கைத் தெண்ப
வாயினை வருத லீகார ரகார
மீறுமெய்கெடுத்து மகர மொற்றும்.

(தொல்காப்பியம்),

ஒன்பானெடு பத்து நாற மொன்றின்
முன்னதி னேளைய முரணி யொவ்வொடு
தகர சிறீஇப் பங்கெற்றி னவ்வை
நிரலே னனவாத் திரிப்பது நெறியே.
(நன்னால்).

ஒன்பாலெடு பக்து நாறு மொன்றி
ஞேன்றிய சிரண்டு மூறு மாயிரமு
மென்று திரிய விதிய கெடவழி
நின்ற ணகர சிரலே ணளவா
யிரட்ட வொகரமிசைத் தகர மொற்றும்.

(இலக்கண விளக்கம்).

(ந. உ.) இன்னும் முன்னதினேண்டிய முரணி பென்பதற்கு கிளைமொழியாய் எட்டின் மேலொன்று ஒன்பாலெதனப் படி தென்னுமிகுதியதாய்த் திரிந்து நின்றுற்போல வருமொழியாய் எண்பதின்மேற் பத்தைத்துறைநனவும் எண்ணுற்றின் மேற்றுற்றை ஆயிரமெனவும் திரித்துப் பொருங்கோட்டு மொன்று.

ஒன்பதொடுபத்தும் நாறும் புணருமிடத்து வருமொழியாகும் பக்து நாறு எண்பவை கெடுதலும் நாறு ஆயிரமென்றமொழிகள் முறையே தோன்றுவதும் இங்கு உற்ற சோக்கத்தக்கன. ஒரு மொழி முற்கும் ஓழிதலும், இயப்பில்லாத மற்றொரு மொழி தோன்றுதலும்வேறுனப்மொழிப் புணர்ச்சிக்கண்ணுமக்காடிலும் அன்றியும் கிளைமொழி முதற்கண் உரிரின்மிசை ஒருமெய் வந்து தோன்றவும் காரணம் காண்கிலம். வளைனின் கிளைமொழி ஏற்றிதும் வழுமொழி முதலிலும் இருமொழியும் சேர்ந்திசைத்தற் பொருட்டீத் தோன்றல், திரிதல், கெடுதல் முதலாயின வேறு பாடுகள் இயல்பேயன்றி கிளைமொழிமுதலிலும் வருமொழியீற்றிலும் வேறுபாடுகள் உளவாதல் இயல்பே அன்று. இஃதெம் மொழியாளர்க்கும் ஒப்பமுடிந்ததாகும். இஃதிச்சனமாக மேற்கூறிப்போந்த இலக்கணங்களெல்லாம் அவ்வாறு காற்றுக் காரணமென்னென்று கருதல்வேண்டும். சொற்கள் இயல்பீற்புணரும் முறைக்கு மாருகப்புணர்ந்து கெடுதல் முதலியவட மொழி வழக்குப்பற்றிப் பிற்காலத்து இலக்கணதாலார் ஒருகால் குறிதும் கூறுதல்கூடும். பண்ணட யழக்கிலும் செய்யுளிலும் கிடந்தாக்கே எடுத்துரைக்கும் தொல்காப்பியர் எங்கனம் காறு தல்கூடும் என்ற வினா கிகழ்தல் இயல்பு. அதற்கு விடை என்

னெனிற் கூறுதும். இச்சுத்திரம் தொக்காப்பியர் கூறியதாகச் சொல்வதற்கு இடமேயில்லை. உரையாசிரியர் முதலியோரால் தொண்ணுறுது தொன்னாயிரம் முதலியவற்றின் வரலாற்றைஅறிய முடியாதகாலத்து இடைப்பெய்த தெண்டே கொன்னற்பாலதாம். பின்னுாலாரும் இதைப் பின்பற்றித் தாம் எண்ணியபடி சிறிது திருத்தி வேறு சூத்திரம் செய்யலாயினர். உரைகாரர்களும் தம் தம் அறிவைச் செலுத்தி வேறுவேறு உரைகள் கூறினர். நன் துல்லியாகாராய சங்கர நமச்சிவாயப் புலவர் என்பார் “முன்னதி ஜெனைய முரவி” என்ற தொடருக்கு ‘கிளிமொழி யாய எட்டின் மேலொன்று ஒன்பல்லிதனப் பல்லிதன்னும் இதுதி யதாய்த் திரிந்து சின்றுத்தோல் வகுமொழியாய எண்பதின்மேற் பத்தை நூற்றெண்வும்னன்றுமின்மேல் நூற்றை ஆயிரமெண்வும் திரித்துப் பொருள் கோடலுமொன்று’ என்று உண்மைக்கு ஒரு சிறிது ஒட்டியும் ஊட்டுகிப் பார்க்கின் உண்மை விவக்குமாறும் பிரம்மதமாகக் கூறினார். இவ் கிழுமொழிப் புணர்ச்சிக்கண் துவன் வேறு பாட்டை முகலீல் ஆராப்ஸ்சி முறையிற் கண்ட வர் தமிழின் செவ்வியை நன்குவர்க்கு நால்களும் இயற்றித் தமிழுலகம்செய்த தவக்குறைவானே சிறுபிராபத்தேபே காலஞ் சென்றவராகிய தூர்யநாராயண சாஸ்தர்களாவர். அவர்தம் “தமிழ் யெழுவரவா” ந்றின்கண்ணே ஒன்பதும் பத்தும் புணர்த் தொண்ணுறுதல் இப்பல்லிநென்று கண்டனர். கொண்டு என்ற சொல்லுக்கு ஒன்பது என்ற பொருள் காணப்படுதலின் தொண்டுமெப்பத்தும் புணர்க்கு தொண்ணுறுதம், தொண்டும் நூறும் புணர்க்கு தொன்னாயிரமு மாயிருத்தல் கூடுமென்றுவன்னினர். இது கிளிமொழிமுதல் காரணமின்றித் தகரம் தோன்றுதலே ஒருவாறு ஒழித்தக்கேத யன்றி ஒரு காரணமுமின்றிப் பத்து நூறு மற்கும் நூறு ஆயிரமாதற்கும் தக்க காரணங்க் கற மாட்டாததா விருக்கின்றது. இனி என்னே உண்மை யெண்ணிற் கூறுதும். தொல்பத்து என்பது தொன்பது என்றுயிப் பின்னர் ஒன்பது என்றுயிற்று என்பது. அங்குமே தொல்து நூறு என்பது தொன் நூறு என்றுயிப் பின்னர்த் தொண்ணுறுது என்றுயிற் நென்பதும் தொல் ஆயிரம் என்பது தொல்லாயிரம் என்றுயிப் பின்னர்த்

தொள்ளாயிரம் என்றுபிற் தென்பதுமேயாகும். அவற்றிற்குப் பொருள் வருமாறு. ஒன்றென்றுப் என்னுமிடத்துப் பத்தின் முன்னது தொல்பத்து, பத்துப் பத்தாய் என்னுமிடத்து நூற் ரின் முன்னது தொல்நூறு. நூற்றூறுப் என்னுமிடத்து ஆயி ரத்தின் முன்னது தொல்லூயிரம். இனி ஒன்பது என்னும் என் னுக்குத் தொல்பத்து என்னும் காரணப்பெயர் வாய்ப்பது என் என்னிற் கூறுவாம். தமிழ்மக்கள் ஒரு காலத்து முதல் எண்கள் எட்டுவரையிற் கொண்டனர் என்றும் பின்னேர்காலத்துப் பத்து வரையிலும் கொண்டனரென்றும் உயர்த்துணரக் கிடக்கின்றது முன் ஒரு காரணத்தால் எட்டுவரையுக் கொண்ட தமிழ்மக்கள் பின்னேரு காரணத்தால் பத்துவரையும் கொண்ட காலத்துப் பத்துக்கும் எட்டுக்கும் இடையே உள்ள எண்ணே, பத்தின் முன்னது என்னும் பொருளூடன் தொல்பத்து என்றுண்டினுக்குத் தல் வேண்டும். முதல்எண்களைப் பத்துவரையும் ஆகிமக்கள் கொண்டதற்குக் காரணம் தம் இருக்கக்கூடியும் பத்து சிரான் என்றும் பற்றியென்ப. இனித் தமிழ் மக்கள் முதல்எண்களை எட்டு வரையில் ஓர்காலத்துக் கொண்டதற்குக் காரணம் யாதாயிலும் உள்ளே என்னின், உள்தென்றே கூறுவதற்குக் கூக்கசான்றுகள் உள்ளன. யாரும் தமத்மக்களைத் தத்தம் கைச்சானால் அளக்கு மிடத்து எட்டுச்சாணையாகல் ஆதிகாலத்துத் தமிழ்மக்கள் என்றுக் கூணர்ந்திருக்கார்கள். அதுபற்றி முதலெண் எட்டுவரையிற் கொண்டனர். தம் உறுப்புகளுக்கும் அளவு நோக்கியே அரை, கால் என்று பெயரிட்டிருக்கலை நோக்கின் தம்முதலெண்ணின் தொகையையும் தம் உடலின் அளவு நோக்கியே அமைத்துக் கொண்டிருத்தல் சாதும் என்பதை உணரலாம். இரண்டாவதாக, இக்காலத்து ஆரியராலும் அந்தனர் கூட்டத்து இறங்கார் பொருட்டு இயற்றும் கடன் பத்துகாள் எல்லையதாகும். தமிழ் மக்களுக்கோ தாமே செய்யும் கடன் எட்டுநாள் எல்லையதாகும். அந்தனர் விதித்தாங்குச் செய்யுக்கடன் மிருதிகளில் பல்வேறு அளவைத்தாயிருப்பினும் பெரும்பாலும் வழக்கின்கண் பதிலற நாள் எல்லையதாகும். இக்கடன் அந்தனர்க்குமாத்திரம் என் பத்துநாளெல்லையதாய் இருத்தல் வேண்டும். அந்தனால் குத்

திர்ராகக் கருதப்படும் தமிழ் மக்களுக்குப் பதினுருடான் எல்லைய தாப் ஏன் இருத்தல்வேண்டும் என்பது வினா.

வைதிகச் சடங்குகளைச் செப்பதலே தமிழ்தாழிலாகக் கொண்ட அந்தணர்க்கு ஈன் மிகுதியாகவும் அவ்வைதிகச் சடங்களுக்கு அருகரல்லாதகுத்திரவர்களுக்குப் பதினுருடான் கருதப்படுவார்க்கு நான் குறைவாகவும் இருத்தலன்றே இப்படி. இதில்மாத்திரம் ஏன் முறையிற்கும்கிருக்கின்றது? என்று என் ஆரிய நண்பர் சிலரை வினாவினேம். அன்னோர் அத்தணைக் கல்வியாபங்கவர் அன்னையின் தக்க விடை கற்றுரிடத்துக் கேட்டல்வேண்டுமென்றனர். மிகவும் கற்றுரிடத்து இதுபோன்றவைகளை யாம் வினாவின் அவர்கள் நன்கு கொள்ளாரென்றையுற்றேம். அவர்கள் அளிக்கக்கூடிய விடையை அவர்கள் பரிசூழ்ம் மிகுதிதுல்களிலிருந்து ஒருவாறு உய்த்துணர்ந்துகொலாம். அவர்கள் ஓரு தான் குறுதல் கூடும் என்பதையும் ஒருவாறு குறுகின்றேம் மற்றையோர் பலநாளில் செப்பியக்கூடிய கடனைத் தம் துண்ணிய அறிவின்முதிர்ச்சியால் இவர்கள் சிலாட்களிற் செப்புமுடித்தல் கூடும் என்பது ஒன்று. அந்தணர் முகவிபோர்க்குக் குற்றேவல் செய்யவராதனின் அத்தொழிலின் இடையிடையே கடனியற்றின் அவர்களுக்கு அந்தணர்க்கு விதித்த காட்களின் மிகுதியாகப் பண்ணுட்கள்வேண்டுமென்பது மற்றென்று. அன்றி அந்தணர் தங் கல்வித்தெர்ச்சியால் நம்துபயரைச் சின்னுட்களில் போக்குதல் கூடும்: மற்றையோர் அங்கனம் போக்குதல் இப்பாதையைதுவிடும். இன்னோன்ன காரணங்களைல்லாம் ஆரியமக்கள் முந்நாட்டில் யாரோ சிலரைச் சுத்திரவர்களுக்கு அடினமையாக அவர்கள் மிகுதிதுல்களிற் குறுகின்றார்களேஅவர்கள் உரவாயின் ஒர்கால் அவர்களுக்குப் பொருந்துமேபொழிய தமிழ்நாட்டின் கண் தமிழிலம்வாய்ந்தவராப் தம் பழக்க வழக்க வொழுக்கங்களில் பலவற்றை ஆரியர்க்கு அளித்து அவர் தமிழ்த்துச் சில வற்றைக் கைக்கொண்டு கைக்கொண்டவிடத்தும் தம்வழுக் கத்தைத்தூருங்கே ஒழித்தல் செய்யாத தமிழ் மக்களுக்கு ஒருசிறி தும் பெற்றுந்தா. ஆரியர்க்குப் பத்துநாள் வரையதுத்தத்தற்கும் தமிழர்க்கு எட்டுநாள் வரையதுத்தற்கும் காரணம் உத்துநோக்

கின் ஒன்றேயாதல் நன்குபூலப்படும். தமிழ்முசிலெண்ணின் வரைபையேஇருவரும் இந்தார்பொருட்டு இயற்றும் கடலுக்கு எல்லையாகக் கொண்டனர். தமிழ்மக்களுக்குப் பதினாறாள் எல்லையென்ற கூறுவார்களையின் அது ஆரியக்கவப்பு ஏற்பட்ட பிற்காலாள் வழக்கென்றுவிடுக்க. இப்பிற்காலாள் வழக்கின் கண்ணும் தமிழ்மக்கள் எட்டுக்கொண்டாடி ஒருவாறு முற்றினிடுத்தலை அறவொழித்தாரிலர். மற்றொன்று தமிழ்மக்கள் கணித நாற்குப்பெயர் எண்ணேற கூறுவர். கணிதத்திற்கு ஆங்கிலமக்கள் சூனிய எண்ணூல் (Cipher) பெயர் வழங்குாது போல தமிழ் மக்கள் இதுதெண்ணூலும் எட்டு ஊடியாகப் பிறந்த ‘எண்’ எண்ணேற பெயரால் வழங்குவர். தொகைப்படுத்துமிடத்தும் பத்தைப்போலவே எட்டுடையும் ஆஸ்வர். பத்தாப்பாட்டு என்பது போல எட்டுத்தொகை எண்பர். எட்டு என்பது ஓர் காலத்திற்கு எண்ணூய் இருந்தது என்பது “எட்டுவேங்கயாறும் எட்டிரந்த பாலவகையாறும்”, “எட்டேடே வேற்றுமை”, “பத்தெட்டுடையை” என்ற அடிப்பட்ட சான்றேர் வழக்குண்ணமொறும், “எட்டாத எண்ணிறந்த எண்ணின்ரென்ன சொல்லுமிக்குண்ணமொறும், தமிழ் நாட்டு மக்கள் நாட்களைக் கணக்கிடுமிடத்து “எட்டேடே டெட்டு” என்ற கணக்கு கட்டும் வழக்குண்ணமொறும் எட்டு ஓர் காலத்து இதுதெண்ணூக வழக்கியதாக வரிதல்க்குடும். “பதினெண்பாடையாக்கள்” என்றவித்தும் பத்தைடும் எட்டுடையுமிதுதியாகவுடைய மொழிகளைப்பறிதலும் மாக்கள் என்ற பொருளிற் கூறப்பெற்றுள்ளதோ வென்று சுற்று ஜூபுரக்கூடிய தாகவுமிகுக்கின்றது. எட்டை முதலெண்ணின் இதுதியாகக் கொண்டகாலத்துத் தமிழ் மக்கள் முதலெண்ணூடு கிடைனார் என்றையுதல் ஒரு சிறிதும் வேண்டா. அக்காலத்து அவர், கால், அவரக்கால் என்ற சிற்றெண்கொண்டாக்கு ஒரோட்டு, மூரோட்டு, மூவெட்டுடென்று பேரென் கொண்டிருக்கல்வேண்டும். ஆராப்க்கியாளர் ஓர் பேரென்னை விளக்கும் ஆயிரமென்றும் சொல்லித் தமிழ்ச்சொல்லென்றே கூறுகின்றனர். இதனுற்பேரண்ணின் பெருக்கத்திற்குத் தனிப்பெயருங் கொண்டிருந்தன ரெண்றே அறியக்கிடக்கின்றது. பிற்காலத்துப் பத்தை இதுதி

என்னுக்கொண்ட மக்களிடத்து வாணியம்முதலினால் தொடர்க்கிட காலத்தோ அன்றி வேறெந்காலத்தோ தாம் பக்கத இறகு யென்னுக்க கொண்டு அவற்றின் பெருக்கத்தாலும் சுருக்கத் தாலும் பேரெண்ணும் சிற்றெண்ணும் கொண்டனர் என்பது தோன்றுகின்றது. இனி இன்னேரன்ன காரணங்களால் தமிழ் மக்கள் ஓர்காலத்து எட்டுவது இறகு என்னுக்கொண்டிருந்தனரென்பது தன்குபுலவர்டும். ‘உரோமன்’ என்களை எழுதும் பொழுது ஒன்றெழுழிபத்து என்றபொருள்ளினங்க, பத்தொன்று போட்டு, அதற்குமுன் ஒன்றுசேர்த்து எழுதுதலும் இக்கற்றுறை யலியிருத்தல்காண்க. ஆகலால் எட்டிற்கும்பத்திற்கும்இடையே உள்ள எண்ணுக்கும் தொல்பத்து என்பதுபெயராகித் தொன்பது எண்மருவி, ஒன்பது என் ஆகியதெண்றும் அவ்வொன்பது காரணம் வெளியிட்ட தொடர்மொழியென்றும் நன்கு விளக்கும்.

காந்தகைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி திகழ்ச்சிகள்.

(1) இளைஞர் துயரம்.

என்னே உகம்! என்னே வாழ்க்கை!! என்னும் அபர்வறு மொழிகளைப் பிடிப்பது பலின்று பெருமூச்செறிந்து கூடிக்கொல்ப்பித் தொழுது வாடி வத்துக் கீ அபர்வற்று கின்றனர் எம் கல்லூரி இளைஞர்கள் என்னில், எமத்துணமத் தலைவரவர்களின் அழகுது புதல்வரை, செல்வச்சிதுவரை, ஏழைபர் தோழனை, இளைஞர்தம் கலோகளை, தமிழ்த்தாம் மைந்தனை அவர்கள் இழந்தமை குறித்து உற்ற ஆற்றெலுந் துயரை அறிந்துவரத்தல் என்னாம் இப்பதும்!

எங்கள் தலைவர்தம் திருமகனார் தமிழ்த்தாப்த திருப்பணி மாற்றக்கருத்தே இதுகாறும் வளர்ந்து பன்னியிற் பயின்று உல்.

கறவளைக்கையும் ஒரிடத்திலிருந்தே ஒருங்கேயுணர்து ஒபுகி வங்களைப்பதும், எமதாலைமத்தலைவரும் தமிழ்த்தாய்த்தொன் டிற்கெனவே தண்ணீர் தெளித்து வளர்த்து வங்களைப்பதும் அவர்களிடத்து நெருங்கிப்பழகி அவர்கள் தால்ளின்கிடக்கையைப் புன்னவாறுநித் தேவர்கள் கண்ட உண்மைகளாம்.

இத்தகைய போற்ற அற்ற பெருமகனுர்பிரிவால் வாடி வநூத்திய எம் கல்லூரி மாநேசரவர்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒன்றாக்ட்டி ஒரே மனத்தாராப் ஒரே கேரத்தில் ஒரு தனிச்செல்லவனின் பிரிவை விஜைந்து வருந்தி, எம்பெருமான் திருவடிகளை வணங்கி மாணவர்கள்கு விடுமுறைத்து விடுத்தனர்.

பின்னர் “உலகெலாம்” என்ன எப்பெருமான் அடியெடுத் துத்தக்கவாறு அத்திருமகனார், தமக்குத் தக்கையாய்த் தனித் தாயுமாய்ப் பேரன்புழுண்டு தம்மைப் போற்றி வளர்த்துவந்த தமது பாட்டனுரின் ஆற்றெழுத்துயரை ஆற்றவான், அவரது கனவில்தொன்றி, சங்கக்கல்லூரிக் கிணற்றாடிவரையில் அனுமத்து வந்து “தாதா நான் இந்தனன் என்று கவலையிரேல். எனக்கு என்றும் இருப்பேடும் இஃதேயரம். இவண் பஞ்சாபகேசன் சபை என வரைக” எனத்திருவாய் மலர்ந்தருளி மறைத்தனர். அதனைக் கேள்வியுற்ற எம் கல்லூரி மாணவர்கள் மிக்க ஆர்வத் துடன் அகமகிழ்ந்து அப்பெரியார் தம்மிடஞ்சென்று “அத்திருப்பணியை யாற்றும் உரிமை யாங்களையுடையேம் ஆவோம்” எனக்குறி அவரது அனுமதிபெற்று “பஞ்சாபகேசன் சபை” எனுந்திருநாமமிட்ட திருப்பல்கையைக்கொணர்ந்து கல்லூரியின் கண்வைத்து, மாணவர் சமூகத்தின் தனிக்கூட்டுமொன்று அட்சப் பூண்டு ஜூப்பசி ச-ம் நாள் (20-10-26) புதன்சிமூலையன்று கல்லூரி மாநேசரவர்கள் தலைமையின் கீழ்க்கூட்டி, எல்லா மாணவர்களும் ஒரே மனத்தாராய்த் தங்கள் சமூகத்திற்குப் “பஞ்சாபகேசன் சபை” எனத்திருநாமமிட்டு அப்பெயரூடனேயே அன்று முதல் தங்கள் சமூகம் அழைக்கப்பெறும் எனத்தீர்மானித்து, அது இங்கிலவுலகின் என்றும் சின்று நிலவுமாறு எம்பெருமான் திருவடிகளைச் சிந்தித்துக் கூட்டத்தை முடிவுறங்கெய்தனர்.

கல்லூரி நிகழ்ச்சிகள்.

49

மேற்கூறிய சிகழ்ச்சியினின்றே திரு பஞ்சாபகேசனார் எம் கல்லூரியினிடத்தும் எங்கள் மாணவரிடத்தும் கொண்டிருந்த அன்பின்பெருக்கு எனிதில் காண்கின்றதன்றே? அப்பெரியார் எங்கட்டகுத் தோன்றுத்துணிவராய் ஸின்று எம்சங்கமும் கல்லூரி யும் ஒங்கிவளர்ந்து செபிக்குமாறு அருள்புரிவாராக.

(2) நிகழ்ச்சி.

எம் கல்லூரிகண்ட அருமைத் தலைவரவர்கள் தங்கள் அருமைத்திருமகனார் விஜைவு கூர்தற்பொருட்டு எங்கள் கல்லூரி ஏழை மாணவர்கட்கு அங்கியாடைகளும் உண்டியு முதலியரு ஸிபதோடு ஆண்டுதோறும் அத்திருமகனாரது திருகாளன்று எம் கல்லூரி ஏழை மாணவர்களுக்கு உண்டியுணவு தருவதற்கென எம் சங்கத்திற்கு இருந்து வெண்பொற்காக்கள் (முதற்றவளையாகத்) தந்தருளியுள்ளார்.

அவ்வண்ணலார் ஸீடு இனிது வாழுமாறு எம்பெருமான் திருவருளைச் சிக்கிக்கின்றோம்.

(3) நிகழ்ச்சி.

கல்லூரி ஆண்டு விழா.

14—10—26 மாணவர் பந்தய விலையாட்டு.

திருவரார் சி. வேதாசலம் பிள்ளையவர்கள் B. A. B. L. தலைமையின்கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கிண்டபே மாணவர் பந்தய விளையாட்டில், கல்லூரி மாணவர்கள் காட்டிய திறமை பல்லோரானும் பெரிதும் பாராட்டப்பெற்றது.

15—10—26: கலைகள் விழா.

மாலை 4½-யனிக்குத் தஞ்சை கீதிபதி திரு. K. S. ஓராமசாமி சால்தீர்களவர்கள் தலைமையின்கீழ்,

1. திரு. N. கந்தசாமிபிள்ளையவர்கள் “தாயுமாணவர்” என்பதுபற்றியும்,
2. திரு. R. வேங்கடாசலம் பிள்ளையவர்கள் “கம்பர்கவி” என்பதுபற்றியும்,
3. திரு. பண்டிதமணி

மு. கந்தேசச் செட்டியாரவர்கள் “பேரிய புராணம்” என்பது பொருளாகவும் விரிவுறை நிகழ்த்தினர்.

16—10—26 கல்லூரி நாள்.

மாலை 4½-மணிக்குத் தஞ்சை நீதிபதி திரு. K. S. இராம சாமி சாஸ்திரிகளவர்கள் தலைமையின்கீழ்,

1. கல்லூரிமாநேசர் திரு. ம. வே. கோபாலகிருட்டினைய ரவர்களால் கல்லூரியின் அறிக்கை படிக்கப் பெற்றது.
2. 14—10—26 நடந்தேறிய மாணவர் விளையாட்டில் வெற்றிகொண்ட மாணவர்கள்கு அவைத்தலைவர் களால் பரிசுகள் வழங்கப்பெற்றன.
3. கல்லூரி மாணவன் நாகராசன்
“பழியஞ்சினபடலம்” என்பதுபற்றியும்,
4. திரு. சிதம்பரமையரவர்கள் வழித்தோன்றல்
திரு. தியாகராசன்—“தமிழ்” என்பதுபற்றியும்,
5. திரு. P. V. சிதாராமம்யரவர்கள் B. A. B. L.
“பேற்றேர் கூட்டுறவு” என்பதுபற்றியும்,
6. திரு. சிதம்பரமையரவர்கள்
“அமர்ந்த நாயனூர்” என்பது பொருளாகவும்,
7. கல்லூரிமாணவன் திரு சின்னத்தம்பி “கண்ணப்பர்” என்பதுபற்றியும் விரிவுறைகள் நிகழ்த்தினர்.
8. மாலை 8½-மணிக்குத் கல்லூரி மாணவர்கள் “மாண விசயம்” என்னுமோர் நாடகம் நடித்துக் காட்டினர்.

போதுவாக இவ்விருநாட்களிலும் விரிவுறைபாற்றிய புலவர் பெருந்தகையார்களின் மொழிகளும், அவைத்தலைவரவர்களின் அமிழ்தினுமினிய மொழிகளும் ஆயிரக்கணக்காகக் கூடியிருந்த மக்கள் பஸ்ராதும் பெரிதும் பாராட்டப்பெற்றன. சிறப்பாகக் கல்லூரி மாணவர்கள் மிகத்திறம்பட இயற்றிய விரிவுறைகளையும் நயம்பட நடித்துக்காட்டிய நாடகத்தின் உயர்வையும் தமிழ்ச் சுவையுணர்த் தமிழ் மக்களைவரும் மிகவுபர்வாகக் கொண்டாடினர்.

நா. விகுவநாதன்.

கற்புடைய மகள் கண்ணகி.

பண்டிதர், எஸ். உலகநாத பிள்ளையவர்கள்

(ஏ)

திருநலம் கனிந்த மகளிர்க்கு உயிரினும் சிறந்ததெனப் படும் கற்பு, அறக்கற்பு மறக்கற்பு என்றிருவகைத்து. அவற்றுள், அறக்கற்பென்றது, ஒருவரை அருளவும் வெகுளவும் வல்ல மட்டுத் தொபர், தழக்கு எத்தகைய இடுக்கண் சேரினும் தமது ஆற்றலை வெளிப்படுத்தாது, அடங்கியிருப்பது. மறக்கற்பாலது, தமக்குத் துங்பம் வந்தபோது சினந்து தம் மறச்செய்கையை வெளிப்படுப்பதாரும். இம்மறக்கற்புடையாருள், கண்ணகி சிறந்தவாதலால் அவள் வரலாற்றினை ஈண்டுக் கூறுவாம்.

தமிழ் நாடாகிய தென்னாடு தமிழகம் எனப்படும். அதனைச் சேர சோழ பாண்டியர் என்ற முடியுடை வெந்தர் மூவரும் அரசாண்டிருந்தனர். அவருள் சோழர்க்குத் தொன்று தொட்டு உறையூரே தலைநகராக இருந்துவந்தது. அஷ்சோழருள், சரித காலத்தில் மேம்பட்டிருந்தவன் கரிகார் பெருவனத்தான்னன்னும் திருமாவளவன். நாடு வளம்படுத்தஞ்சு இன்றியமையாதன உழுவும் வாணிகமும் என்பது அவன் கொள்கை. அதனால் காவிரி யாற்றுக்குக் கணக்கண்டு, வாய்க்கால் பல அமைத்து, உழுவுத் தொழி ஈப் பெருக்கிய பின்னர், வாணிகத் துறையை வளப்படுக்க வேண்டிக் காவிரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் ஏற்றுமதி இறக்குமதிகட்டு ஏற்ற துறைமுகமாய்த் தான் அரசிருந்கும் அரணங்மந்த தலைநகராய் அவ்வளவன் கொண்டது காவிரிப்பூம் பட்டினம். எனில், அதன் வளங்கும் பிறவும் வகைப்படுத்துரைக்க யாரால் முடியும்? அதனைப் புகார் எனகும் காகந்தி எனவும் வழங்குவார்.

அப் பட்டினத்துக்கெதிரில், காவிரியாறு கரிய திறையின் மீது செங்கிர் பரக்கக் கடலோடு கலப்பது, கரிய மலையிற் படிந்த

செவ்வானமெனத் தோன்றும் பார்க்குமிடமெங்கும் சிக்கவின்றி சிறைந்த கடல் பரம்பொருட்டன்மை இஃதெனப் பகர்ந்திடும். அதன்கண் முழுங்கி எழுந்து சிறைசிரபாக நூரைத்துக் கரையை வந்தனாகும் அலைகள், வாவிக் கணைத்து வாய். நூரைசிர்த வரும் பரித்திரளைக்காட்டும். கந்தும் அதிற் பினித்திட்ட களிறும் என்னக் கும்போட்டனசந்திடும் நாவாய். கொடிகள் அசையக், கண்ணடி சாளரம் மின்னப் பலகாட்டுப் பொருளும் மக்களும் கொண்டு மிதக்கும் பலவுகிக்கு மாளிகைபோல, நீராவிக் கலங்கள் அசைவாடும். அக் கலங்களினுள்ள புகவாரில் வழியாக மேலெழும் புகைப்படலம், தீரைக்குடித்து மேறேனுக்கிச் செல் நும் மேகக் கூட்டத்தை நிகர்க்கும். வார்ஸ்தொழுகிப் நுண்ணிய கருமனற் பயப்பு, வலைச்சியர் விரித்துப்புலர்த்தும் கருங்கூந்தலை ஏய்க்கும். முத்தம் அரும்பிப் பொன்டுக்கு மரகதம் காப்த்து கீற்கும் புன்னைகள். புன்னையல்லின் நுண்டாது உதிர்தரப் பொன் படு மணியெனத் தோன்றும் கழிகெய்தல். புன்னையின் அரும் பிய சினையிற் ரங்கிய அன்னம் தாரகை கடுசிற் நண்மதியெனத் தயக்கும். கற்பூரம் போன்ற வெள்ளுப்பும், வான்மீன் எனப் பொலியும் மீனினங்களும், இடங்கொதாறும் இடங்கொதாறும் மலை மலையாகக் குளிந்துகிடக்கும். இருமீன் புறம்போலப் பினர்படும் அடியும், சுறுக்கோடன்ன முன்னிலையும் உடைய தாழையின் அரும்புகள், களிற்று மருப்பெண்ணக் கவின் செப்யும். தாழையின் நிழலில் சுறுமீன்கோடு கட்டிக், கண்டறும் ஞாழலும் சூடு தித் தீமிக்கில் நெய்யை இப்பியிலிட்டு விளக்கேற்றித் தம் கண வர்க்கு வலைவளம் வாய்ப்ப, வருணை வழிபடும் நீளாச்சியர் மாட்சியும், பரத்திமார் தம் குடையிற் சுமக்கு செல்லும் உணங்கல் மீன்களைப் பருந்தும் காக்கையும் பந்துரிட்டுச் சூழ்ந்து, ஒன்று கவர்ந்ததை மற்றொன்று இடையிற் பறித்துண்ணும் காட்சியும், கண்டவர் கண்ணைச் சிறைப்படிக்கும்.

அப்பட்டினம், மருஷுர்ப்பாக்கம் பட்டினப்பாக்கம் என்று இருபகுதியாக இருந்தத. அவற்றுள் கடற்கரையை அதித் திருந்த மருஷுர்ப் பாக்கத்தில், கலங்களின் போக்கு வரத்துக்கு ஏற்ற வண்ணம் காவிரி ஆழங்கு அகன்றிருந்துமையின் மரக்கலம்

தங்கும் துறைமுகமும், பண்டங்கட்டுத் தீர்வை கான்றும்துயாச் துறையும், பண்டங்களைக் கொண்டு தொகுக்கும் பண்டசாலையும், கப்பற் செப்தற்கும் செப்பளிடுதற்கும் உரிப் பூட்களும், கலங்கட்டுத் துறையறிவிக்கும் கலங்கரை விளக்கமும் கட்டப் பட்டிருந்தன.

பண்டசாலை மற்றக்கில், பெரும் சிறையும் பொறித்துப் போகட்ட பொதிகளைக்கொண்டு தொகுப்பார் ஒதையும், அவைகளை சிறைகண்டு கடமை வரையறுப்பார் ஆர்ப்பும், அவற்றின் மீது அரசு விலச்சினையிட்டுச் சங்கங் கொள்பவர் சம்மையும், கரையிற் கிட்டத்தாயற்றைக் கலத்தில் ஏற்றுவார் முழுக்கமும், கலத்தில் வந்த பொருளைக் கரையில் இறக்குவோர் கலிப்பும், தம்மில் ஒன்றுபட்டுக் கடலோலிக்கு மாருவுளி காட்டும்.

துறைமுகத் தகுதிலுள்ள கிழவுபரந்த நீண்டபடில், கலத்திற் கொணர்ந்த பரித்திரளும். கங்கைக் கரையில் அகப்படுகவிற்றி னமும், வடமலைப்பொன்னும் விஞ்சையம் பெருமலை வெள்ளியும் தூயத்து வயிரமும், கொற்கையிற் குளித்த முத்தும், மேல் கடற் கொடிப்பவழமும், சமுத்துச் செப்பும், கடாரத் திரும்பும், பொகியத்துச் சந்தனமும், சின்துப் பட்டும் பளிக்கும், உள் காட்டு விளைபொருளாயிய நெல், வரகு தினை சாமை முதலை பதினெண்கலமும் பக்கர்தரும் நீண்ட மறுகுகள், நோக்குவாரை வடத்தைக் கோமான் யாழும் இடமோ என ஜூறுசெப்பும்.

இத்தகைய மரு மூர்ப்பாக்கத்திற்கு மேஸ்பால், வான்னாவிய மதிதும் கீழ்கொக்கிய கிடக்கும் சூற்றர மன்னவர் பெருங்தெரு வும், மறையோர் இருக்கையும், வணிகர் வாழிடமும், வேளாளர் மறநும், யானைக்கூடம், குதிரை மந்துஞை, தேர் விலையும், படைக் காலை, அத்தாரி மண்டபம், அரண்மனை, மாடமாளிகை, கூட சோபுரங்கள், அம்பலம், மன்றம், கழகம், கல்லூரி, அரச்சாலை, மருத்துவசாலை, ஆடரங்கு, செய்குன்று, இளமரக்கா, பூம்பொழில் முதலையும் கொண்டு சிறந்து வினங்கும் பட்டினப்பாக்கத்தில், மூவகை வணிகருள், அரசனும் அழக்காறு கொள்ளும் செல் வத்திற் சிறந்த பெருங்குழுயர் மரபில் மாநாயகன் என்றாரு

வள்ளியோன் இருந்தான். அவன்செய்த கல்வினைப்பயனால், திருமகள்ளன அழகமைந்த ஒரு பெண் மகவு பிறந்தது. அந்த அருமங்த மகட்குக் கண்ணகியெனப் பெயரிட்டுப் பாராட்டி வளர்த்திட, அவளும்,

“ மாணினம் பினையோ! தெய்வ வளரின முககயோ! வாசத் தெனினம் பதமோ! வேலைத் திரையினம் பவன வல்லிக் காணினங்கொடியோ! தங்கட்கதிரினங்கொழுந்தோ! காமன் தானினம் பருவங் கற்குஞ் தனியினங் தனுவோ!”

என்று கண்டவர் கூறக், கற்பின் கொழுஞ்சு பொற்பொடு வளர் வதென காட்குஞ்காள் நலஞ்சிரக்க வளர்க்கு, யாற்றற வன்ன கூஞ்சுதலும், யாற்றுச்சுழியெனக் கிடந்த கொப்பழும், வில்லென வளைங்கு புருவமும், வில்லில் அம்பென மினிருஞ் கருங்கண்ணும், பிறையெனச் சுடருஞ் சிறுநாததலும், பிறையின் சிறையெனத் தோஞ்சு முகமும், வேயெனத்திரண்ட பென்றேஞ்சும், வேயின் முத்தென வயக்கு முறவதும், காந்தள் முகிழ்போல் மெல் விரதும், காந்தட் பூங்குலை போதும் வளைபுணிங்க முன்கையும், அன்னம் அன்ன மென்னடையும் உடைய பன்றீராட்டைப் பிராயத்தளாய் இல்லின் எல்லை கடவாது, பந்து அம்மைன கழக்கு ஈசல் என்றின்னவைகளைத் தன் பார்ப்பனத் தோழி தேவந்தி என்பவரோடு பயின்று இனிதிருந்தாள்.

அங்காளில், அப்பட்டினத்தில், அவ்வணிகர் மரபில் இருக்கித்திக் கிழவன் என்று எவரும் எடுத்தியம்பும் மாசாத்துவான் மகன் கோவலன், பதினூற்கண்டுகிரம்பி அழகு, அறிவு, ஆண்மை, புகழ் முதலியவற்றிற் சிறந்துவினங்கி யிருப்பக்கண்ட மாராப்கன், தன் மகட்கு நாயகனுதற்கு எவ்வகையிலும் ஒத்தவன் இவனே எனத் துணிந்து, கண்ணகியைக் கோவலனுக்கு கல்ல காளிற் கடிமணம் செய்வித்தனன்.

அப்பொழுது, முரச முழங்கின. பல்லியம் இப்பின. பணிலை ஆர்த்தன, வயிரமணித் துண்ணிரை அமைந்த மண்டபத்து, ஸெல்ப்பட்டு மேற்கட்டியின் கீழிட்ட முத்துப்பந்தரில், அந்தனர், அருமறையில், வணிகர்க் கமைந்த முறைப்படி நெறி

காட்டக், கோவலன் கண்ணகிபைக் கைப்பற்றித் தீவலன்செய்ய, மங்கையர், கடவுளை மனத்தால் வழிபட்டு, ‘இருவர் அன்பும் என்றும் ஒருபடித் தாகுக’ என்று மலர் துவில் வாழ்த்தினர்.

இவ்வாறு மனமுடிந்த பின்னர், கண்ணகி தனக்கென் ரைமத்த மாளிகையிலிருந்து, தன் கணவன் மனமிழு அற வோர்க் களித்தல், அந்தணரோம்யல், துறவோர்க் கெதிர்தல், விருந்தத்திர் கோடல் முதலியவற்றை வழுவா தியற்றிடக், கோவலனும் அளவிலாத அன்புடையேரனுப்,

“மாசறு பொன்னே! மணியே! முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறற் பாவாப்! ஆருவிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெருமட மகனே!
தாழிருங் கூந்தற் றையால்! சின்ஜை
மலையிடைப் பிறவா மணியே யென்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ?
யாழிடைப் பிறவா இசையே யென்கோ?”

என்று நலம் பாராட்டக் “காகத் திருக்கணவிற் கொக்கே மணி கலங் தாங்கிருவர்—ஆகத்தி லோருவிர் கண்டனம் யாம்” என்-எவரும் எடுத்திவம்ப, இருவரும் ஒன்றுபட்ட மனத்தினராப், தமில் ஒத்த அன்போடு இல்லறத்தை இனிதாக நடத்திவரச் சில யாண்டுகள் கழிந்தன.

அக்காலத்தில், அப்படினத்தில், பரத்தைபர் சௌரியில்,
“வீரதும் வீரதுக் கேற்ற அங்கையும்
அங்கைக் கேற்ற பைந்தொடி முன்கையும்
முன்கைக் கேற்ற நன்கைம் தோனும்
தோனிற் கேற்ற வாளொளி முகமும்
மாம்படி வடிவுறும் மலர்கெடுக் கண்ணும்
துப்பன்ன வாயு முத்தொளி முறவதும்
ஒழுகுகொடி முக்கு மெழுதுங்க் புருவமும்
சேடமை செவியும் சில்லிருங் கூந்தறும்”

உடைய மாதவி என்பான் ஒர் கணிகை கூத்தினும் இசையினும் சிறந்திருந்தலையின், கோவலன் அவளை விரும்பி, ஆயிரத்திதன் கழஞ்செபான் பரிசுமளித்து அவள் மளையை யடைந்து, கைப் பொருள் அளைத்தையும் அவட்கே கொடுத்து அவளுடன் வாழ்ந்திருந்தனன்.

இங்களும் தன் கணவன் தன்னைப் பிரிந்து தகாதன செய் தொழுகவும், கண்ணகி அவனது பிரிவாற்றுமையால் தனக்குண்டாகிய துன்பத்தைப் பிற ரமியாமல் மனத்தடக்கி, அவன்பாற சிறிதும் வெறுப்பின்றி இல்லாழ்க்கையை நடத்தி வந்தனள். இவளது செய்கை இவ்வாரூக.

(2)

நகரில் இந்திரஸிமூத் தொடங்கிற்று. அவ்விழாவின் வரலாற்றினைச் சிறிது கூறுவோம். முன்னெரு காலத்தில் பனிக் கடலுண்ட முனிக்கரசு, துங்கெபி லெறிந்த தொடித்தோட் செம்பியன் என்னும் சோழனை நோக்கி, “வேங்கே! புகார் நகரினை வளம்படிக்க” என ஆளை தந்தனர். அதனை ஏற்ற அச் செம்பியன், கர்க் காம்படித்தற்கு இன்றியமையாதது மறை. அம்மழைக்குத் தலைவன் இந்திரனுதலின், அவளை வழிபடுவதே அதனைப் பெறுதற்கு வழியாகும் எனதேதீர்த்து, பொன்னுலகிற சென்று விண்ணவர்க் கரசினை வணங்கி முன்வின்று, “ஏந்தால்! என் நகரில் நின் பொருட்டு விழா வெடுக்கும் விருப்புடையேன்; விழா கடைபெறும் நாட்களில் சீ ஆண்டு எழுந்தருளி இனிது விற்றிருத்தல் வேண்டும்” எனக் குறையிருந்தனன். இந்திரனும் அதற்கு உடன்பட்டானாக, அந்றுதொட்டு ஆண்டுதொறும் இந்திரஸிமூ எடுத்தலைச் சோழ மரனினர் மேற்கொண்டனர். இதுவே இவ்விழா வந்தவாருகும்.

இனி, முசங்கறவோன், யாளையின் பிடில் முரசை ஏற்றி, அயிராவதம் ஸிற்கும் கோயிலிலே சென்ற, விழாவின் தொடக்கமும் முடிவும் அறிவித்துப், பின்னர் “முதூர்வாழ்கென” ஆரை வாழ்த்தி, “வானம் திங்கள் மும்மாரி பெய்க், மன்னவன் செங்

கோலனுதுக” என் ஸிசைத்து, விழா கண்டபெறப் போதில் நகரத்தவர்க்கு ரன்றுணர்த்துவன். அதனைக்கேட்ட நகரமக்கள் மனமகிழ்வெப்பதி, இவ்விழா நடக்கும்நாட்களில் தேவர் யாவரும் பொன்னகர்வற்றாகஅங்கர்கீங்கிடுங்கர்க்குப்போதுவரேன்பது தொன்னிலை யுணர்த்தவர் நூணிபாதலின், விதிகளினும் கோயில் வாயில்களினும் சிறைகுடமும் பொற்பாலிகையும் பாவை விளக்கும் பறப்புவர். கழுதும் வாழையும் கரும்பும் வஞ்சிக்கொடியும் எஞ்சிடாது இடங்கொறும் கடுவர். அட்டமங்கலம் பொறித்த மகர தோரணங்களை நிலைபெற காட்டுவர். பொற் றாணங்களில் முத்துமானங்களை காலாசிடுவர். விதிகளினும் மன்றங்களினும் பழ மணல் மாற்றிப் புதுமணல் பரப்புவர். மாடங்களில் வெண்கதை தீற்றிக் கொடிகளைக் கட்டுவர். அதிரும் ஆரமும் புணப்பர். கண்ணக் குவர். ஆலயங்கொறும் காலங் தாழ்க்காது பூசைன நடத்துவர். அம்பலங்களினும் பங்கர்களினும் அறவுரை விரிப் போர் பொருந்துவர். சமயக் கணக்கர் பட்டிமண்டபத் திருந்து வாதம் புரிகுவர். யாவரும் எவரிடத்தும் செற்றமும் கலாமும் செய்யாது அளவளாசி இன்புதுவர். நகர முழுவதும் நல்லிருந் தோம்புவர். ஆதாரமுரும்பிறகும் அறச்சாலையில் கூட்டப்பெறுவர்.

இவ்வாறு நகரம் மகிழ்துங்கச் சித்திரைத் திங்களில் சித் திரையும் சிறைமதியும் கூடிய ரன்னாளில் கற்பகக் கோட்டத் திற்கும் அபிராவதம் எழுதிய கொடியை உயர்த்துவர். விதி களில், ஆரஹாரம் மிகுமாற களிற்றினும் புரவியினும் தேரினும் அரசு குமார், அழைச்சர், பண்டத்தலைவர், யானை மறவர், இவளி விரர், நகரமாந்தர் முதலியோர் தம்மிற் பொருங்கி ஒருங்கு திரண்டு, காவிரியின்புன்னிய ரன்னை ஆயிரத்தெட்டுப் பொற் குடங்களில் கொணர்வித்து, மண்ணக மருள விண்ணவர் தலை வளை மஞ்சனமாட்டிட, ஒருபால், கடவுளர்க் கெல்லாம் விழா சிறக்க, ஒருபால், தருமம் உணர்த்தலும், புராணம் படித்தலுமாகிய செய்கை மிக, ஒருபால், நாள்மூற விதிவழாது துமங்கள் கண்டபெற, ஒருபால், குழலின் ஒலையும் யாழ் ஒசையும் இன் விசை வல்லவர் தண்ணமுதன் பாடலும் சிறந்திருக்கும்.

உக்கனம் இரவும் பகலும் முழவெளி முழங்க, குறங் தெருக்களும் நெடுங்தேர் வீதிகளும் களிதுங்க, விழாநடந்து இருபத்தெட்டாம் நாளாகிய கடைசி நாளில் கொடி யிறக்கிய பின், நகரமாந்தர் எல்லோரும் தக்தமக் கேற்ற சிறப்புக்களுடன் கடல் மருங் கடுத்து, கல்ல நேரத்தில் யருணனை வழிபட்டுக் கடலாடி, மரங்களினும், மரத்தடிகளில் அமைக்கப்பெற்ற படமாடங் களிலும் மனக் கிணியவற்றை உண்டுத்து இனிது மகிழ்ந்திருந்தனர்.

அங்கு மாதனியுடன் தேரிற் போக்கு கடவாடி அண்புப்பாய்த் தயந்திருந்த கோவைன், யாழ் கைக்கொண்டு காவேரியினைப் பாராட்டி,

“தங்கன் மாலீ வெண்குடையான் சென்னி செங்கோ
லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழில்
கயற்கண்ணுய் !
மங்கை மாதர் பெருங்கற்பென் நறிந்தேன் வாழி
காவீரி !”

“மன்னு மாலீ வெண்குடையான் வளையாச் செங்கோ
லதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழில்
கயற்கண்ணுய் !
மன்னு மாதர் பெருங்கற்பென் நறிந்தேன் வாழி
காவேரி !”

எனப் பாடினான்.

கேட்ட மாதவி, “இஃது என்ன வியப்பு! என்னே இவன் மனம் இவ்வாறு திரிவற்றது! இதுகாறும் என்பால் பெரிதும் அண்புடையன் போல ஈடுத்த யாஹும் இன்றன்றே புலனுயிற்று. ‘காவேரி! வளவன், கங்கையர் பல்லை ஈயக்கினும், அன்னவன்

குலக்கொடியாகிய நீ அவனைப் புலவா தொழிக. அதுவே மாதர் பெருங்கற்பு' எனக் கவர் பொருள்படக் கூறி, ஆடவர் பல மாதரை வேண்டியும் காதலிமார் புலத்தல் கூடாதெனச் சட்டினான். என்று என்று! இவன் செய்கை" என்றெண்ணி ஜாடியவள், அதனை வெளிப்படுத்தாது, மனமகிழ்ந்தவள் போல, யாழைக் கோவலன் கைபினின்றும் வாங்கி,

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பு வாடை
யதுபோர்த்துக்
கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!
கருங்க யற்கண் விழித்தொல்க நடந்த தெல்லா
நின்கணவன்
திருந்து செங்கோல் வளையானமை யறிந்தேன் வாழி
காவேரி!”

“கானல் வேலிக் கழிவாய் வந்து
கீலல் கென்றே சின்று ரொருவர்
கீலல் கென்றே சின்று சவர்க்கம்
மாணேர் நோக்க மறப்பா ரல்லர்.”

என்று பாடக்கேட்ட கோவலன், “ஆ, ஆராயாது கெட்டேன்! இவன் வளவன் கோல் கோடின் காவேரி வளங் குன்றும் எனக் கூறினான். இதனால், ஆடவர் அங்பு குன்றின் மாதரும் அண்பிற் குன்றுவர் எனக் குறிப்பித்தனன் போலும். இனி இவன் செய்கையில் எனக்குப் பெறிதும் ஜூயம் சிக்குகின்றது. எழுமையும் தொடர்ந்த உழுவல் அண்பினாகக் காட்டிய தெல்லாம் சடிப் பென்பது என்கு விளக்கிறது. கெனுசின் மிக்கது யாய் சோர்க்கு சிக்குதல் வழக்காதலின், உண்மையை இவனது வாயே வெளி யாக்கிவிட்டது. யான் ஆற்றுவரி பாடினேன், இவரும் அவ்வாறு பாடாமல், என்னையொழிய வேறொன்றின்மேல் மனம் வைத்து, மாயப்பொய் பல கூட்டும் வஞ்சத்தாற் பாடினான்,” என ஜாழ் வளையால் மனங்கிரிந்து, மாதலியை வெறுத்துத் தன் மனைய கோக்கி நடந்தனன்.

(தொடரும்)

‘நத்தம்போற்கேடு என்னும் குறளுரை’ ஆராய்ச்சி.

பண்டிதர், ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்.

‘ஒரு குறட்பா’ எனத் தலைப்பெயரிட்டு யானெழுதிய கட்டுரை பொன்று ‘கமிழ்ப் பொழில்’ துணர்க் பக்கம் சுதா-சுதாக்கல் வெளிவந்தது. அதனை மறுத்து, நத்தம்போற்கேடு என்னும் குறளுரை என்னும் தலைப்பின்கீழ், திருவாளர் T. N. அப்பனையங்கார் அவர்கள் கமிழ்ப் பொழிதுக்கு எழுதிய கட்டுரை என்பார்வைக்கு வந்தது. சிற்றறிவும் சிறுகேள்வியுடைய பான் பலவிளைகளுக்கிடைப்பட்ட பொழுதுகளில் எழுதிவரும் இளஞேரன்ன உரைகளில் இறப்பவும் பலவாயிக்கூகளிருத்தல் இயல்பே, மூதறிவுடைய பெரியார்கள் என் உரைகளிலும் கருத்தைச் செலுத்தி ஆராய்ந்து, அவற்றிலுள்ள பிழைகளையே பெடுத்துக்காட்டுவார்களாயின், அஃது எனக்குப் பெரியதோர் ஊதியமா மென்பதற் சிறுதும் ஜூபயில்கீ. ஜூயங்காரவர்கள் எழுதியது அத்தன்மையதாயின் அவர்கட்கு என மகிழ்ச்சியை யும் என்றியறிவையும் தெரிவித்து அமையும் அத்தனையன்றி யான் செய்யற்பால்து கிறிதில்லை; என் பொழுதும் வறிதாகாது. ஆனால் அவர்கள் என் கருத்தினைத்தெளிய அறியாமலும், மனக்குடவர், நச்சினார்க்கினியர் முதலாயினரின் உரைப்பொருள்களைக் காணுமலும், முன்னெடுப்பின் முறையுமாறும், தமிழ் வளர்க்கிக் குத் தடைப்பக்கு முறையிலும் எழுதியருத்தன், கட்பார் மலைவருவண்ணம் அவற்றை விளக்குதல் என கடனுயிற்று.

“நத்தம்போற் கேடு முள்தாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது”

என்னுச் குறளுக்கு மணக்குடவரும், பரிமேலழகரும் எழுதிய உரையின் அற்றுமைவேற்றுவுமைகளை நான் நன்குவடுத்துக்காட்டி பிருக்கிறேன். ‘மணக்குடவர் தம் கருத்தை நன்கு விளக்கிற பிலராயிலும், இருவர் கருத்தும் முறண்பட்டாலை காணற்பால்து’ என நான் எழுதியிருப்பது ஜூயங்காரவர்களுக்குப் பொருத்த

மாகத் தொன்றவில்லை. அவர்கள் ‘இவ்விருவருடையும் ஒரே கருத்துடையன என்றல் எவ்வாறு பொருந்து மென்பது விளக்க வில்லை’ என்றும், ‘ஆக்கம் போலக்கேடு, உளதானாற்போலச் சாதல் என்பன தெளிவாய்ப் பொருளுணரக் கிடப்பனவாமோ’ என்றும் கூறிப்போக்கு, மின், ‘ஆக்கம்போலக்கேடு’ என்றதனை ‘ஆக்கம்போலத் தோன்றுக்கேடு’ என விரித்துப்பொருள் செய்து பார்த்தும், அத்தொடரை முன்பின்னுக்கமாறிக் ‘கேடு போற் ரேன்றும் ஆக்கம்’ என வைத்துப் பொருள் செய்து பார்த்தும், முடிவில் அவ்விருப்பொருளும் பொருந்தாவெனக் கழித்து, அவ்வளவினாகமயாது, ‘ஆதலால் அதனை உவமச் சொல்லாகவே கிறுத்தி உண்மைப் பொருள் கானுதல் எளிதினி யலாத தென்பது தெளிவாயிற்றென்க’ என்றுவரத்தனர். இது விருந்து, மணக்குடவருடையின் கருத்தை அவர் அறிந்துகொள் வில்லை பென்பதும், அதனைத் தம்மால் அறியமுடியவில்லையென அவர் ஒத்துக்கொண்டிருப்பதும் வெளியாகின்றன. எனவே, ‘எளிதினியலாத தென்பது தெளிவாயிற்றென்க’ என்ற கூறிப்பு அவரளவில் உண்மையே. தீரகுக்கும் இயலாததெனக் கூறுதல் முறையன்றுகளின் அக்கருத்துடன் கூறியதாகக் கொள்ளுதல் வேண்டா. மணக்குடவர் கூறிய ‘ஆக்கம்போலக்கேடும்’ என்றுங் தொடருக்கு, ஆக்கம்போதுமாறு கெடுவதும் என்பதே பொருள். அஃது ஒருவாற்றூற்கேடாயினும், ஆக்கம்பயப்பதாகளின் ஆக்கம்போலக் கருதப்படுவதாயிற்று. இன்றும் விளக்கமாகக் கூறின், ஆக்கத்துள் வைத்தெண்ணத்தகும் கேடும், விளைபேற்றில் வைத்தெண்ணத்தகும் சாவும் வல்லவற்கல்லது அரி தென்பது மணக்குடவர் உரைப் பொருளாகும்.

“ஓப்புரவி னுவருங் கேடெனி னஃப் தொருவன் விற்றுக்கோட்ட டக்க துடைத்து”

என்னும் குறஞும்,

“வீந்தவ ரென்பவர் வீந்தவ ரேநும்

சந்தவ ரல்ல திருந்தவர் யாரோ”

என்றும் கம்பராமாயணச் செய்யுட்பகுதியும் மேல் ஆராய்ந்த உரைக்கருத்தினை விளக்கத்தகுவன. ஐயங்காரவர்களுக்கு இது

புலனுகரமையால் ‘ஆக்கம்போலக் தோன்றுக்கேடு’ ‘கெடுபோற் கேருன்றும் ஆக்கம்’ என்றிங்கணம் இடப்பட்டிருக்கிறது, மனக்குடவருஙர் மரிமேலமுகருணடியுடன் முரணுவதென்றும், அவருடையின் உண்ணம்பொருள் காணவியலாதென்றும் பலவாறு சுற்றுவாராயினர். ‘ஆக்கம்போலக் கேடு’ என்னும் தொடரின் பொருள் அவர்க்கு எளிதின் விளங்கவில்லையெனும், “இது புகழ் படவாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது” என மனக்குடவர் கருத்துரைத்ததிற் கருத்துஞ்சியிருப்பரேல் இத்தகைய மருட்சி அவர்க்கு உண்டாகமிருந்ததறு கூடும். புகழைப் பெருக்கசெய்தலும் புகழை கிடுத்தறும் எல்லார்க்கும் இப்பல்வகன்து என்பதே பரிமேலமுகர் உரையின் கருத்து. மனக்குடவரும் புகழ்ப்பட வாழ்தல் எல்லார்க்கும் அரிதென்றே கூறியிருக்கிறார். இங்கனமிருக்க ‘இருவர் கருத்தும் முரண்படாமை காணற்பாலது’ என யானெழுதியதில் இழுக்கென்னுவது?

இனி, திருக்குறைப் பளையேட்டுச்சவடி யொன்றிலிருந்து நான் எடுத்துக்காட்டிய மற்றெல்லார்களுக்குறிப்பினை ஆராய் வாண்புக்கு, ‘அதனைத் திருக்குறளின் கோரான பதவுரை யென்றுதல் அன்றிப் பொழிப்புரை யென்றுதல் கொள்ள இடமில்லை. மற்று அது ஏதோ ஒருவகைப்பான கருத்தினைப் புலப்படுக்கின்ற ஒரு போலியுரை யெனவே புகக்கணிக்கத்தக்கது’ என்றனர். ‘அவ்வரை பரிமேலகர் முதலாயினுரின் உரையுடன் சேர்த் தெண்ணற் கேற்ற தகுதியுடையதாகத் தோன்றுவிட்டதும்’ என யான் கூறியிருப்பவும், அவர் அவ்வகையினை ‘ஒரு போலியுரை என்பதனுற்போந்த பயனெண்டினை? அவ்வரையை எடுத்தெழுதி ‘இதிலிருந்து, இப்பாலிதலுள்ள கெடும் ஓன்தாகுஞ் சாக்காடும்’ என்னுஞ் சொற்கட்டகுப் பொதனைறியக்கூடவில்லை’ என யானே கூறியிருப்பவும், அவர், ‘திருக்குறளின் பெரும்பால்மையான சொற்களுக்கு அவ்வரையிற் பொருள் கானுமாறில்லை’ என்றுரைப்பது பயனில் செயலர். ‘சுங்காயிரஞ் சூழவாழும் வலம் புரிபோலக் கிளோயானது தன்னைச்சூழவாழ்வது கீர்த்தியானுக்குச் கைவரும்’ என்னும் அவ்வகையையும் அன்றிகோக்கின், அது, கிளோயாயினார் முதலானானார் தன்னைச்சூழ அவர்க்குப் பொருளை

பிர்து வ ஓமையிறுவது புகழ்பெறும் பண்புடையானுக்கே இப்புவதாம் என நலிஸ்தேதுவும் பொருள்கொள்ள இடங்கள்து சிற்கின்றது. ‘உள்தாகுஞ் சாக்காடும்’ என்பதற்கே இதிற் பொருள்காணப்படவில்லை. ‘ஏத்தம் போல்’ என்பதற்கு ‘வஸம்புரிபோல்’ அவ்வளரை கறுவது யாவர்க்கும் எனிதின் விளங்கற்பால தாகவும், ஐபங்காரவர்கள் அதனை மதப்பதற்கும் பெரியதோர் ஆராப்ஸ்கியப் பேர்களை வியப்பாகின்றது. மற்று, அவர் ‘ஆதலால் நத்தமென்னுஞ் சொற்பொருள் துணிதற்கு இவ்வளரையினையே போதிய சான்றுக்க் கொள்ளாதுதல் இயலாதென்க’ என்கின்றனர். நத்தமென்னுஞ் சொற்பொருள் துணிதற்கு இவ்வுறையினையே போதியசான்றுக்க் கொண்டிருந்தாலன்றே அதனை இங்கணம் மறுத்துவரக்கவேண்டும்? ‘இவ்வுறையில் நத்தமென்பதற்கு வஸம்புரியெனப் பொருள் கொள்ளப்பட்டிருப்பது வெளியாகிறது’ என்பதும், “நத்தமென்னுஞ் சொற்பொருள் துணிதற்கு இவ்வளரையே போதியசான்று” என்பதும் ஒரே சுருத்துடையன வெனக்கொண்டன்போதும்?

இனி, சீவகசிந்தாமணியில் ஒரு தொடருக்கு சச்சினார்க்கினியர் எழுதிய உரையினை எடுத்துக்காட்டி, அவர் கருத்திறுவென நான் விளக்கியிருந்ததற்கு மறுப்பாக ஐயங்காரவர்கள் எழுதியுள்ளவற்றை நோக்கும், அவர் நிலைமைக்குப் பெரிதும் இருக்க நேர்கின்றது. “சங்குடைக்கணைய வெண்டாமலை மலர்த்தடங்கள் போலும்—நங்குடி.” என்பதற்கு சச்சினார்க்கினியர் “தடங்களிலே உடைட்டத் தன்மைப்பாகியபமலரும்சங்கும்போலும் நங்குடி; இது துய்மைக்குவரை” என முதலிற் கூறிப், பின், “இனிச் சங்குகெட்டாலும் நிறங்கெட்டாதது போலக் கெட்டாலுங் தன்றன்மை கெடாத குடியுமாம்; ‘நத்தம்போற் கேடும்’ என்ப” என்றுவரத்தனர். “பிறபொருளில் சங்கு உடைட்டதையெடுத்தனன் இப்படிம். சங்குகெட்டாலும் நிறங்கெடாததுபோலக் கெட்டாலுங் தன்றன்மை கெடாதகுடி என்று உறியவர் அதற்கு மேற்கொள்ளக் ‘நத்தம்போற் கேடும்’ என்பதைக்காட்டியிருப்பதிலிருந்து, அவர் நத்தம் என்பதற்குச் சங்கென்று பொருள் கொண்டுள்ளமைப்பனும்” என யான் எழுதியிருந்தேன். “இரண்

கோவிலும் ‘உடைந்தனைய’ என்பது மலருக்கு அடை’ என் ஜெயக்காரவர்கள் கூறுகின்றனர். கச்சினூர்க்கிளிபர் எந்தவுரையிலும் சொற்களைப் பொருள்கோள் முறையில் முன்னிருத்திப் பின் பொருளுஞரைக்கவில்லை; அவர் பொருளுஞரைத்திருப்பதீ சிருங்கேத சொற்களை இன்னவாறு இப்பயவைத்திருக்கின்றன ரென நாம் அறிதல் வேண்டும். முதலுறையில், தடங்கள் உடைந்தனைய வெண்டாமரை மலர் சங்குபோதும் கம் குடி என அவர் சொற்களை இப்பயவைத்திருக்கின்றனர் என்பது அவ்வரையைக் கொண்டுதானே அறியவேண்டியிருக்கிறது? அவ்வாருக, ‘இனிச் சங்கு கெட்டாலும் சிறங்கெடாதது பேரால்க் கெட்டாது’ என்றனமை கெடாத குடியுமாம்’ என்றும் உரையிலிருக்கு, சங்கு உடைந்தனைய குடி என அவர் சொற்களை இப்பயத்திருக்கின்றன ரென்பது அறிவுடையா ரெவர்க்கும் எனிதிற் புலனுவ தொன் குகவும், ‘பிறபொருளில் சங்கு உடைந்தனைய குடிபென இப்பய யும் என்றல் அயருங்கருக்குமாறு கொள்க்கலாம்’ என் ஜெயக்காரவர்கள் கூறியதென்னை? மாறுகொள்க்கறல் என்பதனை அவர் யாங்கனம் அறிந்தனர்? உடைந்தனைய என்பதனை மலருக்கேற்றி, உடைந்த தன்மையையாகிய என இடர்ப்பட்டுரைக்கும் முற் பொருளிலும், சங்கு உடைந்தாற் போதும் குடி என்றும் பிற பொருளே சிறங்கதாமென்க, ‘உடைந்தகாலத்து சிறம் வேறு படாமை மற்றெல்லாப் பொருள்களிடத்தும் உளதாழிருப்பவும் அதற்குச் சங்கிணையே எடுத்துக்காட்டுதல் ஏற்புடையதன்றும், எனகின்றனர். சட்டகாலத்து சிறங்குங்குமை போன் முதலிய பிறபொருள்களிடத்து மிருப்பவும் அதற்குச் சங்கிணையே எடுத்துக்காட்டுதல் ஏற்புடையதன்றும் என்பார்க்கு இவர் யாது கூறுவர்? பொன்னின் ரன்மை அதுவாதல் “கடச்சடரும் பொன்போல்” எனத் தமிழ் மறையுள்ளும் கூறப்படுதல் காண்க.

இனி, “நத்தம்போற்கேடு என்பதற்குப் பரிமேலமுகருவரையத் தழுவியே கச்சினூர்க்கிளியிரும் ஆக்கமாகுங்கேடு எனப் பொருள் கருதியுள்ளாரென்றதும் ஆண்டைக் கேற்புடையதாகின்றது. கெட்டாலும் தன் தன்மைகெடாதகுடி எனக்குடிபின் பெருமையை மேலே கூறிப்போக்கதவர், அப்பொருளை

வலியுறுத்தற்கு, அங்கனம் வறுமையாற் கேட்டைந்த காலத் தம் தம் தண்மையிற் குன்றுது ஆக்கமுற்று விளங்குதல் புகழ் பட வாழுங்குடிப் பிறந்தார் கண்ணே உளதாம் என்னுங் கருத்துள்ள ‘நத்தம்.....லரிது’ என்னுங் திருக்குறளை முதற்குறிப் பினால் வினைப்பூட்டிச் சென்றனரெனக் கொள்ளுதலில் யாதோ ரிமுக்குமின்று” என்கின்றனர். இதில் ‘பரிமேலழகருறையைத் தழுவியே’ எனப் புறப்பட்டவர் பின் அவருறையை நட்டாற்றில் விட்டுவிட்டமை காணலாகும். ‘வறுமையாற் கேட்டைந்த காலத்தும் தம் தண்மையிற் குன்றுது ஆக்கமுற்று விளங்குதல் புகழ்படவாழுங் குடிப்பிறந்தார் கண்ணே உளதாம் என்பது தானு பரிமேலழகர்கொண்ட பொருள்? வறுமை பெண்பது யாது? கேடென்பது யாது? இங்கனம் வழுப்படக் கூறியிருப்பன பல, அவற்றை ஆராய்தல் வின்காலப்போக்கே. திருக்குறளை முதற்குறிப்பினால் வினைப்பூட்டிச் சென்றனர் என ஜெயங் காரவர்கள் கூறுவது குறிக்குவதே போலும். அக்குறிதான் பொய்க் குறியாதல் இங்கே காட்டப்படும். நச்சினார்க்கினியர் மேற்கொள் எடுத்தாலும் முறையையச் சீவக சிந்தாமணியின் முதற்செய்யுறையைப் படித்த துணையானே அறிந்துகொள்ள வாகும். அவர் ஒரு செய்யுளோ சூத்திரமோ முழுதும் மேற் கொளாகக் காட்டப்பட வேண்டின் அதனை அங்கனமே முழு தும் எடுத்தெழுதியிருப்பர்; அன்றி அதன் முதறும் இறதியும் எழுதியிருப்பர்; அன்றி முதலிலுள்ள சொல்லியோ தொடரை யோ எழுதி, என்னுஞ் செய்யுள், என்னுஞ் சூத்திரம் என்றின் கனம் விளங்க வெழுதியிருப்பர்; செய்யுள் அல்லது சூத்திரத் தின் ஒரு பகுதியே வேண்டுமாயின், எப்பகுதி வேண்டுமோ அதனை மாத்திரம் எழுதியிருப்பர்; இவ்வண்மைகளை அவருறை முழுதும் காணலாகும். இதனை அவர் திருக்குறட்பாக்களை பெடுத்தாண்டிருப்பதீலிருங்கே காட்டுகின்றேன்: சிந்தாமணி, முத்திலிலம்பகம், காகூ-ம் செய்யுறையில் “கொல்லாகை மேற்கொண்டொழுகுவான் வாழ்நான்மேற்-செல்லா துயிருங் அங்கு கூற்று” என முழுதும் எடுத்துக் காட்டினர். அங்கிலம்-

பக்தது உகூ-ம் செய்யுள்ளரயில் “சிறைகாக்குச் காப்பிபவன் செய்யும்” என முதற்பகுதியைக் காட்டினர். ஸிமலைபாரிலம் பக்தது கூ-ம் செய்யுள்ளரயில் “ஓன்னார், அழுககண்ணீரு மணைத்து” என இதுதிப் பகுதியைக் காட்டினர். இவற்றிலீ ருந்து கான் மேலே கூறியன பிழையா வாய்மையாதல் தெளிக் கூயங்காரவர்கள், கூற்றின்படி, ‘நத்தம் போற்கேடும்’ என்னும் முதற்குறிப்பினால் அப்பாட்டு முழுதையுமே நச்சினார்க்கினியர் உணர்த்தினரெனக் கொள்ளின், சிர்தாமணியின் முதற்செய்யு ஞாரயில், அவர்“ ஈண்டு உலகமென்றது உயிர்க்கிழவளை; ‘உலக முவப்பு’ என்னும் முதற்குறிப்பால் திருமுருகாற்றுப்படை முழு தும் உணர்த்தினாரென்றாலே கொள்ளவேண்டும்? மற்றும் அவர் பத்துப்பாட்டு எட்டுத்தொகைமுகலையெவற்றின்றுந்து காட்டிய வெள்ளாம் அத்தன்மையாதல் வேண்டுமே? இவற்றை யெல்லாம் சிற்றும் ஓர்தலின்றி அவர் மறுப்பெழுதப்புகுக்கத்தனை என்னென்றுவரப்பது? யான் இதுகாறும் எழுதியவற்றிலிருந்து ஜூங்காரவர்கள் கூற்றமுழுதும், சிறிதேதும் உண்மையிரவாத வெறும் போன்றையென்பது யாவர்க்கும் இனிது விளங்காசிற்கும்.

இனி, நத்தம் என்னுக் கொல்லுக்குச் சங்கீஸன்னும் பொருள் நச்சினார்க்கினியர் உரையின்றி வேறிடத்துக் காணப் படுவதுநன்டோ என்பது இங்கு ஆராப்தற்குரியது. திவாகாந்த தில் “நந்துபவையிலம் வளைநாகு சரிமுகம், கம்புகோடு சங்கீஸனப் படுமே” என்றும், பிங்கலத்தில் “நந்து சுத்தி நாகு பணிலம், வண்டு கோடுவளையே சரிமுகம், கம்பு வெள்ளை இடம்புரிசக்கே” என்றும், சூடாமணி விகண்டில் “நலந்தருந்து சுத்தினாகொடு வளைகம்புக்கோ, டிலங்கியவார ணம்வண் டிடம்புரி வெள்ளை சங்காம்” என்றும் சங்கின் பெயர்கள் கூறியவற்றில் நந்து என்னும் பெயர் முதலிடத்தில் சிற்கின்றது; இப்பெயர் அம்முச் சாரியை பெற்ற சுத்தம் என்றாகுமென்பது அந்துரெல்லாரும் உடன்படற் குரியதே; மற்று, சூடாமணி விகண்டில் “நத்தமே பிரிஞ்சுப் ஜரும் சுத்துடன் இரவு நாற்பேர்” என நத்தம் என்

நும் பெயர்க்கு நான் என்று பொருள் குறப்பட்டிருத்தலுக் காண்க. இம்முன்று சிகண்டுகளும் நச்சினூர்க்கிணியர்க்குக் காலத்தால் முற்பட்டன வென்பதும் சிந்திக்கற்பாலது.

இனி, ஐயங்காரவர்கள் தம் கட்டுரையின் தீரிடத்தில் ‘அன்றியும், அது சிறப்புடையதாயின், மணக்குடவருக்குக் காலத்தினாற் பிற்பட்ட பரிமேலமுகர் தாழூம் அவ்வாறு உரைசெய்தலைத் தங்கிருது, போவென்பதை கரையசொக்கக் கூறினிடுத்ததென்னை?’ என்றும், பிற்கோரிடத்தில் ‘ஆதலால் அதைனை உச்சிமேற் புலவர் கொள் நச்சினூர்க்கிணியரும் உடன்பட்டதெனக் கூறுதல் அத்துணைப் பொருத்தமுடைய தன்றென்று தோன்றுகிறது’ என்றும் கூறியுள்ளனர். இங்கனம் கோடலே கம் முன்னேராகிய புலவர் பெருமக்களை நாம் போற்ற முறையென இக்காலத்திற்கும் கருதுவார் சிலரிருக்கின்றனர். இது குறித்து யான்மிக விரித் தெழுதங் கருத்துடையேனுமினும், இவ்வுரை விரியாமைப் பொருட்டு, அஃது ஆராப்ஸ்சிமுறை யன்றென்றும், அங்கனங் கோடல் தமிழ் வளர்ச்சிக்கு வழியடையாகுமென்றும் குறுமளவில் கிறுத்துகின்றேன். “சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்த்தடங்கள் போலும், கங்குடி” என்பதற்கு நச்சினூர்க்கிணியர் கூறிய பொருள்கள் இவ்வாராப்ஸ்சிக்கு வேண்டுக் கூடியாகவே மேலேதமுவப்பட்டன சொற்கிடக்கை முறையை ஊன்றி கோக்கின் அவர் கூறிய இருபொருளுமே ஆசிரியர் கருத்தொடுபட்டன என்று கொள்வதற்கு இடமில்லை. ‘சங்குடைந்தனைய’ என்பதனை மலருக்கு அடையாக்கி, சங்கு உடைந்து விரித்து வின்றுற்பொலும் வெண்டாமரையலர் எனக்குதுதலே பொருத்தமுடைத்தாம்.

“சங்குடைந்தனையதாழூத் தடமலர்த் தொடைய ஸானே” எனச் சூளாமணி கூறுவதும் இதனை வல்லியதுத்தாங்கிற்கும் மற்றும், தடங்கள்போலும் குடியென்று கேரே பொருள் செய்வதே பெரிதம் பொருத்த முடைத்தால் காண்க. இக்காலத்தில், தமிழுக்கு அத்தியாகி விளங்கும் பெருங் திருவினராகிய மகாமகோ பாத்தியாப் பூ வே. சாமிநாதையரவர்களும் இக்

கருத்துடையவர்களென்பதேனே, அவர்களெனுதிய ‘சிந்தாமணி ஆராய்ச்சி, விளக்கத்தில், ‘சங்குடைந்தனைய வெண்டாமலை மலர்’ என்பதனேடு ஒத்த கருத்துடையதாகச், குளாமணியில் ஹாஸ் ‘சங்குடைந் தனையதானம்’ என்பதேனே எடுத்துக்காட்டி பிருப்பதும், தடங்கள்போதும் சூடு எனப் பொருள் படிதல் குறிப்பிட,

“பாற்கடன் முனோத்ததோர் பவளப் பூங்கொடி”

என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளை இலக்கத்தாற் குறித்திருப்பதும் நன்கு விளக்கும் என்க.

—
—
—

ஞ
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.

திருவாளர், சோமகந்தரம் பிள்ளையவர்கள், தஞ்சை.

(க)

‘தெங்குமரி வடபெருங்கற்
ஆணாகுடகட லாவெல்லை
குன்றமலை காடுகா
டொன்றுபட்டு வழிமொழியச்
கொடிது கடிந்து கோறிருத்திப்
படுவதுண்டு பகலாற்றி
யினிதுருண்ட சுடர்கேமி
முழுதாண்டோர் வழிகாவல்’

மரபில் உதித்துப் பெருஞ் சிரேய்தியான் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இச்செம்மையுடையானுக்கு முன்னும் சின்னும் ஆண்ட அரச பரம்பரையை ஈஞ்சு கோக்கப் புகின், அவனேற்றம் கவனிக்கத்தக்கதாகும். திருவாளர் கணக சபைப் பிள்ளையவர்கள் கீழ்வருமாறு பாண்டிய அரச பரம் பரையைக் காட்டியுள்ளார்.

ஆரியப்படைதந்த நெடுஞ்செழியன்.

வெற்றவேற் செழியன்.

தலையாலக்கானத்தாச் செருவென்ற நெடுஞ்செழியன்.

உக்கிரப் பெருவழுதி.

நம்மாறன்.

சிலம்பினிமித்தமாகக் கண்ணகி கணவனுகிப் கோவலீனாக் கொன்றவன் ஆரியப்படைதந்த நெடுஞ்செழியனெனச் சிலப் பதிகாரம் கூறும்.

காவலன் பேரூர் களையெரி யூட்டிய

மாபெரும் பத்தினி மகண்மணி மேகளை

யென்றதில், பேரூர் காவலென்பவன் பெரிய ஹாகிய மது ரையை ஆண்ட பாண்டியன் ஆரியப்படைதந்த நெடுஞ்செழியனேயாவன். இசெழியன் கல்வி கேள்விகளில் வல்லவனுகினினங்கி, தன்னுடு முழுவதும் கல்வியை ஒங்கக் செய்ததோடு பாண்டிய நாட்டை வேற்றரசர்களாற் றன்புருதபடி இனிது புர்தவன். இவன் பாண்டியது—

உற்றுழி யுதவியு முழுபொருள் கொடுத்தம்.

பிற்காறநிலை முனியாத கற்ற என்றே

பிறப்போ ரண்ண வுடன்றுமிற் றன்னுஞ்

செறப்பின் பாலாற் ஸுயுமனங் திரியும்

ஒருகுடிப் பிறந்த பல்லோ குன்னும்

ரூக்கிதான் வருக வென்னு தவருள்

அறிவுடை யோனு றாக்கு செல்லும்

யேற்றகம தெரிச்த காற்பா அள்ளுக்

கீழ்ப்பா லொருவன் கற்பின்

மேற்பா லொருவனு மயன்கட்ட படிமே.

[புறம்-காஷ]

கண்ணகி தன் காற்சிலம்பை நெடுஞ்செழியனது அத்தாணி மண்டபத்திற்கு எடுத்துச்சென்று தன் சிலம்பு அவனது மளையின் காற்சிலம்பன்று என்று எடுத்துக் காட்டவே, அரசன், தான் அகியாயமாய்க் கோவலீனாக் கொலை செய்வி ததைப்பற்றி மிகவும் வருத்தமுற்று உடனே உயிர் நீத்தானென்பது சிலப்பதி காரக்கிடிலுல் அறியப்படும். இயனிறந்தவுடன் பாண்டிய நாடு

பஞ்சத்தால் பன்னீராண்டு பிடிக்கப்பட்டு மழையில்லாது மிகவும் இடருந்து.

பன்னீராண்டு பாண்டிகள் அடி
மன்றமிர் மடிய மழைவன மிழக்தது.

இங்காட்டிலுள்ள புலவர் பல்லோரும் குடிகள் பல்லரும் செழிப்புள்ள வெவ்வேறுநாட்டைத் தேடிச் சென்றார்கள். பின்பு பாண்டிய காட்டில் மழை பெய்யவே குடிகள்பல்லரும் வந்துசேர்க் கனர். இப்பன்னீராண்டில் யார் பாண்டிய நாட்டை அரசாண்டாரென ஓர் ஆசங்கை எழும். இது சிற்க.

மணிமேகக்கையை இபற்றினவர் மதுரைக் கல்வாணிகள் சாத்தனுரென பாவரும் அறிவர். சிலப்பதிகாரமும் மணிமேகக்கை பிபற்றப்பட்ட காலத்திலேயே இபற்றப்பட்ட தென்று பின் வரும் கட்டுரைகளாற் றெரியவரும்.

‘உறவரா ஷடிக எருள மதுரைக்
கல வாணிகள் சாத்தன் கேட்டனன்.’

இளங்கோ வேங்த எருளிக் கேட்ப
வளங்கெழு கல வாணிகள் சாத்தன்
மாவண் டமிழ்த்திற மணிமே கலைத்திற
யானறம் பாட்டின எறியவைத் தன்னை.

இம்மதுரைக் கல்வாணிகள் சாத்தனார் பாண்டியநாடு 12-வருடகாலமாய் மழையில்லாமல் வருந்தின காலத்தில் மணிமேகக்கையைப்பற்றி, அக்காலத்தில் இந்தெனுஞ்செழியனுக்குப்பின் ஆண்ட பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மா நனைப் பாடியுள்ளார்,

தூரக் தாழ்க்க வனிலோர் மார்விற்
ஆடோப் தட்க்கைத் தகைமான் வழுதி
வண்ண மன்ற கீங்கயக் கலித்த
நேற்றுப் பெரும பொப்பே பென்று
காப்பினக் தவிராது கடதூர் பெழுதரு
ஞாயி நனையை நின்பகை வர்க்குத்
கிக்க எனையை யெம்ம னோர்க்கே.

[புறம்-கீக]

இப்பாண்டியன்டான்டு வரையிலும் எப்பாண்டியன் ஆண்டான் எனச் சரித்திரக் குறிப்புக் கிடைக்கவில்லை. வேறுகில் அரசர்களும் ஆண்டிருக்கலாம். கனகசபைப் பிள்ளையவர்கள் கான்டிக்கும் வெற்றிவேற் செழியன் ஒரோவழி மேற்குறித்த நன்மார் ஜென்றும் கூறலாம். ஆகவே சரித்திரக் குறிப்பு இது பற்றிச் சிறிதுமில்லாததால் பாண்டியன் சித்திர மாடத்துத் தாங்கிய நன்மாராகிய வெற்றிவேற் செழியனே 12-வருட காலம் வரையிலும் மதுரையை யாண்டானென் நாகிக்கச் சிறிது இடமிருக்கின்றது. இப்பாண்டியனுக்குப் பின் வந்தோன் தலைபாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இவன் பாண்டியாட்டினது அரசாட்சியை ஏற்றுக்கொள்ளும்பொழுது 12-வருட பஞ்சகாலம் முடிந்ததென்பது விளங்குகின்றது.

மழைத்தொழி அதவ மாதிரங் கொழுக்கத்
தொடுப்பி மூவிரம் வித்திபத வினைய
நிலைம் மரஜும் பயணதிர்பு கீத்
கோவிக்கு கோக்கு லீங்க

என்று மாங்குடி மருதனூர் இத்தலையாலங் காலத்துச்செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிவரும்பொழுது இதைக் குறிப்பதற்கு இவனுக்குமுன் பாண்டிய காட்டில் மழையில்லை என்பதும், விளைவிலங்களும் மரங்களும் பயன்கொடாமலிருந்தன வென்பதும், குடிகள் பசியினுலோம் பிணியினுறும் மிகவும் வகுக்கிக்கொண்டிருந்தார்களென்பதும் தெரியவருகின்றன. ஆகவே இப்பஞ்சத்தினால் பிடிக்கப்பட்ட 12-வருட காலங்கழித்துத் தான் தலைபாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டிய காட்டை ஆண்டானென்பது தெரியவருகிறது.

கனகசபைப் பிள்ளையவர்கள் இத்தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப்பின் உக்கிரப் பெருவழுதி ஆண்டானெனச் சொல்லுகிறார்கள். இது என் சிற்றறிவிற்கு எட்டியமட்டிற் பொருந்தாதெனல் தெரியவருகிறது. உக்கிரப் பெருவழுதி காலத்தில் நிருக்குறள் அரசுக்கேற்றப் பட்டிருந்ததெனல் யலர் கொள்கை. இவர்கள் கொள்கையின் சான்று இப்பாவே

ஈரன்மகரமின் மெய்ப்பொருளை மூப்பொருளா கான்முகத்தோன்
தான்மகரத்து வள்ளுவனுடத் தக்தாரத்த-நான்மகரமைய
வங்கிக்க சென்னிவாய் வாழ்க்குத் தா கண்ணென்காஞ்
சிக்கிக்க கேட்டு செவி.

திருக்குறள், சிலப்பதிகாரத்திற்கும் மணிமேகலைக்கும் முன்பு
இயற்றப்பட்ட நுலென்பது ஆராய்ச்சியினாற் நெரியவருகிறது.

‘தெய்வக் தொழான் கொழுகற் கெழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை பென்றவப்
பொய்யில் புலவன்’. (மணிமேகலை)

இங்குப் பொய்யில்புலவனென்பது திருவன்றுவரே. இத்
திருவன்றுவரே உக்கிரப்பெருவழுதியின் முன்னிலையில் திருக்
குறளை அரங்கேற்றினுரென முன்பு கூறியிருக்கின்றேன். இது
ஆராய்ச்சிவகையினால் உண்மைபெனத் தோன்றிசிட்டதால்,
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப்பின்
உக்கிரப்பெருவழுதி பாண்டியாட்டை ஆண்டிருக்கவே மாட்டான்
இவ்வுக்கிரப்பெருவழுதி ஆரியப்படைதந்த நெடுஞ்செ
ழியனுக்கு முன்னிருந்திருக்கவேண்டும். S. கிருஷ்ணசாமிஜூயன்
கார் அவர்கள் இவ்யுக்கிரப்பெருவழுதி கோவலணைக்கொன்ற
ஆரியப்படைதந்த நெடுஞ்செழியனைக் கூறுகின்றார். இக்
கொன்றையும் பொருந்தாதென்பது எனக்குத் தோன்றுகிறது.
கடைச்சங்க நூல்களிற்கானும் உக்கிரப்பெருவழுதியின் சரித்
திரத்தையும் ஆரியப்படைதந்த நெடுஞ்செழியனது சரித்திரத்
தையும் நோக்குங்கால் எவ்வாற்றானும் ஒருவர்ச்சிதம் மற்றவர்
சரிதத்தோடு ஒப்புவில்லை. கிருஷ்ணசாமி ஜூயங்கார் அவர்கள்
கூறுகின்ற நெடுஞ்செழியனுக்கு உக்கிரப்பெருவழுதியென மற்
கொரு பெயரிருக்கலாகாதாவென ஓர்ஆசுக்கை எழும். அவ்
வாசங்கையை நீக்கவில்லை சங்கதால் மேற்கொள்கள் எனக்கு இது
போது தெரிந்தில. அவற்றை ஆராய்ச்சிவகைவோர் எடுத்
துரைக்கக் கேட்டுக்கொள்ளுகிறேன். ‘தமிழர் உரிமை நுற்றே
பர்—, தமிழ் இலக்கியம் கிருஷ்ணசாமிஜூயங்காரவர்கள் நெடுஞ்
செழியனை உக்கிரப்பெருவழுதியே என்ற கூறும்கொன்கை
சரியேயென்றுக்கி, இவ்வுக்கிரப்பெருவழுதி இறையனார் அகப்

பொருளிற்கானும் ‘நால் வல்லோரைக் கொணர்க்’ என்றும் சொற்றெடுத்துக்காதாரமாய்ப் பல இடங்களிற்கென்ற புலவர்களைத் தன்னுட்டிற்கு அழைத்தனன் எனக்கூறும்கொள்கை பொருத் தமுடையதெனவும் கூறுகின்றது. இந்துலாசிரியர் பாண்டியாடு பஞ்சத்தினால் 12வருடகாலம் பிடிக்கப் பட்டிருந்ததென்றும், அதனுற்புவர்கள் பலர் பாண்டியாட்டை விட்டகன்று, பாண்டியாட்டில் மழைபெப்து செழிப்புற்றாலஸ்தில்வந்தனர் என்றுக்கூறுகின்றார் மின்னும் இவ்வாரிப்பட்டதந்த நெடுஞ்செழியன் என்ற உக்கிரப்பெருவழுதியே அப்புலவர்களை அழைத்தனவென்றுக் கூறுகின்றார். இவர்கொள்கைக்கு இணக்கமாக இவ்வாரிப்பட்டதந்த நெடுஞ்செழியனென்ற உக்கிரப்பெருவழுதி தன்னுட்டை ஆளுவதற்கு முன் அந்காடியில் 12-வருடகாலம் பஞ்சமிருந்திருக்கவேண்டுமே. இவ்வக்கிரப் பெருவழுதி ஆளுவதற்குமுன் 12-வருட பஞ்சகாலம் ஏற்பட்டிருந்ததென்ற சரித்திரக்குறிப்பும் அதன் ஆராய்ச்சியும் கூறவில்லை. ஆகவே இவரதுகொள்கை கிறிது தவறுதலுடையது. மின்பு ‘நால்வல்லோரைக்கொணர்க்’ என்ற பாவர்சொல்லியிருப்பாரென் ஓர்கேள்வி எழும்.

இம்மொழிகளைச் சொல்லியவன் தலையால்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனே. இவன் பட்டத்திற்குவந்தமின்புதான் பாண்டியாடு செழித்தோங்கிறது. இவன்காலத்திற்குள் பலவிடத்திற் சென்றிருந்த புலவர்கள் பலர் வந்தனர்.

‘ஆன்ற கேள்வி பட்டசிப ஹாள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்ன ரேவல் செய்ய மன்னிப
வேள்வி முந்றிய வரப்பான் வேங்டே!

என மாங்குடிகிழார் பாடியுள்ளார். ஆகவே ‘நால்வல்லோரைக்கொணர்க்’ என்ற த. செ. நெடுஞ்செழியன் கூறியிருந்ததல் வேண்டும். மேறும்

தென்னவற் பெபரிப துன்னருக் குப்பிற்
கூன்முத கடவட் பின்னர் மேய
வரைத்தா முருவிப் பொருப்பிற் பொரு

என்பதனுள் தொன்முகுடவுள் என்பது அகத்தியரைக் குறிக்கும். அகத்தியரூடன் தலைச்சங்கத்துப் பாண்டியன் தமிழ் ஆராப்கந்தாணேன் ஒருபழங்கைத்தயிருக்கின்றது. அப்பாண்டி யன்குலத்தில் இந்தவெட்டுச்சூழியன் உதித்தான். இப்பாண்டி யனும் அப்பாண்டியனைப்போலப் பலபுலவருடன் தமிழ் ஆராப்கந்த மாங்குடியிழூர் கூறினுரென்பது தெரியவருகிறது. இப்பாண்டியன் பாடிய பாடலில்

ஒங்கிய சிறப்பி னுயர்க்கத் கேள்வி
மாங்குடி மருகன் நலை அட
வுஸ்கமொழி சிளைய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பட்டாது வரைகவென் வீலவரை

என்பதனால், பலபுலவர்கள் மாங்குடி மருகன் தலைவனாக இவன்னாட்டின் வளப்பத்தினைக் கறியிருக்கின்றுரெனல் தெரிய வருகிறது. ஆகவே இவன் பல புலவர்களைப் பல்வேற்றக்களி லிருந்து அழைத்து அவர்களாற் கல்வியைப் பெருகச்செய்தான் என்பது அறியத்தக்கது.

ஆகவே இதுகாறும் ஆய்வுத்தது-பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற கெடுஞ்செழியனே ‘நால்வல்லாரைக் கொனர்க்’ வென்று கூறியிருத்தல் வேண்டும். இப்பாண்டி யனது அவைப்புலவரே மாங்குடி மருதனார். இவர் பாண்டி யன் இவந்திகைப்பள்ளித் துஞ்சிய கண்மாறனையைப் பாடியுள்ளார். இப்பாண்டியன் த. செ. கெடுஞ்செழியனுக்குப் பின் னிருத்தல்வேண்டும். மாங்குடி மருதனார் இவந்திகைப்பள்ளித் துஞ்சிய கண்மாறனையைப்பாட்டு, சுசுங்கியநடையினுலும் திருந்தியபானினுலும் எழுதப்பட்டதினால், அதை கெடுஞ்செழியன் மேற் பாடின பாளினுடன் ஒத்துநோக்குங்கால், கெடுஞ்செழியனுக்குப்பின்புதான் இவந்திகைப்பள்ளித் துஞ்சிய கண்மாறன் ஆண்டிருக்கவேண்டும் என நாம் அறிக்கோம். ஆகவே பாண்டிய அரசுபரம்பரை இவ்வாறிருத்தல்வேண்டுமென என் சிற்றறிவிற் கெட்டியவாறு வரைகின்றேன். இதில் ஏதாவது தவறுங்களேல் அதனை எனக்குக்காட்டி என்கொள்கையைத்

திருத்துபவர்களுக்கு என் அன்பார்த்த வணக்கத்தைச் சொலுத்துவேன்.

உக்கிரப்பெருவழுதி.

ஆரியப்படைத்தக்கொடுஞ்செழியன்.

பாண்டியன் சிராப்பன்னித்துஞ்சியன்மாறன்.

தலையாலங்கானத்துச் செருவென்றொடுஞ்செழியன்.

இலவந்திக்கப்பன்னித்துஞ்சிய ஏன்மாறன்.

(தொடரும்.)

மத்தியகாலச் சோழர் சமீதக்துறிப்புகள்.

இலக்கணவினாக்க பரம்பரை, திருவாரூர், சோமசுந்தர தேசிகரவர்கள், தமிழ்ப் பண்டிதர்.

(Copyright to the author).

அதிகாரம் III.

பராந்தகள் I. கி. பி. 907—948-க்கு

சாலியவாகன சகம், 985—1026.

இராஜகேஸரி ஆகித்தபசோழன் 880 முதல் இருபத்தேழு ஆண்டுகாறும் ஆண்டின் கி. பி. 907-ல் இறந்தான். இவனது முத்தமகனுள் பராந்தகன் மின்னே சோழவரசனான். இவனை மதிரை(மதுரை)கொண்ட பரகேசரி என்று கல்வெட்டுச் சூல் கூறும். இதற்குக் காரணம் இவனது அரசாட்சியின் மூன்றாவது ஆண்டில் 1 பாண்டியநாட்டை யாண்ட மானுப்பான பாண்

டியானேடு பொருது அவனது இராச்சியத்தைக் கைக்கொண்டு அவனுக்குத் திருப்பிக்கொடுத்தானென்பது ஆகும். அதுமுதல் தன்னை மதிறைகோண்ட கோபர கேஸரி என்ற கறிக்கொள் ஞகிருன். இவனது எட்டாவது ஆண்டில் மானுபரணன் தேவி கிழவன் தேசப்புகழ் என்பாள் 2 திருக்கெய்த்தானத்து மகா தேவர்க்கு ஒரு நோந்தா விளக்கிட்டமையால் சோழனும் பாண்டியனும் கட்புரிமையுண்டு வாழ்ந்தனர் என்பது தெரிகிறது. இவ்வாறு இவன் பாண்டியர்களோடு கேண்ணம் பாராட்டிச் சமா தானமாகவே பன்னிரண்டாம் ஆண்டுவரையில் வாழ்ந்துவார்தான். பன்னரே இவன் அவர்களை வேஞ்சுரில் தொற்கடித்தான். இக்காலத்தில் பாண்டியன் மானுபரணன் இறந்து இராச்சிம்மன் பாண்டிய அரசனுபிருந்தான். இவன் தன்னேடு சிக்கள் அரசினையும் சேர்த்துக்கொண்டு எதிர்க்க இவர்களிருவரையும் தோற்கடித்து சங்கிராம ராகவன் என்றும் பட்டத்தையும் ஏற்று என்று பிருதிவிபதிப் பட்டயம் கூறுகிறது. இப்பட்டத்தை இவன் கொண்டபோதிதும், இயனது மெப்கீர்த்திகளில் “மதிறையும் சமூழங்கோண்ட பரகேசரி” என்று கறிக்கொள்வது சமுத்தை இவன் கி. பி. 944-ல் வென்ற பிறகேயாம்.

இவன் தனது தங்கையான ஆசித்தன் பிடித்த தொண்டை நாட்டை விட்டுவிடாது ஆண்டுவந்தான். இவைகளோடுகிற்காமல் இவன் கொங்குநாடு சென்று அப்பக்கத்திலாண்ட ககக அரசன் இரண்டாம் பிருதிவி பதியை வென்று, அவனைத் தனக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனுக்கி வாழுத்தாயன் என்றும் பட்டமும் அவனுக்கு அளித்தானென்று பிருதிவிபதிச் செப்புப்பட்டயக்கள் 3 கூறுகின்றன. இச்சேப்புப் பட்டயம் பராந்தகனது பதினெட்டாமாண்டிற் பிறந்தது. இதற்கேற்ப இச்சோழ அரசனது கல்வெட்டுக்களும் அப்பக்கக்களிற் காணப்படுகின்றன.

2. கில்லைல்தானம் பெரிப்கோவில் மகாமண்டபமீ தெண்புறத்திற் காணப்படும் கல்வெட்டு பிஸ்வருமாறு-ஸ்வல்தி பீரோபரகேஸரி பன்மர்க்கு பாண்டி அ-க-த திருக்கெயத்தானத்து மகாகீதவர்க்குப் பாண்டிய மானுபரணன் தேவியார் கிழவன் தேசப்புகழ் சந்திராதிக்கவல் சிசும் உழக்குகைப் பூரு கொந்தா விளக்கெரிப்பதற்கு வைத்தபொன் 80. இப்பொன் மூப்பது சமூழசையுக்கொண்டு சிசுகி உழக்கு வெய்ச்சுக்கிரா தித்தவல் அட்டுவேணுவது. 3. S. I. I. Vol. II. Part III.

இதனால், இவன் பாண்டினாட்டை வென்ற சில ஆண்டுக்குள் ளாகவே கங்காட்டையும் தன்னடிப்படுத்திக் கொண்டான் என்பது தெற்றம்.

வடாற்காடு சில்லாவில் ஒருபாகத்திற்கும் அதே பாகத்தி னுள்ள தென்னாற்காடு சில்லாவின் பாகத்திற்கும் வாணகப்பாடு அல்லது வடிகவழிமேற்கு என்று பெயர். இக்காலத்தில் ஏலாம் விசயாதித்தனும் அவனுக்கு முன் இவனது தக்கை யித்தியாதரனும் ஆண்டுவங்கார்கள். இந்காட்டையும் வென்று இதனையும் தன் கண்பறும் தன் கீழ்ச் சிற்றரசனுமான கங்கவமி சத்தான் பிருதியீபதிக்குக் கொடுத்தான்.

சேனீன் மாகாணத்தில் சுற்றேறக்குறைய சரிபாதியைக் கண் வசப்படுத்திக் கொண்டதைக்கண்ட இராஷ்டிரகூட அரசர் கள் மிகுதியிருந்த கங்கவமிசத்தாரோடு பெண் கொடுக்கல் வாங்கல் செய்து உறவையும் ஒற்றுமையையும் பலப்படுத்திக் கொண்டனர்.

கி. பி. 937-ல் இராஷ்டிரகூடப் பட்டத்துக்கு அமோகவர் ஷன் மகன் அகாலவர்ஷன் என்னும் மூன்றாம் கிருஷ்ணன் வந்தான். இவன் சிறுவன் எனினும் அஞ்சா செஞ்சன். இவன் தெரியசாலியாடு மிகுந்ததோடு பராந்தகனது செங்கோல் வளம் பெறுவனதக் காணப்பொருதவனுப்பத் தனது சேனீகளைத் திரட்டிக்கொண்டு கி. பி 942-ல் தொண்டை மண்டலத்துட் புகுதான். அக்காலத்தில் பராந்தகன் தென்னாட்டிலிருந்தபடியால் அங்கனம் புகுதாளைத் தடுக்குந்தகுதியுடையார் ஒருவருமில்லை ஆகவே, இவன் காஞ்சிபுரம் முதல் வடதுற்காடு சில்லாவில் னுள்ள சித்தலீங்கமடம் வரையிற் நன்னிசையைப் பரப்பினான். இதைக் கேட்ட பழங்கள் வடக்கே வந்து இம்மூன்றாம் கிருஷ்ணனை புறங்கண்டு வீரசோழனென்னும் பட்டமும்கூடினான். இசைக்கண்ணியா குமரிக் கல்வெட்டுப் பின்வருமாறு கூறும்:—

“ யஜ்ஜிகங்கோய விஜயேரப மத்யுதி: கிரங்னராஜ மகிதம் நராதி:பை :

பூங்ரிவிக்ரமவிவரத்தில் தத்தியுதி: வீரசோழ இதிதே
கீர்த்தபடை

[இதன் பொருளாவது, அரசர்களால் வெற்ற பெறமுடியாத
(பராக்கிரம முடைய) கிருஷ்ணராஜன் அர்சுகளுக்குச்சமான
மான காந்தியுடையவனும் அதேக் வீரசெயல்களால் கிர்த்தி
(பெருமை) யடைந்தவனுமான பராந்தகன் சயித்ததினாலே
வீரசோழன் என்ற பேர்பெற்றுன்.]

முன்றுங் கிருஷ்ணனுன் கண்ணர தேவன் தொண்டை மண்
டலத்தில் நுழைந்ததற்குச் சான்றுகச் சித்தலிங்கமடம் என்ற
ணரில் அவன்னு ஐங்காம் ஆண்டுக் கல்வெட்டொன்று சிதைத்து
புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இக்கல்வெட்டு இராமிடின், கண்ணி
யாருமரிக் கல்வெட்டிற்கண்ட சுலோகத்துக்குப் பொருள் செவ்
வனே விளங்காது. இதனால் கண்ணரதேவன் சோழராச்சியத்
தீற் புகுந்தா னென்பதும் பராந்தகனால் விரட்டப்பட்டானென்
பதும் வெளிப்படா.

இவ்வாறு கொள்ளாது சிலர் பராந்தகன் தனது ஆட்சியில்
னிறுதிக்காலத்தே-தனது அரசாட்சியின் முப்பத்தெந்தாம்
ஆண்டில்-வல்குன்றி பிருந்தானென்றும், அதற்கு இக்கண்ணர
தேவனது படைபெடுப்பே போதிய சான்றென்றும் கூறுவர்.
இதற்குக் காட்டாம் நிற்பது சித்தலிங்க மடத்திற் காணப்படும்
கண்ணரதேவனது ஒரே கல்வெட்டேயாம். ஆனால் நாளைந்து
தலைமுறைக்குப் பின்னெழுந்த கண்ணியாருமரிக் கல்வெட்டு
கண்ணர தேவனது படைபெடுப்பையும் அவனது தோல்வியையும்
கூறுகிறது. படைபெடுப்பை பொப்புக் கொள்ளுகிறவர்
அவனது தோல்வியையும் ஒப்புக்கொள்ளக் கடமைப் பட்டிருக்
கின்றனர். இதுவன்றிப் பராந்தகன் தனது இராச்சியத்தை
இழுக்க, கண்ணரதேவன் தொண்டைமண்டலத்தைத் தன்னதாக
கிக்கொண்டிருந்தால் கண்ணரதேவன் கல்வெட்டுக்கள் அந்தாட
திடல் இவனது ஐங்காவது ஆண்மூதற் காணப்படல் வேண்டும்.
அதற்கு மாருக இவனது பதினாலாவது ஆண்டுக்கு மேற்பட்ட
கல்வெட்டுக்களே காணப்படுகின்றன. இது மாத்திரமல்ல. பராந்

தக தேவனுன் சோழபெருமானாட்கள் தொண்டை நாட்டை விழுந்திருப்பானானால் இப்போர்நடந்த இவனது முப்பத்தைந் தாண்டிற்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் காணப்படமாட்டா. வடாற்காடு சில்லாவில் துள்ள சம்பை, அல்லவானாகுர் கிராமம், திரு மால்புரம் என்ற ஊர்களில் பராந்தகளது முப்பத்தைந்தாண்டு கட்டு மேற்பட்ட ஆண்டுக் கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவைகள் கி. பி. 942 முதல் 948 வரையிலாகும். அதே ஊர்களிலிருக்கும் கண்ணரதேவனது சாசனங்கள் 23 முதல் 28 ஆண்டு வரை கி.பி. 960 முதல் 968-வரையிலாகின்றன.

கண்ணரதேவன் சோழ பராந்தகப் பெருமானாட்களால் துறத் தப்பட்டானென்பதற்கு மற்றொரு இலக்காப் பிற்பது “சக்கரவர்த்தி கண்ணரதேவவல்லபர் ஆண்டு இரண்டாவது சக்கர வாண்டு எண்ணுறையூபத்தொன்று இராஜாதித்ய தேவரைக் கிழித்துத் (கொன்று) தொண்டை மண்டலத்திற் பிரவேசித்த காலம்” என்னும் சோழபூரம் கல்வெட்டு. இதனுலே இதற்கு முன்பு இவர் தொண்டை நாட்டின்மேல் படை யெடுத்தனரா யினும் தக்காயில்லை யென்பது கிளக்கமாப். இதுபற்றியன அடுத்த அதிகாரத்தில் விளக்கமாகக் கூறப்படும்.

இவ்வாறு பராந்தகன் மூன்றாங்கிருஷ்ணனுன் கண்ணரதேவனைப் புறங்கண்டோட்டிய பின்பு மறுபடியும் பாண்டியன் முனீஸ்க்கவே அவனை மறுபடியும் தோற்கடித்தான். இந்தப் போரில் அவனுக்கு உதவிபுரிந்த ஈழத்தரசனான ஜந்தாம் தப்பு ஸனையடக்கவெண்ணி சமுத்தின்மேற் படையெடுத்துச் சென்று ஏழே நாளையில் எழுதாற்றக் காதப் பரப்பையுடைய சிங்கள நாட்டைத் தன்னடிப்படுத்தி அஞேக வேழுங்களைத் திரையாகப் பெற்றுவென்று உலர்கள் கருகின்றன. இங்கனம், சமுநாட்டைத் தன்னடிப்படுத்திய பின்புதான் இவன் தனது மெய்க் கிர்த்திகளில் ‘மத்ரையும் சம்முங்கொண்ட பரகேசரி’ என்று கூறிக்கொள்ளுகிறார்கள்.

(தொடரும்.)

மற்றேரு துயரம்.

நமது சங்கத்தின் உயிர்களைக்களனாக விளக்கும் திருச்சிராப்பள்ளித் தென்னியில், தம் உடல் பொருளெல்லாம் தமிழ்த்தாப்க்கும், தமிழராம் உடன்பிறப்பினருக்கும் உரியனவாக்கித் தொண்டுபூண்டிருந்த திருவினர், T. N. குநழர் த்திப்பிளையவர்கள் காலவயப்பட்டுத்துஞ்சியது சங்கத்தின் மற்றேரு பெருங்குயருக் கலக்குறையுமாகும்.

அச்சிராப்பள்ளித் தமிழ்ச்செல்வர், கிளைச்சங்கத்தின்பெருந்தொண்டிக்கட்டு அடிப்படையாக விளக்கி வந்தவர். அக்கிளையின் சார்பாக நாட்டப்பெற்ற அச்சுச்சாலை இச்செல்வரின் பெருநெடு முயற்சியாலேயே தொன்றியது. மூலகிளையின் மிகுதுண்பினால் நலிவுறுவாராயும், அச்சாலையின் தலைமைப் பார்வையிலைமேந்தொண்டு உழைத்துவந்தனர். நண்பர்கள், அவ்வுழைப்பினால் இவர்கட்டுகும் பெருந்துண்பினை எடுத்துவரத்துத் தடுத்தும் கேட்டனரல்லர். படுக்கை விட்டெழுவியலாத நிலைமேவங்காறும் அச்சாலையினை விடாது புரந்துவரத் துணிச்சுதனர் அவர்தம் உதவி யின்றி அச்சாலை நன்கு நிகழாமையின் அச்சாலை நிறுத்தப்படவே, அதுபற்றிய துயர்மிகுதியால் உளவுளியுக்குங்றனர். இங்கனம், தமிழ்த் தொண்டிற்கே பிறந்துவனர்க்கு தமிழ்த் தொண்டிற்கே வாழ்ந்திருந்த கம் தமிழ்ச்செல்வர் தம் ஆசியையும் தமிழ்த்தாப்க்கு உரியதாக்கி இறைவன்தண்ணிடி நீழதுற்றனர்.

உண்மைத் தமிழுன்பும் உண்மைத் தமிழர்மாட்டு
உண்மைத் தனியென்பும் உற்றேயே!—உண்மை
யுருவாங் குருமுர்த்தி! உங்கட் உறவை
மருவாதேம் என்வல்லேம் மற்று.

வெ.